

வருடாந்த அறிக்கை 2013



மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
இல:415, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, ஸ்ரீ லங்கா
www.cecb.lk

உள்ளடக்கம்

எம்மைப் பற்றி	01
நிதி சார்ந்த முக்கிய குறிப்புகள்	03
பணிப்பாளர்கள் மெப	04
சைபர .உ.ப. முகாமைத்துவப் பணிக் குழு	07
பணிப்பாளரின் அறிக்கை	08
கணக்காய்வு குழுவின் அறிக்கை	09
கூட்டிணைந்த தகவல்களும் கணக்கீட்டுக் கொள்கைகளும்	11
நிதிக் கூற்றுக்கள்	
முழுமையான வருமானக் கூற்று	28
நிதி நிலைக் கூற்று	29
காசுப் பாய்ச்சல் கூற்று	30
ஒப்புரவு மாற்றங்கள் பற்றிய கூற்று	31
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	32
1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை	42
கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை	60
குறித்த ஆண்டின் செயலாற்றுகை	74
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் (ப்ரைவட்) லிமிற்றட் - CESL	84

எம்மைப் பற்றி...

பொறியியல் - மிகச்சிறந்த இலங்கை

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தேசிய பொறியியல் உசாதுணைக்கும் மற்றும் நிர்மாண சிறப்புக்கும் நன்மதிப்பும் பாராட்டும் பெற்ற வர்த்தகம் என்பதால் ம.பொ.உ.ப. வர்த்தக ரீதியில் வெற்றிகரமான முறையில் சுயமாக நிதியீட்டும் ஒரு அரசு உடமை நிறுவனம் என்ற வகையில் 42 ஆண்டுகளாக திடமான பொறியியல் செயலாற்றுகைகளில் ஈடுபட்டு வருகின்றது. எமது பணியகப் பொறியியல் கிளைகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சமூகப் பொருளாதாரம் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளின் பல்லினத் தொகுப்பு அபிவிருத்திற்கு பொருளாதார நிபுணர்களை உள்ளீர்ப்பதற்கும் மற்றும் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும் அன்று வியாபித்திருந்த பாரிய பலநோக்கு மகாவலி அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டத்தில் உறுதியாக நிலைத்து நிற்கின்றன.

அணைக்கட்டுகள், சுரங்கவழிப் பாதைகள், நீர்வலுப் பொறியியல் (இலங்கை/கிழக்கு ஆபிரிக்கா), நீர்ப்பாசனம், நீர் விநியோகம்/துப்புரவேற்பாடு மற்றும் சுற்றாடல் பொறியியல், பெருந்தெருக்கள், பாலங்கள், புகையிரத வீதிகள், விமான நிலையங்கள், கட்டிடங்கள், நகர உட்கட்டமைப்பு வசதிகள், பல்கலைக்கழகங்கள், கலாசாலைகள், ஆய்வுகூடங்கள், சுகாதார நிலையங்கள், கடல் மற்றும் கப்பல்கள், பாதுகாப்பு உட்கட்டமைப்பு முதலியன சார்ந்த பணிகள் எமது ஒன்றிணைந்த ஊழியர் பலத்திலும் ஆற்றல்களிலும் அடங்குகின்றன. வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் இவற்றுக்கு ஆதாரமாகும். சுற்றாடல் ஆய்வுகள், இயற்கை வளங்கள் முகாமைத்துவம், மீள்குடியேற்ற சமூகப் பொருளாதார அம்சங்கள், சமுதாய அபிவிருத்தி மற்றும் ICT வலையமைப்புகள் முதலியனவும் மேலும் எமது பல வகையான நிபுணத்துவ ஆற்றல்களில் அடங்குகின்றன. உண்மையில் பொறியியல் வடிவமைப்பு, உசாதுணை மற்றும் நிர்மாணம் சார்ந்த தேவைகள் போன்ற அனைத்து அம்சங்களுக்கும் எமது பணியகமே ஒரேயொரு நிறுவனமாக விளங்குகின்றது.

யுத்தத்திற்குப் பிந்தியகால மாற்றங்கள் மற்றும் எமது மக்களின் அபிலாஷைகள் என்பவற்றை நோக்கிய எமது தேசிய கடமையையும் நாம் தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளோம். நாம் எமது பொன் விழாவை நெருங்கியிருப்பதால் எமது நிலை இந்தக் கைத்தொழிலில் மிகவும் வலிமையாக காணப்படுகின்றது. ம.பொ.உ.ப. கவர்ச்சிகரமான அரசு மற்றும் தனியார் துறை உட்கட்டமையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பல பிரிவுகளிலும் பரிட்சயமான நிபுணத்துவம் மற்றும் ஆற்றல்கள் என்பவற்றைக் கொண்டு சுற்றாடலைப் பாதுகாப்பதிலுள்ள எதிர்காலத் தேசிய சவால்களை வெற்றிகொள்வதற்கும் தனது முயற்சிகளை மும்மடங்குகளாக அதிகரிக்கும்.

மேலும் அப்பால் நகர்தல்

தூரநோக்கு

‘உலகத்தில் முதல்தர பொறியியல் நிறுவனமாகத் திகழ்தல்’

செயற்பணி

மானிட வர்க்கத்தின் ஆகக்கூடிய நன்மைகளின் நிமித்தம் வளங்களின் பிரயோகப் பங்களிப்புக்காக பெருத்தமான முறையில் அதிகம் ஊக்குவிக்கப்பட்டதும் தேர்ச்சி பெற்றதுமான ஒரு ஊழியர் படையைக் கொண்டு காத்திரமான கலைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பொறியியல், கட்டட்கலை மற்றும் கணிய அளவையியல் முதலிய துறைகளில் சிறப்புப் பெற்று உலகத்தில் முதல்தரப் பொறியியல் நிறுவனமாக விளங்குதல்.

ம.பொ.உ.ப. - மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம். இந்தப் பணியகம், இன்று இலங்கையில் மிகவும் முதன்நிலை வகிக்கும் உசாதுணை நிறுவனமாக விளங்குகின்றது. எமது பணியகம், பணியில் பல பிரிவுகளையும், அணுகுமுறையில் உன்னதத் தன்மையையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆர்வமுடைய தொழில்தேர்ச்சி வாய்ந்த ஒரு பணிக் குழுவையும் கொண்டுள்ளது. எமது பணியகம் ஆவலோடு முன்னேற்றத்தை நோக்கி நகர்கின்றது.

இந்த அபிலாஷை ஒரு வரலாற்றைக் கொண்டு ஆரம்பமாகுகின்றது. ஒரு வரலாறு என்பது இரண்டு யுகங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு இந்த நாட்டின் முன்னிலையில் எண்ணற்ற பல குறிப்புக்களைக் கொண்டதாகும். அதாவது இன்று அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள் கஷ்டப்பட்டு விழித்தெழுந்த நேரத்தில் பரிணாமம் பெற்றதாகும்.


சில உயிரற்ற பொருட்கள் போலல்லாது எமது ஆண்மாக்களுக்கு உயிரூட்டும் ... உணவளிக்கும் எமது உடலில் ஓடும் உயிர் நாடிகள் போல் அதிர்ஷ்டவசமாக அன்றைய அழியாத குறிப்புக்கள் அதாவது நாம் அடைந்த நீண்டகால சுதேசிய பொறியியல் சாதனைகள் என்றென்றும் எம்மிடம் நிலைத்திருக்கின்றன. நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊழியர்களான ஆண் பெண் இருபாலாரிடத்திலும் இந்த அபிலாஷை வளர்ந்து நிரம்பியுள்ளது.

ம.பொ.உ.ப. பணியகத்தில், நாம் அத்தகைய அபிலாஷைகளுக்கு புத்துயிரளித்து உயிரூட்டியுள்ளோம்.

நிதி சார்ந்த முக்கிய குறிப்புகள்

	குழு		ம.பொ.உ.ப.	
	2013	2012	2013	2012
	மீளெடுத்துரைத்த மில்.ரூ.		மீளெடுத்துரைத்த மில்.ரூ.	
நிர்மாண ரீதியான வருமானம்	13,044	11,543	13,042	11,543
உசாதுணை சார்ந்த வருமானம்	2,089	1,509	2,089	1,509
திரண்ட வருமானம்	15,133	13,051	15,131	13,051
முழுமொத்த இலாபம்	1,852	1,624	1,717	1,560
வரிக்கு முன்னருள்ள தேறிய இலாபம்	610	696	585	682
வரிக்குப் பின்னருள்ள தேறிய இலாபம்	342	404	328	396
மொத்தச் சொத்துக்கள்	19,356	16,821	16,179	14,430
பங்களித்த மூலதனம்	0.50	0.50	0.50	0.50
மொத்த ஒப்புரவு	4,122	3,780	4,098	3,770
மொத்த ஒப்புரவும் சமநிலையும்	19,356	16,821	16,179	14,430
நடைமுறைச் சொத்துக்கள்	15,950	13,535	13,002	11,332
நடைமுறைப் பொறுப்புக்கள்	15,022	12,776	11,876	10,419

FINANCIAL HIGHLIGHTS OF GROUP





**பொறியியலாளர் நிகால் ரூபசிங்க
தலைவர்**

பீ.எஸ்.சி. (ஆனஸ்ட்) ப.பி.ப. டிப்ளோமா (நீர்வலு மின்சாரம்) நோர்வே, சிவில் பொறியியல். எம்.ஐ.இ (இலங்கை), எம்.ஐ.சி.இ (லண்டன்), உத்தரவுபெற்ற நிலஅளவையாளர்.

1980 ஆம் ஆண்டு பேராதெனியப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் விரிவுரையாளராக இணைந்தார். 1981 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தில் இணைந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தலைமை வதிவிடப் பொறியியலாளராக நியமனம் பெற்றார். ம.பொ.உ.ப. பணியகத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கருத்திட்ட முகாமையாளராகப் பணியாற்றினார். ஈபிசி பிரிவை நிருவகிக்கும் பொருட்டு மேலதிகப் பொது முகாமையாளராக (பொறியியல் கொள்வனவு மற்றும் நிர்மாணம்) நியமனம் பெற்றார். 2005 ஆம் ஆண்டு ம.பொ.உ.ப. உப தலைவராக நியமனம் பெற்றார்.



**பொறியியலாளர் எம்.ஏ.பி. ஹேமசந்திர
தொழிற்படு பணிப்பாளர்**

எப்.ஐ.இ.டி (இலங்கை), எம்.ஐ.இ.எம்.ஐ. ப்ரொட்ட்.

பீ.சி.சி. லங்கா லிமிற்றட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர். 2010 ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பு சக் மேர்க்கெஸ் லிமிற்றட் நிறுவனம் மற்றும் இலங்கை அரசு மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் / முகாமைப் பணிப்பாளர். 2010 ஆம் ஆண்டு யூன் மாதம் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் தொழிற்படு பணிப்பாளராக நியமனம் பெற்றார்.



**திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க
பணிப்பாளர்**

பீ.எஸ்.சி. முகாமைத்துவ டிப்ளோமா, எப்.சி.ஏ. பட்டயக் கணக்காளர்.

1988 ஆம் ஆண்டில் கார்பரேட்டு விஷன் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தில் பணிப்பாளராகவும், 1994 ஆம் ஆண்டு பினான்ஸ் கன்ஸ்டல்டென்ட்ஸ் என்ட் எலீட் சேவிலெஸ் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தில் பணிப்பாளராகவும் இணைந்தார். 2008 ஆம் ஆண்டு மகாவலி கல்செரெல் பவுண்டேஷன் ட்ரஸ்ட் நிறுவனத்தில் பணிப்பாளராகவும், 2004 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தில் பணிப்பாளராகவும் இணைந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் அரசு மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தினதும் மற்றும் அரசு மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினதும் பணிப்பாளராக இருந்து வருகின்றார்.



**பொறியியலாளர் ரஞ்ஜித் பேமசிறி
பணிப்பாளர்**

பீ.எஸ்.சி. பொறியியல் (ஆனஸ்ட்), எம்.ஐ.இ. (இலங்கை), எம்.எஸ்.சி. (நிர்மாண முகாமைத்துவம்)


1981 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையில் நிறைவேற்றுப் பொறியியலாளராக/ வதிவிடப் பொறியியலாளராக இணைந்தார். 1993 ஆம் ஆண்டு மாகாண பெருந்தெருக்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் (பெருந்தெருக்கள்), உள்-நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். 1993 ஆம் ஆண்டு தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொது முகாமையாளராக தனது கடமைப் பொறுப்பை ஏற்றார். 2003 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் தேசிய கருத்திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றினார். தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் 2010 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகப் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.



**பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர
பணிப்பாளர்**

பீ.எஸ்.சி. பொறியியல், எம்.ஐ.இ. (இலங்கை) சி.பொறியியல்

1972 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சின் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்தார். ஸ்ரீ லங்கா ரெலிகம் சேவிலெஸ் லிமிற்றட் நிறுவனத்தின் பொது முகாமையாளராக இணைந்து, 1992 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர் ஒருவராக நியமனம் பெற்றார். அசோசியேற்றட் நிவ்ஸ் பேப்-பெர்ஸ் ஒப் சிலோன் லிமிற்றட் நிறுவனத்தில் இணைந்து, 2000 ஆம் ஆண்டு முகாமைப் பணிப்பாளராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு இவர் தபால் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடக மற்றும் தகவல் பொறியியல் உசாவுநராகவும் சபை உறுப்பினராகவும் அதே நேரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சபை உறுப்பினர் ஒருவராகவும் பணியாற்றினார். ITN இல் சபைக்கான ஆலோசராக மீண்டும் நியமனம் பெற்றார். இவர் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் ம.பொ.உ.ப. பணியகத்தில் சபைப் பணிப்பாளராகவும், மற்றும் CESL நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். இவர் உற்பத்திப் பொறியியலாளர்கள் சங்கத்தின் (லண்டன்) உறுப்பினராகவும் மற்றும் மின் பொறியியலாளர்கள் நிறுவகத்தின் (லண்டன்) உறுப்பினராகவும் விளங்குகின்றார்.



திரு எச்.எம். அஜித் சந்திர
பணிப்பாளர்

பீகொம் (Sp.) USJ. PGD முகாமைத்துவம் (PIM), MBA (PIM) SLAcS, APFA
(சக அங்கத்தவர்), AAT (இணைவர்)

இலங்கை கணக்காளர்கள் சேவையில் 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளார். தேசிய திட்டமிடல் திணைக்களத்தினதும் மற்றும் அரசாங்கத்தின் உயர்ந்த பயிற்சி நிறுவனமாகிய இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினதும் (இ.அ.நி.நி.) கணக்காளராகவும், உல வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியளித்த கருத்திட்டங்களின் கருத்திட்டக் கணக்காளராகவும், நிதி முகாமையாளராகவும், பொதுத் தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நிதி மற்றும் நிருவாகப் பணிப்பாளராகவும், முதன்நிலை அமைச்சுக்களின் பிரதான கணக்காளராகவும், வெளிநாட்டு உதவி முகாமைத்துவத்தின் வருமானப் பணிப்பாளராகவும், மற்றும் வெளிநாட்டு உதவிப் பணிப்பாளராகவும், வெளிநாட்டு உதவி முகாமைத்துவப் பணியகத்தினதும், பொது கடன் திணைக்களத்தினதும், மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினதும் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் பொது நிதி முகாமைத்துவத் துறைகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தில் நியமனம் பெற்று, அன்றிலிருந்து சபைப் பணிப்பாளராக இருந்து வருகின்றார்.



மருத்துவர் எம்.எச்.எம்.பி.யூ. ஹேரத்
பணிப்பாளர்

எம்.பீ.பீ.எஸ். (கொழும்பு)

2010 ஆம் ஆண்டு முதல் ராகம புனர்வாழ்வு வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாக கடமையாற்றுகின்றார். இவர் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.

முகாமைத்துவக் குழு

பொறியியலாளர் என். ரூபசிங்க	தலைவர்
பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர	நிறைவேற்றுப் பணிப்பாளர்
பொறியியலாளர் கே.எல்.எஸ். சஹபந்து	பொது முகாமையாளர்
பொறியியலாளர் எம்.ஏ.சி. பெரேரா	கூட்டுத்தாபன மேலதிக பொ.மு. (C) / உ.பொ.மு. (கருத்திட்டம்)
பொறியியலாளர் ஜி.இ.ஏ. பியதிலக்க	கூட்டுத்தாபன மேலதி பொ.மு. (EPC) / உ.பொ.மு. (EPC-WP 1)
பொறியியலாளர் எல்.பி.ஜி. சில்வா	மேலதி பொ.மு. (EPC-WP 2)
பொறியியலாளர் எஸ்.பி.பி. நாணயக்கார	மேலதிக பொ.மு. (EPC- தென் மாகாணம்)
பொறியியலாளர் ஏ. கல்கெட்டிய	மேலதிக பொ.மு. (EPC-ஊவா, சபரகமுவ மாகாணம்)
பொறியியலாளர் எச்.எம். நந்தசேன	மேலதிக பொ.மு. (EPC-மத்திய மாகாணம்)
பொறியியலாளர் டி.ஆர். மித்ரா	மேலதிக பொ.மு. (EPC-வட மத்திய மாகாணம்)
பொறியியலாளர் ஜி.ஆர்.ஏ.எஸ். குணதிலக்க	மேலதிக பொ.மு. (EPC-கிழக்கு மாகாணம்)
பொறியியலாளர் (திருமதி) எச். எம்.எஸ். ரூபசிங்க	மேலதிக பொ.மு. (EPC-துணைச் சேவைகள்)
பொறியியலாளர் ஆர்.எம்.டப்ளியூ. ரத்நாயக்க	அணவல் கடமைகள் / மேலதிக பொ.மு. (EPC-வட மாகாணம்)
பொறியியலாளர் பி.எம்.பி.சி. குணதிலக்க	அணவல் கடமைகள் / மேலதிக பொ.மு. (EPC-தென் கிழக்கு)
பொறியியலாளர் எச்.ஆர்.டப்ளியூ.கே. ஹீன்தெனிய	மே.பொ.மு. (கம்பஹா)
பொறியியலாளர் டப்ளியூ.இ.பி. ரன்ஜன் குமார	பி.பொ.மு. (சபரகமுவ)
பொறியியலாளர் எஸ்.பீ.ஏ.இ. சேமசிங்க	பி.பொ.மு. (மொனராகலை)
பொறியியலாளர் ஆர்.என். பெரேரா	மேலதிக பொ.மு. (விஷேட கருத்திட்டம் - 03)
பொறியியலாளர் டப்ளியூ.ஏ. ஆரியதிலக்க	மேலதிக பொ.மு. (வட பிராந்திய வீதிகள்)
பொறியியலாளர் றீ.இ. விக்ரமரத்ன	மேலதிக பொ.மு. (நீர் வளம்)
பொறியியலாளர் கே.எல்.எஸ்.ஆர். சஹபந்து	உதவி/மேலதிக பொ.மு. (DRD)
பொறியியலாளர் பி.சி. ஜினசேன	மேலதிக பொ.மு. (பெருந்தெருக்கள், விமான நிலைய வடிவமைப்பு, பயிற்சி)
பொறியியலாளர் ஜி.ஏ.இ.எல்.ஜே. செனவிரத்ன	மேலதிக பொ.மு. (இ என்ட் எம்)
பொறியியலாளர் எம். நவாஸ்	உதவி/மேலதிக பொ.மு. (விஷேட கருத்திட்டம் - 01)
கட்டடக்கலைஞர் டப்ளியூ.கே. லலித் ஹேவகே	மேலதிகப் பொ.மு. (கட்டடக்கலை)
திருமதி லியனகே தேவிகா	பி.பொ.மு. (QS)
பொறியியலாளர் எஸ்.றீ. தேவராஜன்	மேலதிகப் பொது முகாமையாளர் (விஷேட கருத்திட்டம் - 02)
திரு ஜே.எம்.பீ. ஜயவீர	பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
திருமதி எஸ்.எச்.எச்.சி.யூ. சேனாநாயக்க	சட்ட அலுவலர் / சபைக்கான செயலாளர்
திரு ஜே.டப்ளியூ. ரத்நாயக்க	உசாவுநர், மனித வளம்
திரு யூ.என்.பீ. மாவத்தகம	நிதி முகாமையாளர்

பணிப்பாளர்கள் சபையின் வருடாந்த அறிக்கை - 2013

சட்ட அந்தஸ்து

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் (ம.பொ.உ.ப.) நீர் வள அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு பல விதமான உசாதுணை சேவைகளை வழங்கும் பொருட்டு 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இது 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நியதிச்சட்ட சபையாகும்.

பணிப்பாளர்கள் சபையின் பொறுப்புப் பணிகள்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் தலைவர் உட்பட பணிப்பாளர்கள் சபையில் ஏழு சபை அங்கத்தவர்கள் உள்ளடங்குகியிருக்கின்றனர்.

பணிப்பாளர்கள் சபையின் அங்கத்தவர்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- பொறியியலாளர் நிகால் ரூபசிங்க - தலைவர்
- பொறியியலாளர் எம்.ஏ.பி. ஹேமசந்திர - தொழிற்படு பணிப்பாளர்
- திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க - பணிப்பாளர்
- பொறியியலாளர் ரன்ஜித் பிரேமசிறி - பணிப்பாளர்
- திரு எச்.எம். அஜித் சந்திர - பணிப்பாளர்
- பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர - பணிப்பாளர்
- டாக்டர் எம்.எச்.எம்.யூ.பி. ஹேரத் - பணிப்பாளர்

கூட்டங்களும் கூட்டத்திற்கான வரவும் பற்றிய விபரம்

2013 ஆம் ஆண்டிற்கு, பணிப்பாளர்கள் சபை 12 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளது. பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் வரவு பற்றிய விபரம் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

பெயர்	பதவி	2013											
		சன. 24	பெப். 28	மார்ச் 29	மே 15	மே 21	யூன் 26	யூலை 18	ஆக. 30	செப். 27	ஒற். 28	திச. 07	திச. 27
பொறியியலாளர் நிகால் ரூபசிங்க	தலைவர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
பொறியியலாளர் எம்.ஏ.பி. ஹேமசந்திர	தொழிற்படு பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	-	✓	✓	✓	✓	✓	✓
பொறியியலாளர் ரன்ஜித் பிரேமசிறி	பணிப்பாளர்	-	-	✓	-	-	-	-	-	-	-	-	-
திரு எச்.எம். அஜித் சந்திர	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
டாக்டர் எம்.எச்.எம்.யூ.பி. ஹேரத்	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓

கணக்காய்வுக் குழுவின் அறிக்கை

கணக்காய்வுக் குழு அங்கத்தவர்களின் பொறுப்புப் பணிகள்

கணக்காய்வுக் குழுக் கூட்டம் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பொதுத் தொழில் முயற்சிகள் பற்றிய வழிகாட்டல்களுக்கு இணங்க நடத்தப்படுகின்றன. விதிக்கப் பட்டுள்ள விதிமுறைகளுக்கும் மற்றும் நடைமுறைகளுக்கும் இணங்க நடபடிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளும் பொருட்டு குறித்த வழிகாட்டல்களின் பிரகாரம், கணக்காய்வுக் குழு உள்ளகக் கட்டுப்பாடுகளையும் மற்றும் செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய வேண்டும்.

கணக்காய்வுக் குழுவின் முக்கியமான பொறுப்புப் பணிகள் கீழே குறிப்பீடு செய்யப் பட்டுள்ளன.

1. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் பொறுப்புக்களை நிர்ணயித்தல் மற்றும் வருடாந்தக் கணக்காய்வுத் திட்டத்தை மீளாய் செய்தல்.
2. நிறுவனத்தின் அனைத்து வகையான செயற்பாடுகளுக்குமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை மதிப்பிட்டு மீளாய்வு செய்தல்.
3. ஆகுசெலவு பயன் நிமித்தமும் வீணான செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளும் நிமித்தமும் வழமையான இடைவெளில் செயலாற்றுகையை மீளாய்வு செய்தல்.
4. வெளிவாரி கணக்காய்வாளர்களுடன் தொடர்புகளைப் பேணி கணக்காய்வாளர் அதிபதியின்/வெளிவாரிக் கணக்காய்வாளர்களின் முகாமைத்துவ சுற்று நிருபங்களைப் பின்பற்றுதல்.
5. நியதிச்சட்டமுறைகள், ஒழுங்குவிதிகள், விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகள் என்பன அனுசரித்துப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளல்.
6. கணக்கீட்டு நியமங்கள் அனுசரிக்கப்படுகின்றனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிதிக் கூற்றுக்களை மீளாய்வு செய்தல்.
7. பரிகார நடவடிக்கையின் நிமித்தம் உள்ளகக் கணக்காய்வு / வெளிவாரிக் கணக்காய்வு அறிக்கைகளையும் மற்றும் முகாமைத்துவ சுற்று நிருபங்களையும் மீளாய்வு செய்தல்.
8. அரசாங்கத் தொழில் முயற்சிகள் பற்றிய குழுவின் சிபாரிசுகளின் / பணிப்புரைகளின் செயற்படுத்துகை பற்றி மீளாய்வு செய்தல்.
9. வருடாந்த அறிக்கையில் உள்ளீர்க்கும் பொருட்டு குழுவின் முடிவுகள் பற்றிய அறிக்கையைத் தயாரித்தல்.

கணக்காய்வுக் குழுவின் அங்கத்தவர்கள் பற்றிய விபரங்கள்

குழுவுக்குத் தலைமை வகிக்கும் திறைசேரியின் பிரதிநிதி ஒருவர் அடங்கலாக இந்தக் குழுவில் நிறைவேற்று சாராத இரண்டு சபை அங்கத்தவர்கள் அடங்குகின்றனர். கணக்காய்வுக் குழுவின் அங்கத்தவர்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

திரு எச்.எம். அஜித் சந்திர	குழுவின் தலைவர்
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	பணிப்பாளர்
டாக்டர் எம்.எச்.எம்.யூ.என்.பி. ஹேரத்	பணிப்பாளர்

கூட்டமும் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் பற்றிய விபரமும்

நிதியாண்டு 2013 சம்பந்தமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடும் நிமித்தம் கணக்காய்வுக் குழு 9 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளது. கணக்காய்வுக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பெயர்	2013								
	சன. 21	பெப். 13	ஏப்ரல் 04	மே 09	யூன் 27	யூலை 29	செப். 13	நவ 01	திச. 04
திரு எச்.எம். அஜித் சந்திர	√	√	√	√	√	√	√	√	√
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	√	√	√	√	-	√	√	√	√
கலாநிதி எம்.எச்.எம்.யூ.என்.பி. ஹேரத்	√	√	√	√	√	√	√	√	√

குழுவின் அங்கத்தவர்கள் தவிர, கணக்காய்வாளர் அதிபதியின் பிரதிநிதி, பொது முகாமையாளர், பிரதான உள்ளகக் கணக்காய்வாளர், உள்ளகக் கணக்காய்வாளர், குழுவுக்கான செயலாளர், விஷேடமாக அழைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் தேவையான போது குழுக் கூட்டங்களில் பங்குபற்றியிருந்தனர்.

செயற்பாடுகள்

குழு நிதியாண்டு 2013 தொடர்பில் பின்வரும் பணிகளை நிறைவேற்றியது.

1. பணியகத்தின் இயக்கச்செயற்பாட்டுக் கட்டுப்பாடுகள் பற்றி மீளாய்வு செய்யப்பட்டமை.
2. பணியகத்தின் சட்டமுறைத் தேவைப்பாட்டை அனுசரிக்கும் விடயம் பற்றி மீளாய்வு செய்யப்பட்டமை.

குழுவுக்கான துணை

கணக்காய்வுக் குழு அதன் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் முகாமைத்துவத்திலிருந்து தகவல்களும் மற்றும் உதவிகளும் குழுவுக்குக் கிடைத்தன.

வெளிவாரிக் கணக்காய்வாளர்கள்

ம.பொ.உ.ப. இயக்கச்செயற்பாடு மற்றும் நிதி ஆகிய விடயங்கள் தொடர்பில் வெளிவாரிக் கணக்காய்வாளர்கள் வெளிப்படுத்திய வெளிப்படுத்தல்களை கணக்காய்வுக் குழு ஏற்றுக்கொள்கின்றது.

முடிவு

பணியகத்திற்கான கொள்கைகளுக்கு இணங்க பணியகத்தின் விவகாரங்கள் நிருவகிக்கப்படுகின்றன என்பதற்கு பணியகத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளும் மற்றும் இயக்கச் செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளும் நியாயமான உத்தரவாதத்தை அளிக்கின்றன என கணக்காய்வுக் குழு திருப்தியடைகின்றது.

திரு எச்.எம். அஜித் சந்திர

தலைவர் - கணக்காய்வுக் குழு

1. கூட்டிணைந்த தகவல்கள்

1.1 அமைவிடமும் சட்ட அமைப்பும்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நியதிச்சட்ட சபையாகும். இது இலங்கையில் அமைந்துள்ளது. பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இலக்கம் 415, பௌதாலோக்க மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் அமைந்திருக்கின்றது. பணியகத்தின் முக்கிய வியாபாரச் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தில் நிருவகிக்கப்படுகின்றன.

2013 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் திரண்ட நிதிக் கூற்றுக்களில் பணியகத்தினதும் அதன் துணை நிறுவனங்களினதும் ('குழு' என்றழைக்கப்படும்) நிதி விபரங்கள் அடங்குகின்றன.

பணியகத்திலுள்ள சகல கம்பனிகளினதும் நிதிக் கூற்றுக்கள் பொதுவான ஒரு நிதியாண்டைக் கொண்டிருக்கும். அந்த நிதியாண்டு திசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் முடிவடையும்.

1.2 முக்கியமான செயற்பாடுகளும் இயக்கச்செயற்பாடுகளின் தன்மையும்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் பிரதானமாக நிர்மாணம், உசாதுணை, பொறியியல் ஆகியன சம்பந்தப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் லிமிற்றட் (தனியார்) - (CESL) நிறுவனம் முற்றிலும் ம.பொ.உ.ப. பணியகத்திற்குரிய ஒரு துணைக் கம்பனியாகும். இது சிவில், மின்சாரம், எந்திரப் பொறியியல் ஆகிய துறைகளிலும் மற்றும் இலங்கையில் அல்லது வேறாவது இடத்தில் துணை ஸ்தாபன அல்லது கூட்டாதிக்க உறுப்புரிமைத் தரப்பு என்ற ரீதியில் அதன் சொந்தத்தில் அதற்குரிய துணை அல்லது இடைநேர் சம்பந்தமான சகல விடயங்களிலும் வடிவமைப்பு நிர்மாண, சுழற்சிச்சாவி மற்றும் ஏனைய வகை நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்று அத்தகைய அலுவல்களை நிறைவேற்றுவதில் ஈடுபடுகின்றது.

2 கணக்குகள் தயாரித்தலின் அடிப்படை

2.1 இணக்கப்பாடு பற்றிய கூற்று

பணியகத்தினதும் மற்றும் குழுக் கம்பனியினதும் நிதிக் கூற்றுக்களில் நிதிக் கூற்றுக்களுக்கான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் குறிப்புகள் அடங்கலாக முழுமையான வருமானக் கூற்று, நிதி நிலைக் கூற்று, ஒப்புரவு மாற்றங்கள் பற்றிய கூற்று, காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று என்பன அடங்குகின்றன. இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் (இலங்கை CA) வெளியிடப்பட்டுள்ளவாறான இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRS மற்றும் LKAS) இணங்க, இந்த நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பீடு செய்யப்படாத வரையில், துணைக் கம்பனிகளின் நிதிக் கூற்றுக்கள் குறித்த கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்க தயாரிக்கப்படுகின்றன.

2 கணக்குகள் தயாரித்தலின் அடிப்படை (தொடர்ச்சி)

2.2 அளவீட்டு அடிப்படை

திரண்ட நிதிக் கூற்றுக்கள், நிதி நிலைக் கூற்றிலுள்ள பின்வரும் விடயங்கள் தவிர, வரலாற்று ஆகுசெலவு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

- நிதி சார்ந்த சொத்துக்களும் நிதி சார்ந்த பொறுப்புக்களும் நியாய விலைப் பெறுமானத்தில் அளவிடப்பட்டுள்ளன.
- சொத்துக்களினதும், பொறித்தொகுதிகளினதும் மற்றும் உபகரணங்களினதும் நியாய விலைப் பெறுமானம் பரிமாற்றல் திகதியில் ஆகுசெலவாகக் கருதப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒரு விடயமாக தொடர்ந்தும் மேற்கொள்ளும் பொருட்டு, பணியகத்தின் பணிப்பாளர்கள் பணியகத்தினது ஆற்றல் பற்றிய ஒரு மதிப்பீட்டை மேற்கொண்டனர். இந்தப் பணிப்பாளர்கள் வியாபார நடவடிக்கைகளை ஒழித்துக்கட்டுவதற்கான அல்லது நிறுத்துவதற்கான ஒரு தேவையை எதிர்வுகூறவில்லை.

2.3 புழக்கத்திலும் தற்போதுமுள்ள நாணயம்

திரண்ட நிதிக் கூற்றுக்கள் பணியகத்தின் புழக்கத்திலுள்ள இலங்கை ரூபாவில் (இ.ரூ.) எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

2.4 மதிப்பீடுகளினதும் மற்றும் தீர்மானங்களினதும் பயன்பாடு

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களை (SLFRS) அனுசரித்து நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் விடயம், கொள்கைகளின் பிரயோகத்தை பயனுள்ளதாக அமையச்செய்யும் தீர்மானங்கள், மதிப்பீடுகள், எடுகோல்கள், பதியப்பட்ட சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் தொகைகள், வருமானம் மற்றும் செலவினங்கள் என்பவற்றை மேற்கொள்ளும் வகையில் முகாமைத்துவத்தைத் தேவைப்படுத்தும். உண்மையான பெறுபேறுகள் இந்த மதிப்பீடுகளிலிருந்து வேறுபடலாம்.

மதிப்பீடுகளும் சம்பந்தப்பட்ட எடுகோள்களும் சந்தர்ப்ப சூழ்நிலையில் நியாயமாகவிருக்கும் என நம்பப்படுகின்ற வரலாற்று அனுபவம் மற்றும் வித்தியாசமான ஏனைய காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். இவற்றின் பெறுபேறுகள், ஏனைய மூலங்களிலிருந்து உடனடியாக தெளிவான முறையில் தென்படாத சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கொண்டு செல்லப்படும் பெறுமானங்கள் பற்றிய தீர்ப்புகளை மேற்கொள்வதற்கான அடிப்படையை உருவாக்கும்.

மதிப்பீடுகளும் முக்கியமான எடுகோள்களும் ஒரு தொடர் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் , திருத்த நடைமுறை மற்றும் எதிர்கால நிதியாண்டுகள் இரண்டையும் பாதிப்பதாகவிருந்தால், எதிர்காலத்திலும், திருத்த காலத்திலும் அல்லது அந்தத் திருத்தம் நிதியாண்டை மாத்திரம் பாதிப்பதாகவிருந்தால் அந்த மதிப்பீடுகள் திருத்தப்படுகின்ற காலத்திலும் இனங்காணப்படும்.

திரண்ட நிதிக் கூற்றில் இனங்காணப்படும் தொகைகள் மீது கணிசமான விளைவுகளைக் கொண்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகளைப் பிரயோகிப்பதில் முக்கியமான தீர்ப்புகள் பற்றிய தகவல்கள் கீழ்காணும் குறிப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2 கணக்குகள் தயாரித்தலின் அடிப்படை (தொடர்ச்சி)

2.4 மதிப்பீடுகளினதும் மற்றும் தீர்மானங்களினதும் பயன்பாடு (தொடர்ச்சி)

முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடு/ தீர்ப்பு	குறிப்பு இலக்கம்	பக்க இலக்கம்
நிர்மாண ரீதியான வருமானம், ஆகுசெலவு மற்றும் நிறைவு விகிதம்	09	33

நிதிக் கூற்றுக்களில் பொருண்மையான ஒரு சீராக்கலுக்கு பயனாக அமைகின்ற கணிசமான ஆபத்துக்களைக் கொண்டுள்ள எடுகோள்கள், மதிப்பீடுகள் மற்றும் சந்தேக விடயங்கள் என்பன பற்றிய தகவல்கள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடு / தீர்மானம்	குறிப்பு இலக்கம்	பக்க இலக்கம்
சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்	15	35
ஊழியர் நன்மைகள்	22	38
பிற்போடப்பட்ட வரி	14	34

2.5 கணக்கீட்டுக் கொள்கைகளிலுள்ள மாற்றம்

(a) திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாடு

கம்பனி குறித்த நியமத்திலுள்ள பரிமாற்றல் ஏற்பாடுகளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் LKAS 19 என்ற ஊழியர் நன்மைகள் (2011 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட) என்ற நியமத்தைப் பின்பற்றி வருகின்றது. மாற்றத்தின் விளைவாக, கம்பனி தற்பொழுது தனது திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாட்டை நடைமுறைப் பெறுமானத்தில் அளவிடுகின்றது. திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாடு, 'ஊழியர்கள் நன்மை' என்ற LKAS 19 ஆம் நியமத்தின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டவாறான எதிர்பார்த்த அலகுக் கடன் முறையியலைப் (எ.அ.க.) பயன்படுத்தி சுயாதீனத் தரப்புகளினால் வருடாந்த அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது. திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாட்டுத் திட்டம் தொடர்பான உண்மையான இலாபங்களும் நட்டங்களும், அவை ஏற்படும் காலப் பகுதியில் ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப்படுகின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள்

3.1 திரட்டு அடிப்படை

(a) வியாபார இணைப்பு

வியாபார இணைப்புகள், கட்டுப்பாடு என்பன குழுக்களுக்கு மாற்றப்படுகின்ற போது, பொருட்கள் கொள்வனவுத் திகதியிலுள்ளவாறு கொள்வனவு முறையியலைப் பயன்படுத்தி கணிப்பிடப்படுகின்றன. கட்டுப்பாடு என்பது ஏதாவது ஒரு நிறுவனத்தின் நிதி சார்ந்த மற்றும் இயக்கச் செயற்பாட்டுக் கொள்கைகளை நிருவகிப்பதற்கான அதிகாரமாகும். ஆகையால் அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் கட்டுப்பாட்டை மதிப்பிடும் நேரத்தில், குழுக்களும் கூட தற்பொழுது பிரயோகிக்கக்கூடிய சாத்தியமான வாக்களிக்கும் உரிமைகளையும் கருத்திற்கொள்கின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.1 திரட்டு அடிப்படை (தொடர்ச்சி)

(a) வியாபார இணைப்பு (தொடர்ச்சி)

குழுக்கள் கொள்வனவுத் திகதியில் நன்மதிப்புப் பெறுமானத்தை கீழ்காணும் விதத்தில் அளவிடுகின்றன.

- மாற்றப்பட்ட தொகைகளின் நியாய விலைப் பெறுமானத்தை கூட்டியும்,
- சொத்துக்கள் கொள்வனவிலுள்ள ஏதாவது கட்டுப்பாடு சாராத அக்கறைகளின் இனங்காணப்பட்ட தொகையைக் கூட்டியும்,
- வியாபார இணைப்பு, குறித்த கட்டங்களை அடைந்திருந்தால், சொத்துக்கள் கொள்வனவில் முன்பிருந்து வருகின்ற ஒப்புரவு அக்கறையின் நியாய விலைப் பெறுமானத்தை கழித்தும்,
- கொள்வனவு செய்யப்பட்ட இனங்காண இயலாத சொத்துக்களினதும் மற்றும் பொறுப்பேற்கப்பட்ட பொறுப்புக்களினதும் தொகையை (பொதுவான நியாய விலைப் பெறுமானம்) இணங்கண்டும்.

மிகை, பாதகமாக அமைகின்ற போது, உடனடியாக இலாபத்தில் அல்லது நட்டத்தில் ஒரு பேரம்பேசல் கொள்வனவு இலாபம் இனங்காணப்படுகின்றது. மாற்றப்பட்ட தொகை முன்பிருந்து வருகின்ற தொடர்புகளின் தீர்ப்பனவுடன் சம்பந்தப்பட்ட தொகையில் அடங்காது. அத்தகைய தொகைகள் பொதுவாக இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன. குழுக்களுக்கு ஒரு வியாபார இணைப்பு தொடர்பில் ஏற்படுகின்ற ஒப்புரவுப் பிணைமுறைகளின் அல்லது கடன்களின் விநியோகத்துடன் சம்பந்தப்படுகின்ற விடயங்கள் தவிர, கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான ஆகுசெலவுகள் அட்டுறு செலவுகளாகக் கணிக்கப்படுகின்றன.

(b) துணை நிறுவனங்கள்

துணை நிறுவனங்கள் என்பது குழுக்களினால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களாகும். துணை நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்கள் கட்டுப்பாடு ஆரம்பமாகும் திகதியிலிருந்து விடயங்களைக் கட்டுப்படுத்தும் திகதி வரையான திரண்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. துணை நிறுவனங்களின் கணக்கீட்டுக் கொள்கைகள் அந்தக் குழுக்களினால் பின்பற்றப்படும் கொள்கைகளுடன் கூட்டிணைக்கும் பொருட்டு தேவையான போது மாற்றப்பட்டுள்ளன.

(c) திரட்டு தொடர்பில் மதிப்பிடப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

குழுக்களுக்கு இடையிலான நிலுவைகள் மற்றும் கொடுக்கல்வாங்கல்கள், குழுக்களுக்கு இடையிலான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து வரும் ஏதாவது மாறாத வருமானம் மற்றும் செலவினங்கள் என்பன திரண்ட நிதிக் கூற்றுக்கள் தயாரிப்பில் தவிர்க்கப்படுகின்றன. முதலீட்டைப் பெறும் தரப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ஒப்புரவுடன் கூடிய கொடுக்கல்வாங்கல்களிலிருந்து வருகின்ற மறைமுகமான இலாபங்களும் முதலீட்டைப் பெறும் அந்தத் தரப்புகளிலுள்ள குழுக்களின் அக்கறை அளவுக்கான முதலீட்டுக்கு எதிராகத் தவிர்க்கப்படுகின்றன. மறைமுகமான நட்டங்களும் அதே விதத்தில் மறைமுகமான இலாபங்களாக தவிர்க்கப்படுகின்றன. ஆனால், நட்டம் ஏதுமில்லை என்பதற்கு சான்றில்லை என்ற அளவில் மாத்திரம் அவ்வாறு செய்யப்படுகின்றது.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.2 வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள்

எல்லா நாணயமாற்றுக் கொடுக்கல்வாங்கல்களும் அந்தக் கொடுக்கல் வாங்கல்கள் செயல்வலுப்பெறுகின்ற நேரத்தில் காணப்படுகின்ற விகிதங்களின் மாற்றத்தில் புழக்கத்திலுள்ள நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. வெளிநாட்டு நாணயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் அறிக்கையிடப்படும் திகதியில் காணப்படும் அதேவிடத்து நாணயமாற்று வீதத்தில் புழக்க நாணய ஒப்புரவுகளாகப் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

வெளிநாட்டு நாணயப் பெறுமானத்தில் வரலாற்று ஆகுசெலவு அடிப்படையில் அளவிடப்படுகின்ற நிதி சாராத சொத்துக்கள் ஆரம்பக் கொடுக்கல்வாங்கல் திகதிகளிலுள்ளவாறான நாணயமாற்று விகிதத்தைப் பிரயோகித்து பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. நிதி சாராத சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் பெறுமானங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்த நாணயமாற்று விகிதங்களைப் பிரயோகித்து பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. நிதி சாராத சொத்துக்களினது கொடுக்கல்வாங்கலின் அடிப்படையில் வரும் இலாபம் அல்லது நட்டம் பரிவர்த்தனை வித்தியாசத்தை அதிகரித்த சொத்துக்களின் இலாபத்துக்கு அல்லது நட்டத்துக்கு இணங்க இனங்காணப்படுகின்றது.

3.3 நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புக்களும்

(a) உண்மையான நிதி சார்ந்த சொத்துக்கள்

குழுக்கள் ஆரம்பத்தில் கடன்களையும், வருமதிகளையும் மற்றும் வைப்புத் தொகைகளையும் அவை உருவாகிய திகதிகளில் இனங்காணுகின்றன. ஏனைய சகல நிதி சார்ந்த சொத்துக்களும் ஒப்பந்த ஆவணத்தின் ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு அமைய முதலில், குழு, ஒப்பந்தத் தரப்பாக மாறுகின்ற திகதியிலுள்ள வியாபாரத்தின் அடிப்படையில் இனங்காணப்படுகின்றன.

குழு, சொத்துக்களிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்களுக்கான ஒப்பந்த உரிமைகள், அல்லது நிதி சார்ந்த சொத்துக்களின் உரித்துடமைகளும், வழங்கல்களும் மாற்றப்படுகின்ற கணிசமான எல்லா பொறுப்புக்களிலும் காணப்படுகின்ற ஒரு கொடுக்கல்வாங்கலிலுள்ள நிதி சார்ந்த சொத்துக்கள் மீதான ஒப்பந்தம் சார்ந்த காசுப் பாய்ச்சல்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் உரிமைகள் மாற்றப்படுகின்ற போது இனங்காணாமல் விட்டு விடுகின்றன. குழுவினால் உருவாக்கப்பட்டு அல்லது நிறுத்தி வைக்கப் பட்டு மாற்றப்படும் நிதி சார்ந்த சொத்துக்களிலுள்ள ஏதாவது ஒரு அக்கறை விடயம் ஒரு தனியான சொத்தாக அல்லது ஒரு தனியான பொறுப்பாக இனங்காணப்படுகின்றது.

நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் சமனானவையாகும். ஒரு தேறிய அடிப்படையில் தீர்ப்பளவு செய்வதற்கு அல்லது ஒரே நேரத்தில் அந்தச் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் மாற்றுவதற்கு எண்ணுகின்ற தொகைகளை சமப்படுத்தும் வகையில் குழுவுக்கு ஒரு சட்ட உரிமை கிடைக்கின்ற நேரத்தில் மாத்திரமே அத்தகைய சொத்துக்களும் பொறுப்புக்களும் சமனாகவிருக்கும்.

குழு பின்வரும் உண்மையான நிதி சார்ந்த சொத்துக்களை கொண்டுள்ளது: கடன்கள், வருமதிகள் மற்றும் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள்.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.3 நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புக்களும் (தொடர்ச்சி)

(a) உண்மையான நிதி சார்ந்த சொத்துக்கள் (தொடர்ச்சி)

(i) கடன்களும் மற்றும் வருமதிகளும்

கடன்களும் மற்றும் வருமதிகளும் நிதி சார்ந்த சொத்துக்களாகும். இவை நிலையான அல்லது நிர்ணயிக்கக்கூடிய கொடுப்பனவுகளைக் கொண்டு இருக்கின்றது. இந்தக் கொடுப்பனவு துல்லியமான ஒரு சந்தையில் குறித்து காட்டப்பட்டிருக்காது. அத்தகைய சொத்துக்களில் முதலில் நியாய விலைப் பெறுமானத்திலும் நேரடியாகச் சேரக்கூடிய ஏதாவது கொடுக்கல்வாங்கல் ஆகுசெலவுகளிலும் இனங்காணப்படுகின்றன. இத்தகைய முதல் இனங்காணலையடுத்து, கடன்களும் வருமதிகளும் ஏதாவது நட்டங்களைக் குறைக்கக்கூடிய பயனுள்ள வட்டி முறையியலைப் பயன்படுத்தி கழிக்கப் பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட வருமதிகள் அடங்கலாக காசும் மற்றும் காசு ஒப்புரவுகளும், கடன் பத்திரத்திலுள்ள முதலீடு, வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள் என்பன கடன்களிலும் மற்றும் வருமதிகளிலும் அடங்கும்.

(ii) காசும் காசு ஒப்புரவுகளும்

காசு நிலுவைகள், காசும் காசு ஒப்புரவுகளிலும் உள்ளடங்குகின்றன. வங்கி மேலதிகப் பற்றுக்கள் கேள்வி அடிப்படையில் செலுத்த வேண்டிய பற்றுக்களாகும். வங்கி மேலதிகப் பற்றுக்கள் இந்தப் பணியகத்தினது குழுவின் காசு முகாமைத்துவத்தின் ஒரு இன்றியமையாத பாகமாக விளங்குகின்றன. இந்த வங்கிப் பற்றுக்கள் காசுப் பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக காசும் காசும் ஒப்புரவுகளினதும் ஒரு கூறாக உள்ளடக்கப் பட்டுள்ளன.

(iii) விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள்

விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள் உண்மையான நிதி சார்ந்த சொத்துக்களாகும். இத்தகைய சொத்துக்கள் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய சொத்துக்கள் என குறித்தொதுக்கப்படுகின்றன. இந்தச் சொத்துக்கள் ஏனைய நிதி சார்ந்த ஏதாவது சொத்துக்களாக வகைப்படுத்தப் படுவதில்லை. ஒப்புரவுப் பிணைமுறிகளிலுள்ள இந்தப் பணியகத்தினது குழுவின் முதலீடுகள் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. முதல் இனங்காணலையடுத்து இத்தகைய சொத்துக்கள் அவற்றின் நியாய விலைப் பெறுமானத்திலும் மற்றும் வித்தியாசங்களிலும் அளவிடப்படும், ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப்படும் நியாய விலைப் பெறுமான ஒதுக்கத்திலுள்ள ஒப்புரவினுள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு முதலீடு இனங்காணப்படாமல் விடுபடுகின்ற போது, ஏனைய முழுமையான வருமானத்திலுள்ள திரண்ட இலாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு மாற்றப் படுகின்றது. எனினும், துல்லியமான ஒரு சந்தையில் குறித்த ஒரு சந்தைப் பெறுமானத்தைக் கொண்டிருக்காத மற்றும் அதற்காக நம்பத்தகுந்த விதத்தில் அவற்றின் நியாய விலைப் பெறுமானம் அளவிடப்பட முடியாத ஒப்புரவு ஆவணங்களிலுள்ள முதலீடுகள் ஆகுசெலவில் அளவிடப் படுகின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.3 நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புக்களும் (தொடர்ச்சி)

(b) உண்மையான நிதி சார்ந்த பொறுப்புக்கள்

ஏனைய நிதி சார்ந்த பொறுப்புக்கள் முதலில் ஒப்பந்த ஆவணத்திலுள்ள ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு அமைய எமது குழு ஒரு தரப்பாக மாறுகின்ற திகதியில் வர்த்தக அடிப்படையில் இனங்காணப்படுகின்றன.

குழு, தனது உடன்பட்ட கடப்பாடுகள் நிறைவேற்றப்படுகின்ற, இரத்துச் செய்யப்படுகின்ற அல்லது கலாவதியாகின்ற போது ஒரு நிதி சார்ந்த பொறுப்பாக இனங்காண்பதில்லை.

குழு, உண்மையான நிதி சார்ந்த பொறுப்புக்களை ஏனைய நிதி சார்ந்த பொறுப்புக்கள் வகுதியில் வகைப்படுத்துகின்றது. அத்தகைய நிதி சார்ந்த பொறுப்புக்கள் முதலில் நியாய விலைப் பெறுமானத்திலும் மற்றும் ஏதாவது நேரடியாக சேரக்கூடிய கொடுக்கல்வாங்கல் ஆகுசெலவுகளிலும் இனங்காணப் படுகின்றன. முதல் இனங்காணலையடுத்து, இந்த நிதி சார்ந்த பொறுப்புக்கள் கழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன.

ஏனைய நிதி சார்ந்த பொறுப்புக்களில் கடன்கள், பற்றுக்கள், வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள் என்பன உள்ளடங்குகின்றன.

சாதாரண பங்கு மூலதனம்

சாதாரண பங்குகள் ஒப்புரவாக வகைப்படுத்தப்படுகின்றன. சாதாரண பங்குகளை விநியோகிக்க நேரடியாக சேருகின்ற அதிகரித்த ஆகுசெலவுகள் ஏதாவது வரி விளைவுகளின் நிகர ஒப்புரவிலிருந்து கழிவாக இனங்காணப் படுகின்றன.

3.4 நட்டம்

3.4.1 உண்மையான நிதி சார்ந்த சொத்துக்கள்

இலாபத்தின் அல்லது நட்டத்தின் ஊடாக நியாய விலை பெறுமானத்தில் மேற்கொள்ளப்படாத ஒரு நிதி சார்ந்த சொத்து, நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு தெளிவான சான்று இருக்கின்றதா என நிர்ணயிக்கும் பொருட்டு, அறிக்கையிடும் ஒவ்வொரு திகதியிலும் மதிப்பிடப் படுகின்றது. சொத்துக்களின் முதல் இனங்காணலின் பின்னர் ஒரு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதையும் மற்றும் நம்பத்தகுந்த விதத்தில் மதிப்பிடக் கூடிய அந்தச் சொத்துக்களின் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் அத்தகைய நட்டம் ஒரு பாதகமான விளைவை ஏற்படுத்தியிருந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகின்ற தெளிவான சான்று இருக்குமாயின், அத்தகைய சொத்துக்களை நம்பத்தகுந்த சொத்துக்களாக மதிப்பிடலாம்.

நிதி சார்ந்த சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான தெளிவான சான்று காணப்படுகின்ற அத்தகைய சொத்துக்களை குழு அதற்கான நியதிகளை கருத்திற்கொள்ளாது என்ற காரணத்தினால், ஒரு தொகையை மீளொழுங்கு செய்வதன் மூலம் ஒரு பற்றினூடாக அல்லது ஒரு கடனாளி அல்லது வழங்குநர் திவால் என அல்லது ஒரு பாதுகாப்பு நிமித்தம் துல்லியமான சந்தையில் காணப்படாது எனப் பதிவாார் என்பதற்கான சுட்டிகளினூடாக தவறுகையில் அல்லது குற்றத்தில் காணப்படும் சொத்துக்கள் என உள்ளடக்கலாம். இது தவிர, ஒரு ஒப்புரவுப் பிணைமுறியிலுள்ள ஒரு முதலீடு நிமித்தம், அதன் நியாய விலையில் அதன் ஆகுசெலவுக்குக் குறைய கணிசமான அல்லது தொடர்ச்சியான வீழ்ச்சியாகக் காணப்பட்டால், நட்டத்திற்கு தெளிவான சான்று இருக்கின்றது எனக் கருதப்படும்.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.4 நட்டம் (தொடர்ச்சி)

3.4.2 நிதி சார்ந்த சொத்துக்கள்

குழு, வருமதிகளுக்கான நட்டம் தொடர்பான சான்றை குறித்த ஒரு சொத்தின் அளவின் அடிப்படையில் கருத்திற் கொள்ளும். தனியாள் ரீதியில் வரவேண்டிய கணிசமான வருமதிகள் குறித்த நட்டத்திற்காக மதிப்பிடப்படுகின்றன.

கழிக்கப்பட்ட ஆகுசெலவில் மதிப்பிடப்பட்ட நிதி சார்ந்த ஒரு சொத்துக்கான ஒரு நட்டம் அந்தச் சொத்தின் உண்மையான பயனுள்ள வட்டி வீதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு மதிப்பிடப்படும் எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் பெறுமானத்திற்கும் மற்றும் அதன் கொணரப் படும் தொகைக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகக் கணிப்பிடப்படும். நட்டங்கள் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்பட்டு, வருமதிகளுக்கு எதிரான ஒரு கொடுப்பனவுக் கணக்கில் பிரதிபலிக்கச் செய்யப்படும். நட்டம் ஏற்பட்ட சொத்துக்கள் மீதான வட்டி தள்ளுபடியின் நெகிழ்வின்னூடாக தொடர்ந்தும் இனங்காணப்படும். அதனையடுத்து வரும் ஒரு நிகழ்வு குறைவுக்கான நட்டத்திற்கு காரணமாக அமையும் போது, நட்டத்திலுள்ள குறைவு இலாபத்தினூடாக அல்லது நட்டத்தினூடாக ஒதுக்கி வைக்கப்படும்.

விற்பனைக்காகக் கிடைக்கக் கூடிய முதலீட்டுப் பிணை முறிகள் மீதான பாதிப்பு நட்டங்கள் ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப் பட்டுள்ள திரண்ட நட்டத்தை மாற்றுவதனூடாக இனங்காணப்பட்டு, ஒப்புரவிலுள்ள நியாயப் பெறுமான ஒதுக்கத்தில் இலாபத்திற்கு அல்லது நட்டத்திற்குக் கணக்கீடு செய்து காட்டப்படும். ஏனைய முழுமையான வருமானத்திலிருந்து நீக்கப்பட்டு இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படும் திரண்ட நட்டமே இலாபத்தில் அல்லது நட்டத்தில் முன்கூட்டி இனங்காணப்பட்ட ஏதாவது குறைந்த பாதிப்பு நட்டமாக காணப்படுகின்ற நடைமுறை நியாயப் பெறுமானத்திற்கும் மற்றும் மீள்கொடுப்பனவாகவும் கழிவாகவும் காணப்படுகின்ற கொள்முதலின் ஏதாவது நிகர ஆகுசெலவுக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும். காலப் பெறுமானத்திற்குச் சேரக்கூடிய பாதிப்பு நட்ட ஏற்பாடுகளிலுள்ள மாற்றங்கள் வட்டி வருமானத்தின் ஒரு கூறாகப் பிரதிபலிக்கப் படுகின்றன.

3.4.3 நிதி சாராத சொத்துக்கள்

பொருட்பதிவேடுகள் மற்றும் பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் என்பன தவிர குழுவின் நிதி சாராத சொத்துக்களின் கொணரப்படுகின்ற தொகைகள், நட்டம் தொடர்பான சுட்டி ஏதுமிருக்கின்றதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அறிக்கையிடப்படும் ஒவ்வொரு திகதியிலும் மீளாய்வு செய்யப்படுகின்றன. அத்தகைய ஏதாவது சுட்டி இருக்குமாயின், சொத்தின் மீளறவிடக்கூடிய தொகை மதிப்பிடப்படும்.

ஒரு சொத்தின் மீளறவிடக்கூடிய தொகை அல்லது காசு ஈட்டும் அலகு பாவனையிலுள்ள அதன் பெறுமானத்தையும் மற்றும் விற்பனைக்கான அதன் குறைந்த நியாய விலைப் பெறுமான ஆகுசெலவையும் பார்க்கிலும் அதிகமாக இருக்கும். பாவனையிலுள்ள பெறுமானத்தை மதிப்பிடுகையில், மதிப்பிடப்படும் எதிர்கால காசுப் பாய்ச்சல்கள் அந்தச் சொத்துக்கான குறித்த ஆபத்து மற்றும் பணத்தின் காலப் பெறுமானம் ஆகியவற்றின் நடைமுறைச் சந்தை மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கின்ற முன்கூட்டிய ஒரு வரித் தள்ளுபடி வீதத்தைப் பிரயோகித்து அதன் தற்போதைய பெறுமானத்திற்கு தள்ளுபடி செய்யப்படும். பாதிப்பு நட்டத்தை சோதனையிடும் நோக்கத்திற்காக, ஏனைய சொத்துக்கள் அல்லது குழுச் சொத்துக்கள் ('காசு ஈட்டும் அலகு' என்றழைக்கப்படும்) ஒவ்வொரு காசுப் பாய்ச்சல்களினதும் பெருமளவில் சுயாதீனமாக தொடர் பாவனையிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்களை ஈட்டுகின்ற மிகச் சிறிய குழுச் சொத்துக்களுடன் இணைத்து வகைப்படுத்தப் படுகின்றன. பாதிப்பு நட்டத்தை

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.4 நடட்டம் (தொடர்ச்சி)

3.4.3 நிதி சாராத சொத்துக்கள் (தொடர்ச்சி)

சோதனையிடும் நோக்கத்திற்காக, ஒரு வியாபார இணைப்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மதிப்புத் தொகை அந்த வியாபார இணைப்பின் பின்னிப்பிணைந்த தொடர்புகளிலிருந்து நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற காசு ஈட்டும் அலகுகளுக்கு ஒதுக்கப்படுகின்றது.

ஒரு சொத்தின் அல்லது காசு ஈட்டும் அலகின் கொணரப்படும் தொகை அந்தச் சொத்தின் மதிப்பிடப்பட்ட மீறவிடக்கூடிய தொகையை விடவும் விஞ்சினால், ஒரு பாதிப்பு நடட்டம் இனங்காணப்படும். இத்தகைய பாதிப்பு நடட்டங்கள் இலாபத்தில் அல்லது நடட்டத்தில் இனங்காணப்படும்.

காசு ஈட்டும் அலகுகள் தொடர்பில் இனங்காணப்படும் பாதிப்பு நடட்டங்கள், அந்த அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டு, கொணரப்படும் ஏதாவது நன்மதிப்புத் தொகையை ஒரு விகிதாசார அடிப்படையில் முதலில் குறைப்பதற்கும், அதன் பின்னர் அந்த அலகுகளில் கொணரப்படும் தொகைகளை (குழு அலகுகளின்) அதே விகிதாசார அடிப்படையில் குறைப்பதற்கும் இனங்காணப்படுகின்றன.

நன்மதிப்பு தொடர்பான ஒரு பாதிப்பு நடட்டம் ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. ஏனைய சொத்துக்கள் தொடர்பில், பாதிப்பு நடட்டங்கள், முன்னைய காலப் பகுதிகளில், நடட்டம் குறைந்துள்ளது அல்லது அந்த நடட்டம் நீண்ட காலம் நீடித்துள்ளது என்பதற்கான ஏதாவது சட்டிகளின் நிமித்தம், அறிக்கையிடும் ஒவ்வொரு திகதியிலும் மதிப்பிடப் படுகின்றன. மீறவிடக் கூடிய தொகையை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்திய மதிப்பீடுகளில் ஒரு மாற்றம் இருந்துள்ளது என்றால், ஒரு பாதிப்பு நடட்டம் ஒதுக்கி வைக்கப்படும். பாதிப்பு நடட்டம் இனங்காணப் பட்டிருக்கவில்லை என்றால், ஒரு பாதிப்பு நடட்டம், சொத்தின் கொணரப் படும் தொகை தேறிய தேய்மானத்தை அல்லது கழிவை நிர்ணயித்திருக்க கூடும் என்ற கொணரப்படும் தொகையை விஞ்சும் அளவுக்கு மாத்திரம் ஒதுக்கி வைக்கப்படும்.

3.5 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்

3.5.1 இனங்காணலும் அளவீடும்

சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பன குறைந்த ஆகுசெலவிலும் / குறைந்த திரண்ட தேய்மான மீள்விலைமதிப்பிலும் மற்றும் திரண்ட பாதிப்பு நடட்டங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. குழு, ஒரு சில சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றுக்கு, பரிமாற்றல் திகதியில், நியாய விலைப் பெறுமானத்தை ஆகுசெலவாக ஊகித்துப் பயன்படுத்தும் பொருட்டு, முதல் தடவையாக, இலங்கைக் கணக்கீட்டு நியமங்களின் (SLFRS) அதாவது தெரிவுக்குரிய SLFRS விதிவிலக்கைப் பிரயோகிப்பதற்குத் தேர்ந்தெடுத்தது (குறிப்பு 15).

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.5 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் (தொடர்ச்சி)

3.5.1 இனங்காணலும் அளவீடும் (தொடர்ச்சி)

ஒரு சொத்தினதும், பொறித்தொகுதியினதும், உபகரணத்தினதும் ஒரு ஆகுசெலவில், அவற்றின் கொள்வனவு விலையில், அவற்றின் எதிர்பார்த்த பாவனையின் நிமித்தம் இயங்கும் நிலைக்கு அவற்றைக் கொண்டுவருவதற்கு ஏற்பட்ட ஏதாவது நேரடி ஆகுசெலவுகள் என்பன உள்ளடங்கியிருக்கும். சுயமாக நிர்மாணம் பெற்ற சொத்துக்களின் ஆகுசெலவில், மூலப்பொருட்களின் ஆகுசெலவு, நேரடி தொழிலாளர் செலவு, அவற்றின் எதிர்பார்த்த பாவனைக்காக அவற்றை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஏற்பட்ட ஏதாவது ஏனைய நேரடி ஆகுசெலவு என்பன உள்ளடங்கியிருக்கும். ஏதாவது சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் பாகங்கள் வித்தியாசமான பாவனை காலமுடையதாக இருக்கின்ற போது, அத்தகைய சொத்துக்கள் தனியான சொத்துக்களாக, (பெரும் ஆக்கக்கூறு) பொறித் தொகுதிகளாக, உபகரணங்களாக கணக்கீடு செய்யப்படும்.

3.5.2 குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள்

குழு பொருண்மையான அளவில் எல்லா பொறுப்புக்களும் உரித்துக்களும் குத்தகைகளிலிருக்கின்றன என ஊகிக்கும் சொத்துக்கள் நிதி சார்ந்த குத்தகைச் சொத்துக்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள், முதல் இனங்காணலின் போலில் அளவிடப்பட்டு, அவற்றின் குறைந்த நியாய விலைப் பெறுமானத்திற்கும் மற்றும் ஆகக்குறைந்த குத்தகை கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமானத்திற்கும் சமனான ஒரு தொகையில் மூலதனப் படுத்தப்படுகின்றன. அந்த முதல் இனங்காணலையடுத்து, அந்தச் சொத்துக்கள் அவற்றுக்கு ஏற்புடைய கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்க கணக்கீடு செய்யப்படுகின்றன.

3.5.3 விளைபயன் ஆகுசெலவுகள்

ஏதாவது ஒரு சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் ஒரு பாகத்தை மீளிடுவதற்கு ஏற்படும் ஆகுசெலவு, அந்தப் பாகத்தின் எதிர்கால பொருளாதார நன்மைகள் அநேகமாக குழுவுக்குச் செல்லக் கூடும் எனும் கொணரப்படும் தொகையில் இனங்காணப்படுகின்றது. அத்தகைய பாகத்தின் ஆகுசெலவை நம்பக்கூடிய விதத்தில் மதிப்பிட முடியும். மீளிடப்பட்ட பாகத்தின் கொணரப்படும் தொகை இனங்காணப் படுவதில்லை. சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றின் நாளாந்தப் பராமரிப்பு ஆகுசெலவுகள், அத்தகைய செலவுகள் ஏற்படுகின்றவாறு இலாபத்தில் அல்லது கட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

3.5.4 இனங்காணாது விடுதல்

ஏதாவது ஒரு சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் கொணரப்படும் தொகை, அதன் அகற்றலில், அல்லது அதன் பாவனையிலிருந்து எதிர்பார்த்த எதிர்காலப் பொருளாதார நன்மைகள் கிடையாதிருக்கும் சந்தர்ப்பத்தில் இனங்காணப்படுவதில்லை. இனங்காணாமல் விடுவதன் போலில் எழும் இலாபங்கள் அல்லது நட்டங்கள் ஏனைய வருமானத்தினுள் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.5 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் (தொடர்ச்சி)

3.5.5 தேய்மானம்

சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் ஒவ்வொரு பாகத்தினதும் மதிப்பிடப்பட்ட பயனுள்ள பாவனை காலத்தைப் பொறுத்து, நேர் நிரல் அடிப்படையில், இலாபத்தில் அல்லது நட்டத்தில் தேய்மானம் இனங்காணப்படுகின்றது. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களின் தேய்மானம் அந்தக் குத்தகை காலத்து இறுதியில் குழு நியாயமான உண்மையான உரித்துடைமையைப் பெறும் வரையில் அந்தச் சொத்துக்களின் பாவனை காலத்தினதும் மற்றும் குறுகிய குத்தகை காலத்தினதும் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது. சொத்து விற்பனைக்கு (அல்லது விற்பனைக்கு வகைப்படுத்தி வைக்கப் படும் ஒரு அகற்றல் பட்டியலில் உள்ளடக்கப்படும்) வகைப்படுத்தி வைக்கப்படுகின்ற திகதிக்கு முன்னர் முடிவுறுகின்ற ஒரு சொத்தின் தேய்மானம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாவனைக்காக அந்தச் சொத்து கிடைக்கக்கூடியதாகவுள்ள போதிலும் மற்றும் அந்தச் சொத்து இனங்-காணப்படாது விடப்படுகின்ற போதிலும், ஒரு சொத்தின் தேய்மானம் ஆரம்பமாகும். நிகழும் பணியிலும் மற்றும் சொத்துரிமைக் காணியிலும் தேய்மானம் கணிக்கப்படுவதில்லை.

சொத்துக்களின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள பாவனை காலங்கள் பற்றிய விபரங்கள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

சொத்துக்கள் வகுதி	பயனுள்ள பாவனை காலம்
சொத்துரிமைக் கட்டிடங்கள்	13.33 ஆண்டுகள்
அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், பொருத்துக்கள்	8 ஆண்டுகள்
நிர்மாணக் கருவிகள் மற்றும் உபகரணங்கள்	4-5 ஆண்டுகள்
மோட்டார் வாகனங்கள்	4 ஆண்டுகள்
பொறித்தொகுதி மற்றும் இயந்திராதிகள்	5 ஆண்டுகள்
கொள்கலன்கள்	5 ஆண்டுகள்
கணனிகள்	5 ஆண்டுகள்
வாசிகசாலைப் புத்தகங்கள்	8 ஆண்டுகள்

3.5.6 நிகழும் மூலதனப் பணி

அறிக்கையிடும் திகதியில் இன்னும் பூர்த்தி செய்யப்படாத குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட மூலதனச் செலவுகள் நிகழும் மூலதனப் பணியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதே நேரம், குறித்த ஆண்டு காலப் பகுதியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதும் மற்றும் பாவனைக்காகக் கிடைக்கக்கூடியதாகவுள்ளதுமான சொத்துக்கள் பொறித்தொகுதிகள், சொத்துக்கள், உபகரணங்கள் என்பவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளன.

3.6 பொருட்பதிவேடுகள்

பொருட்கள் குறைந்த ஆகுசெலவிலும் தேறிய மாறக் கூடிய பெறுமானத்திலும் விலைமதிக்கப்பட்டுள்ளன. அளவிடப்பட்ட சராசரி செலவின் அடிப்படையில் ஆகுசெலவு நிர்ணயிக்கப்படுகின்றது. சொத்துக்களைக் கொள்வனவு செய்வதிலும் மற்றும் அத்தகைய சொத்துக்களை அவை ஏற்கெனவேயிருந்த நிலைக்கும் மற்றும் இயங்கும் நிலைக்கும் கொண்டுவருவதற்கு ஏற்பட்ட செலவுகளும் இந்த ஆகுசெலவுகளில் அடங்குகின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.6 பொருட்பதிவேடுகள் (தொடர்ச்சி)

3.6.1 நிகழும் பணி

நிகழும் நிர்மாண ஒப்பந்தப் பணிகள் இன்று வரை நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தப் பணி தொடர்பில் வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்த முழுமொத்த நிலையான தொகையைப் பிரதிபலிக்கின்றன. அது ஆகுசெலவிலும் மற்றும் நிகழும் பணியின் குறைந்த செலவுகளிலும், இனங்காணப்பட்ட நட்டங்கள் காணப் படுகின்ற திகதிக்கு இனங்காணப்படும் இலாபத்திலும் அளவிடப் படுகின்றது. வழமையான இயக்கக் கொள்ளளவின் அடிப்படையில் குழுவின் ஒப்பந்த செயற்பாடுகளில் ஏற்படும் நிலையான வித்தியாசமான மேன்தலைச் செலவுகளின் ஒரு ஒதுக்கீடும் மற்றும் குறித்த கருத் திட்டங்களுடன் நேரடியாக சம்பந்தப்படும் சகல செலவினங்களும் இந்த ஆகுசெலவுகளில் அடங்குகின்றன. நிகழும் நிர்மாண ஒப்பந்தப் பணிகள், ஏற்படும் ஆகுசெலவுகளிலும் அதே நேரம் இனங்காணப்பட்ட நிகழும் பணிகளினது செலவுகளின் அதிகரிப்பிலும் சகல ஒப்பந்தங்களுக்குமான நிதி நிலைக் கூற்றில் வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகளின் பாகமாகக் எடுத்துரைக்கப்படுகின்றன. நிகழும் பணிகளின் செலவுகள் ஏற்பட்ட ஆகுசெலவுகளையும் இனங்காணப்பட்ட இலாபத்தையும் விஞ்சுமாக இருந்தால், அவற்றிலுள்ள வித்தியாசம் நிதி நிலைக் கூற்றில் வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகளின் பாகமாக எடுத்துரைக்கப்படுகும்.

3.7 ஊழியர் நன்மைகள்

(a) திட்டவட்டமான ஊழியர் பங்களிப்புத் திட்டங்கள்

திட்டவட்டமான ஒரு ஊழியர் பங்களிப்புத் திட்டம் என்பது நன்மைகள் அடங்கிய ஒரு தொழிலுக்குப் பிற்பட்ட காலத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தனியான ஒரு நிதியத்திற்குப் பங்களிப்புகள் செய்யப் படுகின்றன. ஆகையால், இந்தப் பணியகம் மேலும் தொகைகளைச் செலுத்த வேண்டும் என்ற சட்டமுறையான அல்லது ஆக்கபூர்வமான கடப்பாடு எதனையும் கொண்டிருக்காது. திட்டவட்டமான பங்களிப்புத் திட்டத்திற்கான பங்களிப்புகள் தொடர்பான கடப்பாடுகள் ஊழியர்கள் சேவைகளை வழங்குகின்ற காலப் பகுதிகளில் இலாபத்தில் அல்லது நட்டத்தில் ஊழியர் நன்மை சார்ந்த ஒரு செலவாக இனங்காணப் படுகின்றன. முன்கூட்டி செய்யப்பட்ட பங்களிப்புகள் கிடைக்கக் கூடியதாகவுள்ள கொடுப்பனவுகளில் ஒரு குறைப்பின் அல்லது ஒரு காசு மீளளிப்பின் அளவில் சொத்தாக இனங்காணப்படுகின்றன.

திட்டவட்டமான பங்களிப்புத் திட்டங்கள் - ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி

ஊழியர் சேமலாப நிதிப் பங்களிப்புக்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்புக்கும் தகுதி பெறும் அனைத்து ஊழியர்களும் பொருத்தமான பங்களிப்பு நிதியங்களின் கீழ் அந்தந்தச் சட்டங்களினதும் மற்றும் ஒழுங்கு விதிகளினதும் நிரலில் உள்ளடக்கப்படுகின்றனர். பணியகம் மொத்த ஊழியர்களின் ஊதியங்களில் முறையே 12% வீதத்தை ஊழியர் சேமலாப நிதிக்கும் மற்றும் 3% வீதத்தை ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் பங்களிப்புச் செய்கின்றது.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.7 ஊழியர் நன்மைகள் (தொடர்ச்சி)

(b) திட்டவட்டமான நன்மைகள் திட்டம் - பணிக்கொடை

திட்டவட்டமான நன்மைகள் திட்டம் தொடர்பான நிதி நிலைக் கூற்றில் பொறுப்பு இனங்காணப்படுகின்றது. இது அறிக்கையிடப்படும் திகதியில் திட்டவட்டமான நன்மைகள் பொறுப்பின் தற்போதைய பெறுமானத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். இந்தத் திட்டமிடப் பட்ட நன்மைகள் கடப்பாடு LKAS 19 என்ற ஊழியர் நன்மைகள் நியமத்தினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு வருடாந்தம் எதிர்பார்த்த அலகுக் கடன் (PUC) முறையியலைப் பயன்படுத்தி சுயாதீனத் தரப்புகளின் மூலம் கணிப்பிடப்படுகின்றது. திட்டவட்டமான நன்மைகள் திட்டத்திற்கான உண்மையான இலாபங்கள் அல்லது நட்டங்கள் அவை ஏற்படுகின்ற காலத்தில் ஏனைய முழுமையான வருமானத்தில் முழுமையாக இனங்காணப்படுகின்றன.

இந்தப் பணியகம் உண்மையான விலை மதிப்பீட்டை ஆகக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவையாவது மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

பணிக்கொடைப் பொறுப்பு திட்டவட்டமான நன்மைகள் கடப்பாட்டின் தற்போதைய பெறுமானத்தை அடையத் தேவையான எடுகோள்களைக் கருத்திற்கொண்டு, எதிர்பார்த்த அலகுக் கடன் (PUC) முறையியலைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றது.

எனினும், 1983 இன் 12 ஆம் இலக்கப் பணிக்கொடைக் கொடுப்பனவு சட்டத்திற்கிணங்க ஒரு ஊழியருக்குரிய பணிக்கொடை கொடுப்பனவு பொறுப்பு அவர் 05 ஆண்டு தொடர்ச்சியான சேவை காலத்தைப் பூர்த்தி செய்யத பின்னர் மாத்திரமே எழும்.

3.8 ஏற்பாடுகள்

அநேகமாக பொறுப்பைத் தீர்ப்பனவு செய்வதற்கு எனத் தேவைப்படுத்தப்படும் பொருளாதார நன்மைகளின் ஒழுக்கு மற்றும் நம்பத்தகுந்த விதத்தில் மதிப்பிடக்கூடிய தற்போதைய ஒரு சட்டமுறையான அல்லது ஆக்கபூர்வமான கடப்பாட்டை குழு கொண்டுள்ளது என்ற ஒரு சந்தர்ப்பம் ஆகியவற்றின் பயனாக ஏற்பாடுகள் வருமாயின் மாத்திரம், அத்தகைய ஏற்பாடுகள் இனங்- காணப்படும். ஏற்பாடுகளும் மற்றும் பொறுப்புக்களும் ஐந்தொகைக் கணக்கில் இனங்காணப்படுகின்றன. ஏற்பாடுகள் பொறுப்புக்கான குறித்த கடப்பாடு மற்றும் பணத்தின் காலப் பெறுமானம் ஆகியவற்றின் நடைமுறைச் சந்தை மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்ற ஒரு முன்கூட்டிய வரி வீதத்தில் எதிர்பார்த்த எதிர்கால காசுப் பாய்ச்சல்களை தள்ளுபடி செய்வதன் மூலம் நிர்ணயிக்கப் படுகின்றன. நெகிழ்தன்மை வாய்ந்த தள்ளுபடி நிதி சார்ந்த ஆகுசெலவாக இனங்காணப்படுகின்றது.

3.9 முழுமையான வருமானக் கூற்று

3.9.1 வருமானம்

(a) நிர்மாண ஒப்பந்தங்கள்

அநேகமாக வருமானத்திற்கும் மற்றும் நம்பத்தகுந்த விதத்தில் மதிப்பிடக் கூடிய அளவுக்கும், ஒப்பந்தப் பணியிலுள்ள ஏதாவது வித்தியாசங்கள், கோரல்கள், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள், ஒப்பந்தத்தில் உடன்பட்ட ஆரம்பத் தொகை முதலியன ஒப்பந்த வருமானத்தில் உள்ளடங்கியிருக்கும். ஒரு நிர்மாண ஒப்பந்தத்தின் பயன் நம்பத்தகுந்த விதத்தில் அளவிடக் கூடுமானதாக இருந்தால், ஒப்பந்த வருமானம், அந்த ஒப்பந்தத்தின் நிறைவுக் கட்டத்திற்கான விகிதாசாரத்தில், இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படும்.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.9 முழுமையான வருமானக் கூற்று (தொடர்ச்சி)

3.9.1 வருமானம் (தொடர்ச்சி)

(a) நிர்மாண ஒப்பந்தங்கள் (தொடர்ச்சி)

மதிப்பிடப்பட்ட மொத்த ஒப்பந்த ஆகுசெலவுகளை ஏற்கும் பொருட்டு, பணி நிறைவு செய்த திகதிக்கு ஏற்பட்ட ஒப்பந்த ஆகுசெலவுக்குரிய விகிதாசாரத்திற்கான குறிப்பை உள்ளடக்கி நிறைவுக் கட்டம் மதிப்பிடப்படுகின்றது. ஒரு நிர்மாண ஒப்பந்தத்தின் பயன் நம்பத்தகுந்த விதத்தில் மதிப்பிடப்பட முடியாதுள்ள போது, ஒப்பந்த வருமானம், அநேகமாக அறவிட வேண்டிய ஏற்பட்டுள்ள ஒப்பந்த ஆகுசெலவின் அளவுக்கு மாத்திரம் இனங்காணப்படும்.

(b) உசாதுணை சார்ந்த சேவைகள்

நிர்மாணப் பணியுடன் சம்பந்தப்பட்ட உசாதுணைச் சேவைகளிலிருந்து குழு வருமானங்களை ஈடுகின்றது. உசாதுணைச் சேவைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அறிக்கையிடும் திகதியிலுள்ள கொடுக்கல் வாங்கல் கட்டத்திற்கான விகிதாசாரத்தில், இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. நிறைவு செய்யப்பட்ட பணியின் அளவுக்கான குறிப்பை உள்ளடக்கி நிறைவுக் கட்டம் மதிப்பிடப் படுகின்றது.

3.9.2 வட்டி வருமானம்

விற்பனைக்கு என வகைப்படுத்தப்பட்ட நிதி சார்ந்த சொத்துக்களை உள்ளடக்கியிருக்கின்ற வட்டி மற்றும் கழிக்கப்பட்ட ஆகுசெலவில் மதிப்பிடப்படும் நிதி சார்ந்த சகல சொத்துக்கள் ஆகிய அனைத்துக்கும், பயனுள்ள வட்டி வீதத்தைப் (ப.வ.வீ.) பிரயோகித்து வட்டி வருமானம் அல்லது செலவு இனங்காணப்படுகின்றது. நிதி சார்ந்த சொத்தின் அல்லது பொறுப்பின் கொணரப்படும் தேறிய தொகைக்கு, பொருத்தமான விதத்தில், ஒரு குறுகிய காலத்தின் அல்லது நிதி சார்ந்த சொத்தின் எதிர்பார்த்த பாவனை காலத்தின் ஊடாக மதிப்பிடப்பட்ட எதிர்கால காசு சார்ந்த கொடுப்பனவுகளை அல்லது வருமதிகளை சரியான முறையில் தள்ளுபடிசெய்யும் முறையே இந்த வீதமாகும். வருமானக் கூற்றில் நிதி சார்ந்த வருமானத்தில் வட்டி வருமானம் உள்ளடக்கப்படுகின்றது.

3.9.2 பங்குலாப வருமானம்

கொடுப்பனைவப் பெறுவதற்கு பங்குதாரரின் உரிமை இனங்காணப் பட்டு அது உறுதிசெய்யப்படுகின்ற போது பங்குலாப வருமானம் கணக்கீடு செய்யப்படும்.

3.9.3 ஏனைய வருமானம்

அகற்றலின் பேரிலான வருமானங்களையும், சொத்துக்களின் கொணரப் படும் பெறுமானத்தையும், மற்றும் சம்பந்தப்பட்ட செலவுகளையும் கழித்து சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் இலாபங்கள் அல்லது நட்டங்கள் இனங்காணப்படுகின்றன.

வெளிநாட்டு நாணய நன்மைகள் மற்றும் நட்டங்கள் என்பன தேறிய ஒரு அடிப்படையில் பதியப்படுகின்றன.

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.9 முழுமையான வருமானக் கூற்று (தொடர்ச்சி)

3.9.4 செலவினத்தை இனங்காணல்

(a) நிர்மாண மற்றும் உசாதுணை ஆகுசெலவுகள்

ஒப்பந்தம் சார்ந்த செலவுகள் அவை எதிர்கால ஒப்பந்த செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு சொத்தை உருவாக்க ஏற்பட்டால் மாத்திரம் இனங்காணப்படும். எதிர்பார்த்த நட்டங்கள் அநேகமாக வருமானத்தை விஞ்சும் நிர்மாண ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய மொத்த ஆகுசெலவாகக் காணப்படுகின்ற போது செலவாக இனங்காணப்படும்.

(b) ஏனைய செலவுகள்

வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மற்றும் வினைத்திறன் வாய்ந்த ரீதியில் சொத்துக்களையும், பொறித்தொகுதிகளையும் மற்றும் உபகரணங்களையும் பராமரிப்பதிலும் ஏற்படும் சகல செலவுகளும் குறித்த ஆண்டிற்கான இலாபத்தை அடைவதில் வருமானத்திற்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

3.9.5 வரிவிதித்தல்

(a) நடைமுறை வரிகள்

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு செலுத்த அல்லது உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடமிருந்து அறவிட வேண்டியது என எதிர்பார்க்கப்படும் தொகையில் நடைமுறை காலத்திற்கும், முன்னைய காலத்திற்குமான நடைமுறை வருமான வரிப் பொறுப்புக்கள் அளவிடப்படுகின்றன. சட்டவாக்கம் பெற்றிருக்கின்ற அல்லது அறிக்கையிடும் திகதியில் செயன்முறை ரீதியில் சட்டவாக்கம் பெற்றிருக்கின்ற வரி வீதங்களும் மற்றும் வரி சார்ந்த சட்டங்களும் அத்தகைய தொகையைக் கணிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

வருமான வரிக்கான ஏற்பாடுகள் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இனங்க கணிப்பிடப்பட்டதும் மற்றும் நிதிக் கூற்றுக்களில் அறிக்கையிடப்பட்டதுமான வருமானத்தினதும் மற்றும் செலவினங்களினதும் கூறுகள் அடிப்படையில் அமைந்திருக்கும்.

உரிய விபரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான அந்தந்தக் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(b) பிற்போடப்பட்ட வரிகள்

பிற்போடப்பட்ட வரி, வரி விதிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படும் தொகைகள், நிதி சார்ந்த அறிக்கையிடும் நோக்கங்களுக்கான பொறுப்புக்கள் ஆகியவற்றுக்கும் சொத்துக்களின் கொணரப்படும் தொகைகளுக்கும் இடையில் காணப்படும் தற்காலிக வித்தியாசங்கள் தொடர்பில் இனங்காணப்படுகின்றது. பிற்போடப்பட்ட வரிகள் பின்வருவன தொடர்பில் இனங்காணப்படுவதில்லை.

- வரி விதிக்கக்கூடிய இலாப அல்லது நட்டக் கணக்கீட்டைப் பாதிக்காத மற்றும் ஒரு வர்த்தக இணைப்பல்லாத ஒரு கொடுக்கல்வாங்கலிலுள்ள சொத்துக்களின் அல்லது பொறுப்புக்களின் முதல் இனங்காணல் பேரிலான தற்காலிக வித்தியாசங்கள்

3. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் (தொடர்ச்சி)

3.9 முழுமையான வருமானக் கூற்று (தொடர்ச்சி)

3.9.5 வரிவிதித்தல் (தொடர்ச்சி)

(b) பிற்போடப்பட்ட வரிகள் (தொடர்ச்சி)

- எதிர்காலத்தில் எதிர்வுகூறக்கூடிய அநேகமாக ஒதுக்கமாக அமையாத அளவுக்கு, துணை நிறுவனங்களிலும் மற்றும் கூட்டாக நிருவகிக்கப் படுகின்ற நிறுவனங்களிலும் காணப்படும் முதலீடுகளுடன் சம்பந்தப் பட்ட தற்காலிக வித்தியாசங்கள், மற்றும்
- நன்மதிப்புத் தொகையின் முதல் இனங்காணலின் போலில் எழுகின்ற வரிவிதிக்கக்கூடிய தற்காலிக வித்தியாசங்கள்

பிற்போடப்பட்ட வரிகள், தற்காலிக வித்தியாசங்கள் ஒதுக்கங்களாக மாறுகின்ற போது, அந்த வித்தியாசங்களுக்கு, அறிக்கையிடும் திகதியில் சட்டவாக்கம் பெற்றுள்ள அல்லது செயன்முறை ரீதியில் சட்டவாக்கம் பெற்றுள்ள சட்டங்களின் அடிப்படையில், தற்காலிக வித்தியாசங்கள் தொடர்பில் பிரயோகிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் வீதங்களில் அளவிடப் படுகின்றன.

4 அறிக்கையிடும் காலத்தின் பின்னர் எழுகின்ற நிகழ்வுகள்

நிதிக் கூற்றுக்கள் வெளியிடும் வகையில் அதிகாரம் அளிக்கப்படும் திகதிக்கும் மற்றும் அறிக்கையிடும் காலத்தின் இறுதிக்கும் இடையில் எழும் அனுகூலமான மற்றும் பிரதிகூலமான நிகழ்வுகள் எல்லாம் அறிக்கையிடும் காலத்தின் பின்னர் எழுகின்ற நிகழ்வுகளாகும்.

அறிக்கையிடும் காலத்தின் பின்னர் நிகழ்கின்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மை கருத்திற்கொள்ளப்பட்டு, தேவையான போது, நிதிக் கூற்றுக்களில் அவற்றுக்கு பொருத்தமான சீராக்கல்கள் அல்லது வெளிப்படுத்துகைகள் செய்யப்படுகின்றன.

5 வெளியிடப்பட்ட ஆனாலும் அறிக்கையிடும் திகதியில் செயல்வலுப்பெறாத புதிய கணக்கீட்டு நியமங்கள்

குறித்த நியமங்களுக்கான பல திருத்தங்கள், புதிய நியமங்கள், மற்றும் விளக்கங்கள் என்பன 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பமாகும் வருடங்கள் தொடர்பில் செயல்வலுப்பெற்றிருந்தாலும், இந்தத் திரண்ட நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்ட நேரத்தில் அவை பிரயோகிக்கப்படவில்லை. குழுவுக்கு ஏற்புடையதான அத்தகையவை கீழே குறிப்பீடு செய்யப்பட்டுள்ளன. குழு இந்த நியமங்களை முன்கூட்டி பின்பற்ற எதிர்பார்ப்பதில்லை.

5. வெளியிடப்பட்ட ஆனாலும் அறிக்கையிடும் திகதியில் செயல்வலுப்பெறாத புதிய கணக்கீட்டு நியமங்கள் (தொடர்ச்சி)

(i) SLFRS 10 திரண்ட நிதிக் கூற்றுக்கள், SLFRS 11 கூட்டு ஒழுங்குகள், SLFRS 12 ஏனைய நிறுவனங்களிலுள்ள அக்கறைகள் வெளிப்படுத்துகை

SLFRS 10 என்ற நியமம் முதலீட்டைப் பெறும் ஒரு தரப்பு திரண்ட கூற்றில் உள்ளடக்கப்பட வேண்டுமா என்பதை நிர்ணயிப்பதற்கான தனியான ஒரு கட்டுப்பாட்டு முறையியலை அறிமுகப்படுத்துகின்றது. ஆதலால், குழு முதலீடுகளைப் பெறும் இந்தத் தரப்புகளுக்கான நடைமுறைக் கணக்கீட்டில் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் எனும் அதன் முதலீட்டைப் பெறும் தரப்புகள் தொடர்பில் தனது ஒன்றிணைந்த முடிவை மாற்றுவது அவசியமாகும்.

SLFRS 11 என்ற நியமத்தின் கீழ், கூட்டு ஒழுங்குக் கட்டமைப்பு மேலும் முக்கியமான ஒரு விடயமாக இருந்தாலும் கூட, கூட்டு அமைப்பு வகையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக விளங்குவதில்லை என்பதால், அது கணக்கீட்டிற்கு அடுத்த நிலையிலேயே காணப்படுகின்றது.

SLFRS 12 என்ற நியமம் துணை நிறுவனங்களில், கூட்டு அமைப்புகளில், இணைஸ்தாபனங்களில், ஒன்றிணையாத கட்டமைக்கப்பட்ட தாபனங்களில் சம்பந்தப் பட்டுக் காணப்படுகின்ற ஒரு நிறுவனத்தின் அக்கறைகள் பற்றிய சகல வெளிப்படுத்துகைத் தேவைப்பாடுகளையும் தனியான ஒரு நியமத்தினுள் கூட்டிணைக்கின்றது. குழு தற்பொழுது ஏற்கெனவே காணப்படுகின்ற வெளிப் படுத்தல்களை ஒப்பிட்டு, துணை நிறுவனங்களிலுள்ள அக்கறைகள், மற்றும் கூட்டு அமைப்புகளில், துணை நிறுவனங்களில் மற்றும் ஒன்றிணையாத கட்டமைக்கப்பட்ட தாபனங்களில் காணப்படும் அக்கறைகள் ஆகியன தொடர்பான வெளிப்படுத்துகைத் தேவைப்பாடுகளை மதிப்பிட்டு வருகின்றது. SLFRS 12 என்ற நியமம் இந்த அக்கறைகளின் தன்மை, பொறுப்புக்கள் மற்றும் நிதி சார்ந்த பயன்கள் என்பன பற்றிய தகவல் வெளிப்படுத்தலைத் தேவைப் படுத்துகின்றது.

(ii) SLFRS 13 நியாய விலைப் பெறுமான மதிப்பீட்டு அளவீடு

SLFRS 13 என்ற நியமம், நியாய விலைப் பெறுமான மதிப்பீடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது மற்றும் SLFRS என்ற நியமத்தினூடாக அந்த நியாய விலைப் பெறுமான அளவீட்டு வழிகாட்டல் எவ்வாறு வேறுபடுகின்றன என்பது தொடர்பான தனியான ஒரு வழிகாட்டல் மூல அடிப்படையை முன்வைக்கின்றது. மட்டுப்பாடுடைய விதிவிலக்குகளுக்கு அமைய, SLFRS 13 என்ற நியமம், ஏனைய SLFRS நியமங்களினால் நியாய விலைப் பெறுமான அளவீடுகள் அல்லது வெளிப்படுத்துகைகள் தேவைப்படுத்தப்படுகின்ற அல்லது அந்த ஏனைய நியமங்களினால் அனுமதிக்கப்படுகின்ற போது பிரயோகிக்கப்படுகின்றது. குழு, தற்பொழுது நியாய விலை பெறுமானங்களை நிர்ணயிப்பதில் தனது முறையியல்களை மீளாய்வு செய்து வருகின்றது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த முழுமையான வருமானக் கூற்று

	குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
		2013	2012	2013	2012
		ரூ.	ரூ.	ரூ.	ரூ.
		மீளெடுத்துரைத்த		மீளெடுத்துரைத்த	
வருமானம்	9	15,132,718,158	13,051,404,569	15,131,164,037	13,051,404,569
விற்பனைகள் ஆகுசெலவு	10	(13,280,839,809)	(11,427,073,880)	(13,414,329,871)	(11,491,305,532)
மொத்த இலாபம்		1,851,878,349	1,624,330,689	1,716,834,166	1,560,099,037
ஏனைய வருமானம்	11	153,445,158	394,515,789	144,727,925	378,235,199
நிருவாக செலவுகள்		(1,255,752,763)	(1,183,162,649)	(1,151,711,425)	(1,118,904,881)
விற்பனை, பகிர்ந்தளிப்பு சார் செலவுகள்		(335,210,717)	(316,855,524)	(321,479,322)	(316,855,524)
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் பெறுபேறுகள்		414,360,027	518,828,305	388,371,344	502,573,831
நிதி சார்ந்த செலவுகள்		217,808,170	201,368,165	213,907,634	199,625,758
நிதி சார்ந்த ஆகுசெலவு		(22,154,752)	(24,343,420)	(17,532,829)	(20,123,026)
தேறிய நிதி சார்ந்த வருமானம்	12	195,653,418	177,024,745	196,374,805	179,502,732
வருமான வரிக்கு முன்னருள்ள இலாபம்		610,013,445	695,853,050	584,746,149	682,076,563
வருமான வரி சார்ந்த செலவுகள்	14	(267,791,716)	(291,677,345)	(256,524,029)	(285,794,064)
குறித்த ஆண்டிற்கான இலாபம் (நட்டம்)		342,221,729	404,175,705	328,222,120	396,282,499
ஏனைய முழு வருமானம்		-	-	-	-
குறித்த ஆண்டிற்கான ஏனைய முழு வருமானம்		-	-	-	-
குறித்த ஆண்டிற்கான மொத்த முழு வருமானம்		342,221,729	404,175,705	328,222,120	396,282,499

அடைப்புக் குறிக்குள் இருக்கின்ற இலக்கங்கள் கழித்தலை சுட்டிக்காட்டும்.

11 முதல் 36 வரையான பக்கங்களில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்குகின்றன.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிதி நிலைக் கூற்று

	குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
		2013 ரூ.	2012 ரூ.	2013 ரூ.	2012 ரூ.
			மீளெடுத்துரைத்த		மீளெடுத்துரைத்த
சொத்துக்கள்					
நடைமுறையல்லாத சொத்துக்கள்					
சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்	15	3,367,596,865	3,217,787,244	3,139,021,834	3,029,322,086
முதலீடுகள்	16	38,326,397	68,114,301	38,326,417	68,114,321
மொத்த நடைமுறையல்லாத சொத்துக்கள்		3,405,923,262	3,285,901,545	3,177,348,251	3,097,436,407
நடைமுறைச் சொத்துக்கள்					
பொருட்பதிவேடுகள்	17	746,822,316	667,283,290	414,331,509	473,612,890
வர்த்தக மற்றும் ஏனைய கிடைப்பனவுகள்	18	13,034,273,723	10,760,043,614	9,465,446,814	8,586,558,801
குறுங்கால முதலீடுகள்	16	1,769,259,420	1,572,852,406	1,728,581,897	1,572,852,406
காகம் காசு ஒப்புரவுகளும்	20	399,435,851	534,761,471	310,353,679	464,311,326
கம்பனிகளுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்	19	-	-	1,083,035,301	234,753,626
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		15,949,791,310	13,534,940,781	13,001,749,200	11,332,089,049
மொத்தச் சொத்துக்கள்		19,355,714,572	16,820,842,326	16,179,097,451	14,429,525,456
ஒப்புரவும் பொறுப்புக்களும்					
பங்களித்த மூலதனம்		500,000	500,000	500,000	500,000
மூலதன ஒதுக்கீடு		3,028,000	3,028,000	3,028,000	3,028,000
பிடித்துவைத்த சம்பாத்தியம்		4,118,718,249	3,776,496,520	4,094,906,732	3,766,684,612
மொத்த ஒப்புரவு		4,122,246,249	3,780,024,520	4,098,434,732	3,770,212,612
நடைமுறையல்லாத பொறுப்புக்கள்					
குத்தகைக் கடன்கள்	21	7,199,960	35,565,671	604,418	11,624,193
ஒய்வூதிய நன்மைகள் கொடுப்பனவு	22	204,004,898	228,787,990	204,004,898	228,787,990
பிற்போடப்பட்ட வரி		228,141	76,387	-	-
மொத்த நடைமுறையல்லாத பொறுப்புக்கள்		211,432,999	264,430,048	204,609,316	240,412,183
நடைமுறைப் பொறுப்புக்கள்					
வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள்	23	14,451,694,061	12,328,575,900	11,333,291,954	10,019,342,795
செலுத்த வேண்டிய வருமான வரி	24	546,972,887	382,092,902	531,111,429	374,116,600
குத்தகைக் கடன்கள்	21	23,368,376	36,544,774	11,650,020	18,740,207
தள அலுவலகங்களுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்		-	6,701,059	-	6,701,059
கம்பனிகளுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்		-	22,473,123	-	-
வங்கி மேலதிகப் பற்று	20	-	-	-	-
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்		15,022,035,324	12,776,387,758	11,876,053,403	10,418,900,661
மொத்தப் பொறுப்புக்கள்		15,233,468,323	13,040,817,806	12,080,662,719	10,659,312,844
மொத்த ஒப்புரவும் பொறுப்புக்களும்		19,355,714,572	16,820,842,326	16,179,097,451	14,429,525,456

அடைப்புக் குறிக்குள் இருக்கின்ற இலக்கங்கள் கழித்தலை சுட்டிக்காட்டும்.

11 முதல் 36 வரையான பக்கங்களில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்குகின்றன.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என சான்றுபடுத்தப்படுகின்றது.



பூ.எம்.பி. மாவத்தகம்
பிரதிப் பொது முகாமையாளர் (நிதி)

இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரித்து வழங்குவது பணிப்பாளர்கள் சபையின் பொறுப்பாகும்.

பணிப்பாளர்கள் சபைக்காகவும் சபையின் சார்பாகவும் கையொப்பமிடப்பட்டு, அங்கீகரிக்கப்படுகின்றன.



பொறியியலாளர் ஜி.ஜி. பியதிலக்கம்
தலைவர்

2015, மார்ச் 25
 கொழும்பு



எம்.ர்.ஜி. ரணதுங்க
பணிப்பாளர்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று

	குழு		ம.பொ.உ.ப.	
	2013	2012	2013	2012
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்கள்				
வரிக்கு முன்னருள்ள இலாபம்	610,013,445	695,853,050	584,746,149	682,076,563
மேற்கொள்ளப்பட்ட சீராக்கல்கள்:				
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் மீதான தேய்மானம்	361,096,067	270,948,236	281,658,637	215,955,094
தீராத, சந்தேகத்திற்கிடமான ஏற்பாடுகள்	270,826,569	222,377,469	270,826,569	222,377,469
பணிக்கொடைக்கான ஏற்பாடு (ஒதுக்கல்)	(1,331,068)	54,909,537	(1,331,068)	54,909,537
தேறிய நிதி சார்ந்த வருமானம்	(195,653,418)	(177,024,745)	(196,374,805)	(179,502,732)
முன்னைய ஆண்டிற்கான சீராக்கல்கள்	-	96,622,595	-	96,622,595
சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் (இலாபம்) நட்டம்	1,319,392	15,299,893	1,319,391	15,299,894
நிலையான வைப்புக்கள் மீதான நாணயமற்று நட்டம்	(3,128,784)	263,795	(3,128,784)	263,795
தொழிற்பு மூலதன மாற்றங்களுக்கு முன்னருள்ள இயக்க இலாபம்	1,043,142,203	1,179,249,830	937,716,089	1,108,002,214
பொருட்பதிவேடுகளிலுள்ள (அதிகரிப்பு). குறைவு	(79,539,026)	(389,073,402)	59,281,381	(196,379,502)
வியாபார மற்றும் ஏனைய வருவாய்களிலுள்ள (அதிகரிப்பு). குறைவு	(2,545,056,677)	(1,690,145,382)	(1,149,714,582)	(1,885,657,240)
வியாபார மற்றும் ஏனைய கொடுமதிகளிலுள்ள (அதிகரிப்பு). குறைவு	2,123,118,161	1,747,658,019	1,313,949,159	1,898,649,422
சம்பந்தப்பட்ட கம்பனிகளுக்கு வரவேண்டிய தொகைகளிலுள்ள அதிகரிப்பு. (குறைவு)	(22,473,123)	22,473,123	(848,281,675)	(242,159,723)
தள அலுவலக நடைமுறைகளுக்கு இடையிலுள்ள அதிகரிப்பு	(6,701,059)	6,701,059	(6,701,059)	6,701,059
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து ஈட்டிய வருமானம்	512,490,478	876,863,247	306,249,313	689,156,230
செலுத்திய வட்டி	(22,154,752)	(24,343,420)	(17,532,829)	(20,123,026)
செலுத்திய வருமான வரி	(102,759,977)	(362,130,829)	(99,529,200)	(362,130,825)
செலுத்திய பணிக்கொடை	(23,452,024)	(29,125,990)	(23,452,024)	(29,125,990)
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் தேறிய காசுப் பாய்ச்சல்கள்	364,123,725	461,263,008	165,735,260	277,776,389
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்கள்				
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றிலுள்ள முதலீடு	(510,223,850)	(671,479,463)	(390,676,547)	(481,810,606)
நிகழும் மூலதனப் பணியிலுள்ள முதலீடு	(2,001,230)	(137,493,498)	(2,001,230)	(137,493,498)
நீண்டகால வைப்பு முதலீடு / அகற்றல்	29,787,904	(3,657,674)	29,787,904	(3,657,674)
குறுங்கால வைப்பு முதலீடு / அகற்றல்	(193,278,230)	134,477,766	(152,600,707)	134,477,766
வட்டி வருமானம்	217,808,170	201,368,165	213,907,634	199,625,758
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து வரும் தேறிய காசுப் பாய்ச்சல்கள்	(457,907,236)	(476,784,705)	(301,582,945)	(288,858,254)
நிதியீட்டுச் செயற்பாடுகளிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்கள்				
நிதி சார்ந்த குத்தகைப் பொறுப்புக்கள் கொடுப்பனவு	(41,542,109)	(15,569,700)	(18,109,962)	(4,028,559)
நிதியீட்டுச் செயற்பாடுகளிலிருந்து வரும் தேறிய காசுப் பாய்ச்சல்கள்	(41,542,109)	(15,569,700)	(18,109,962)	(4,028,559)
காசும் காசு ஒப்புரவுகளிலுமுள்ள தேறிய அதிகரிப்பு / (குறைவு)	(135,325,620)	(31,091,396)	(153,957,647)	(15,110,424)
குறித்த ஆண்டு ஆரம்பத்திலுள்ள காசும் காசு ஒப்புரவுகளும்	534,761,471	565,852,867	464,311,326	479,421,750
குறித்த ஆண்டு ஆரம்பத்திலுள்ள காசும் காசு ஒப்புரவுகளும் (குறிப்பு 20)	399,435,851	534,761,471	310,353,679	464,311,326

அடைப்புக் குறிக்குள் இருக்கின்ற இலக்கங்கள் கழித்தலை சுட்டிக்காட்டும்.

11 முதல் 36 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்குகின்றன.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல்கள் பற்றிய கூற்று

	ம.பொ.உ.ப.			
	பங்களித்த மூலதனம்	மூலதன ஒதுக்கம்	பிடித்துவைத்த சம்பாத்தியங்கள்	மொத்தம்
	ஷரூ.	ஷரூ.	ஷரூ.	ஷரூ.
2012 சனவரி 01 இற்கான நிலுவை	500,000	12,697,551	3,245,900,524	3,259,098,075
முன்னைய ஆண்டிற்கான பிழையுடன் சம்பந்தப்பட்ட சீராக்கல் (குறிப்பு யு)	-	-	18,209,443	18,209,443
2012 சனவரி 01 இற்கான மீளெடுத்துரைத்த நிலுவை	500,000	12,697,551	3,264,109,967	3,277,307,518
குறித்த ஆண்டிற்கு மீளெடுத்துரைத்த இலாபம் (குறிப்பு 29)	-	-	396,282,499	396,282,499
2012 இல் முன்னைய கால சீராக்கல்கள்	-	-	96,622,595	96,622,595
மூலதன ஒதுக்கங்களின் மாற்றல்கள்	-	(9,669,551)	9,669,551	-
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	500,000	3,028,000	3,766,684,612	3,770,212,612
2013 சனவரி 01 இற்கான நிலுவை	500,000	3,028,000	3,766,684,612	3,770,212,612
குறித்த ஆண்டிற்கான தேறிய இலாபம்	-	-	328,222,120	328,222,120
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	500,000	3,028,000	4,094,906,732	4,098,434,732

	குழு			
	பங்களித்த மூலதனம்	மூலதன ஒதுக்கம்	பிடித்துவைத்த சம்பாத்தியங்கள்	மொத்தம்
	ஷரூ.	ஷரூ.	ஷரூ.	ஷரூ.
2012 சனவரி 01 இற்கான நிலுவை	500,000	12,697,551	3,247,819,226	3,261,016,777
முன்னைய ஆண்டிற்கான பிழையுடன் சம்பந்தப்பட்ட சீராக்கல் (குறிப்பு யு)	-	-	18,209,443	18,209,443
2012 சனவரி 01 இற்கான மீளெடுத்துரைத்த நிலுவை	500,000	12,697,551	3,266,028,669	3,279,226,220
குறித்த ஆண்டிற்கு மீளெடுத்துரைத்த இலாபம் (குறிப்பு 29)	-	-	404,175,705	404,175,705
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2012 இல் முன்னைய கால சீராக்கல்கள்	-	-	96,622,595	96,622,595
மூலதன ஒதுக்கங்களின் மாற்றல்கள்	-	(9,669,551)	9,669,551	-
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	500,000	3,028,000	3,776,496,520	3,780,024,520
2013 சனவரி 01 இற்கான நிலுவை	500,000	3,028,000	3,776,496,520	3,780,024,520
குறித்த ஆண்டிற்கான தேறிய இலாபம்	-	-	342,221,729	342,221,729
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	500,000	3,028,000	4,118,718,249	4,122,246,249

11 முதல் 36 வரையான நிதிக் கூற்றுக்களில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்குகின்றன.

குறிப்பு A : முன்னைய ஆண்டுகளுக்கான பிழையுடன் சம்பந்தப்பட்ட சீராக்கல்

2011 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்ட வருமானம், குறித்த வருமானக் கணிப்பீட்டில் நிகழ்ந்த தவறின் காரணமாக மேலதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிழை நிர்மாண வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 18,209,454 ஷரூபா தொகை வாடிக்கையாளரிடமிருந்து வரவேண்டியுள்ளது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
	2013	2012	2013	2012
	ஷரூ.	மீளெடுத்துரைத்த ஷரூ.	ஷரூ.	மீளெடுத்துரைத்த ஷரூ.
9 வருமானம்				
நிர்மாண வருமானம்	13,043,575,541	11,542,700,246	13,042,021,420	11,542,700,246
உசாதுணை வருமானம்	2,089,142,617	1,508,704,323	2,089,142,617	1,508,704,323
	<u>15,132,718,158</u>	<u>13,051,404,569</u>	<u>15,131,164,037</u>	<u>13,051,404,569</u>
10 விற்பனைகள் ஆகுசெலவு				
நிர்மாண ஆகுசெலவு	11,838,271,644	10,390,504,534	11,971,761,706	10,454,736,186
உசாதுணை ஆகுசெலவு	1,442,568,165	1,036,569,346	1,442,568,165	1,036,569,346
	<u>13,280,839,809</u>	<u>11,427,073,880</u>	<u>13,414,329,871</u>	<u>11,491,305,532</u>
11 ஏனைய வருமானம்				
நானாவித வருமானம்	124,032,076	101,860,400	116,987,292	89,669,539
வாடகை வருமானம்	9,055,671	141,365,778	7,383,222	141,365,778
மீளளிக்கத்தகு ஆகுசெலவுகள்	23,486,195	107,819,931	23,486,195	103,730,202
பல வகை வருமானம்	-	43,733,475	-	43,733,475
நநாணயமாற்று இலாபம் அல்லது நட்டம்	(3,128,784)	(263,795)	(3,128,784)	(263,795)
	<u>153,445,158</u>	<u>394,515,789</u>	<u>144,727,925</u>	<u>378,235,199</u>
12 நிதி சார்ந்த தேறிய வருமானம்				
நிதி சார்ந்த வருமானம்				
வடடி வருமானம்	217,808,170	201,368,165	213,907,634	199,625,758
	<u>217,808,170</u>	<u>201,368,165</u>	<u>213,907,634</u>	<u>199,625,758</u>
நிதி சார்ந்த ஆகுசெலவு	(22,154,752)	(24,343,420)	(17,532,829)	(20,123,026)
	<u>(22,154,752)</u>	<u>(24,343,420)</u>	<u>(17,532,829)</u>	<u>(20,123,026)</u>
நிதி சார்ந்த தேறிய வருமானம்	<u>195,653,418</u>	<u>177,024,745</u>	<u>196,374,805</u>	<u>179,502,732</u>

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
	2013	2012	2013	2012
	ரூ.	ரீளெடுத்துரைத்த ரூ.	ரூ.	ரீளெடுத்துரைத்த ரூ.
14 வருமான வரி				
14.1 நடைமுறை வரி சார்ந்த செலவுகள் (குறிப்பு 14.2)	267,791,716	259,871,110	256,524,029	254,002,864
பிற்போடப்பட்ட வரி ஏற்பாடு	-	15,033	-	
முன்னைய ஆண்டுகளுக்கான சீராக்கல்	-	31,791,202	-	31,791,200
	267,791,716	291,677,345	256,524,029	285,794,064
14.2 வரி விதிக்கத்தகு இலாபத்திற்கான இலாபக் கணக்கீட்டு இணக்கல்				
வருமான வரிச் செலவுக்கு முன்னருள்ள இலாபக் கணிப்பீடு	610,013,445	695,853,050	584,746,149	682,076,563
அனுமதிக்கத்தகாத மொத்தப் பொருட்களின் பெறுமானம்	353,679,750	478,211,906	272,014,299	435,290,369
அனுமதிக்கத்தகு மொத்தப் பொருட்களின் பெறுமானம்	770,417,459	197,493,732	187,287,575	172,961,541
	710,259,396	679,772,285	654,244,127	654,330,215
மொத்த நியதிச்சட்ட வருமானம்				
விலக்களிக்கப்பட்ட வருமானம்	-		-	
	710,259,396	679,772,285	654,244,127	654,330,215
நிர்மாண வருமானம் மீதான 12% வரி	45,890,669	47,719,522	44,428,270	46,989,034
ஏனைய வருமானம் மீதான 28% வரி	91,794,397	78,709,138	79,522,392	73,571,380
பங்குலாப வரி	130,106,650	133,442,450	132,573,366	133,442,450
	267,791,716	259,871,110	256,524,029	254,002,864

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

2013 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களுக்கான அறிக்கை (கொடர்ச்சி)

15 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்

15.1 ம.பொ.உ.ப.

	நிரல்கள்											
	சாணி	கட்டிடங்கள்	அலுவலகங்களுக்கும் பொருத்தங்களும்	நிரல்கள் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள்	அலுவலக உபகரணங்கள்	பொறித்தொகுதி, இயந்திரங்கள்	கொள்கலன்கள்	கணினிகள்	மொட்டார் வாகனங்கள்	வாசிகாலைப் புத்தகங்கள்	நிகழும் முடிவைப் பணி	மொத்தம்
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
செலவுகள்												
2012 சனவரி 01 இற்கான நிலுவை	1,689,236,867	412,386,979	33,959,294	94,137,998	32,741,217	86,678,173	5,020,089	68,775,990	263,416,411	1,546,759	144,685,278	2,832,585,056
குறித்த ஆண்டில் நடைபெற்ற செலவுகள்	12,500,000	136,801,539	14,880,930	66,409,259	11,669,222	119,738,505	7,448,519	17,117,396	92,892,444	456,925	137,493,498	617,408,237
குறித்த ஆண்டில் அந்நிறுவனத்தின் பதவியளிப்புகள்	-	-	(8,642,544)	(22,348,530)	(7,853,182)	(1,917,576)	(347,713)	(13,751,461)	(4,658,975)	(288,762)	-	(59,808,743)
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,701,736,867	549,188,518	40,197,680	138,198,727	36,557,256	204,499,103	12,120,896	72,141,925	351,649,880	1,714,922	282,178,776	3,390,184,550
2013 சனவரி 01 இற்கான நிலுவை	1,701,736,867	549,188,518	40,197,680	138,198,727	36,557,256	204,499,103	12,120,896	72,141,925	351,649,880	1,714,922	282,178,776	3,390,184,550
குறித்த ஆண்டில் நடைபெற்ற செலவுகள்	-	262,452,602	12,365,599	27,654,165	12,839,867	270,845,319	260,000	27,133,524	28,820,125	78,928	2,001,230	644,451,359
குறித்த ஆண்டில் அந்நிறுவனத்தின் பதவியளிப்புகள்	-	-	(360,020)	(39,940)	(335,174)	-	-	(122,626)	(1,871,243)	(509,658)	(251,773,582)	(255,012,245)
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,701,736,867	811,641,120	52,203,260	165,812,952	49,061,949	475,344,422	12,380,896	99,152,822	378,598,761	1,284,192	32,406,423	3,779,623,664
திரண்ட தேய்மானம்												
2012 சனவரி 01 இற்கான நிலுவை	-	30,655,119	8,577,232	30,973,610	10,737,203	19,123,088	1,213,381	21,978,570	65,834,271	323,746	-	189,416,221
குறித்த ஆண்டிற்கான கட்டணங்கள்	-	40,326,669	5,311,713	27,803,273	5,438,480	32,798,163	2,377,145	14,698,487	86,995,935	205,229	-	215,955,094
குறித்த ஆண்டில் அந்நிறுவனத்தின் பதவியளிப்புகள்	-	-	(5,627,687)	(14,791,596)	(6,651,070)	(860,702)	(347,713)	(12,517,471)	(3,585,636)	(126,976)	-	(44,508,850)
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	-	70,981,788	8,261,258	43,985,287	9,524,613	51,060,549	3,242,812	24,159,586	149,244,570	401,999	-	360,862,464
2013 சனவரி 01 இற்கான நிலுவை	-	70,981,788	8,261,258	43,985,287	9,524,613	51,060,549	3,242,812	24,159,586	149,244,570	401,999	-	360,862,464
குறித்த ஆண்டிற்கான கட்டணங்கள்	-	40,366,763	5,974,329	36,454,983	6,626,787	82,893,274	2,464,653	17,593,551	89,065,461	218,838	-	281,658,637
குறித்த ஆண்டில் அந்நிறுவனத்தின் பதவியளிப்புகள்	-	-	(112,141)	(6,443)	(127,964)	(10,869)	-	(70,056)	(1,409,761)	(182,039)	-	(1,919,272)
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	-	111,348,550	14,123,446	80,433,827	16,023,436	133,942,954	5,707,465	41,683,081	236,900,270	438,798	-	640,601,829
தேறிய புத்தகப் பெறுமானம்												
2013 சனவரி 01 இற்கான நிலுவை	1,701,736,867	478,206,730	31,936,422	94,213,440	27,032,643	153,438,553	8,878,084	47,982,339	202,405,310	1,312,923	282,178,776	3,029,322,086
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,701,736,867	700,292,570	38,079,814	85,379,125	33,038,513	341,401,467	6,673,431	57,469,741	141,698,491	845,394	32,406,423	3,139,021,834

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

2013 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

15 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்

15.2 குடி

	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
	காணி	கட்டிடங்கள்	அலுவலகங்களும் பொருத்துக்களும்	நிரயணக் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள்	அலுவலக உபகரணங்கள்	பொறித்தொகுதி, இயந்திரங்கள்	கொள்வணிகள்	கணினிகள்	மோடர்ன் வாகனங்கள்	வாசிகாலைப் புத்தகங்கள்	நிதும் மூலப்பணி	மொத்தம்							
செலவுகள்																			
2012 சனவரி 01 இற்கான நிலுவை	1,689,236,867	412,386,979	34,654,647	94,176,898	33,495,140	88,529,795	5,020,089	69,832,690	286,647,818	1,546,759	144,685,278	2,860,212,961							
குறித்த ஆண்டிலுள்ள சேர்வுகள்	12,500,000	166,935,142	15,901,134	74,410,357	13,065,097	140,043,921	7,615,185	18,761,186	252,638,649	456,925	137,493,499	839,821,095							
குறித்த ஆண்டிலுள்ள அகற்றல்கள்/பதிவுகளைப் பதிவுகளை	-	-	(8,642,544)	(22,348,530)	(7,853,182)	(1,917,576)	(347,713)	(13,751,461)	(4,658,975)	(288,762)	-	(59,808,743)							
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,701,736,867	579,322,121	41,913,238	146,238,725	38,707,054	226,656,141	12,287,562	74,842,415	534,627,491	1,714,922	282,178,776	3,640,223,312							
2013 சனவரி 01 இற்கான நிலுவை	1,701,736,867	579,322,121	41,913,238	146,238,725	38,707,054	226,656,141	12,287,562	74,842,415	534,627,491	1,714,922	282,178,776	3,640,223,312							
குறித்த ஆண்டிலுள்ள சேர்வுகள்	8,415,147	271,919,179	15,241,460	40,622,341	16,233,666	277,185,891	4,326,800	32,358,704	95,615,318	78,928	2,001,230	763,998,662							
குறித்த ஆண்டிலுள்ள அகற்றல்கள்/பதிவுகளைப் பதிவுகளை	-	-	(360,020)	(39,940)	(335,174)	-	-	(122,626)	(1,871,243)	(509,658)	(251,773,582)	(255,012,245)							
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,710,152,014	851,241,300	56,794,678	186,821,126	54,605,545	503,842,032	16,614,362	107,078,492	628,371,566	1,284,192	32,406,423	4,149,211,730							
திரண்ட தேய்மானம்																			
2012 சனவரி 01 இற்கான நிலுவை	-	30,655,119	8,664,151	30,982,640	10,834,201	19,493,413	1,213,381	22,189,910	71,642,122	323,746	-	195,998,683							
குறித்த ஆண்டிற்கான கட்டணங்கள்	-	42,586,689	5,526,160	29,247,871	5,763,316	37,229,571	2,410,478	15,238,585	132,740,337	205,229	-	270,948,236							
குறித்த ஆண்டிலுள்ள அகற்றல்கள்	-	-	(5,627,687)	(14,791,596)	(6,651,070)	(860,702)	(347,713)	(12,517,471)	(3,585,636)	(126,976)	-	(44,508,850)							
2012 திசம்பர் 31 இற்கான நிலுவை	-	73,241,808	8,562,624	45,438,915	9,946,448	55,862,282	3,276,146	24,911,024	200,796,824	401,999	-	422,438,069							
2013 சனவரி 01 இற்கான நிலுவை	-	73,241,808	8,562,624	45,438,915	9,946,448	55,862,282	3,276,146	24,911,024	200,796,824	401,999	-	422,438,069							
குறித்த ஆண்டிற்கான கட்டணங்கள்	-	43,229,660	6,548,255	40,950,203	7,245,767	88,592,795	3,623,202	19,178,685	151,508,662	218,838	-	361,096,067							
குறித்த ஆண்டிலுள்ள அகற்றல்கள்	-	-	(112,141)	(6,443)	(127,964)	(10,869)	-	(70,056)	(1,409,761)	(182,039)	-	(1,919,272)							
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	-	116,471,468	14,998,738	86,382,675	17,064,250	144,444,208	6,899,347	44,019,653	350,895,725	438,798	-	781,614,864							
தேறிய புத்தகப் பெறுமானம்																			
2013 சனவரி 01 இற்கான நிலுவை	1,701,736,867	506,080,313	33,350,614	100,799,810	28,760,607	170,793,859	9,011,416	49,931,391	333,830,667	1,312,923	282,178,776	3,217,787,244							
2013 திசம்பர் 31 இற்கான நிலுவை	1,710,152,014	734,769,832	41,795,940	100,438,451	37,541,295	359,397,823	9,715,015	63,058,839	277,475,840	845,394	32,406,423	3,367,596,865							

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
	2013	2012	2013	2012
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
16 முதலீடுகள்				
நீண்டகால முதலீடு (குறிப்பு16.1)	38,326,397	68,114,301	38,326,417	68,114,321
குறுங்கால முதலீடு (குறிப்பு16.2)	1,769,259,420	1,572,852,406	1,728,581,897	1,572,852,406
	1,807,585,817	1,640,966,707	1,766,908,314	1,640,966,727
16.1 நீண்டகால முதலீடு				
கடன்களும் கிடைக்க வேண்டிய நிதி சார்ந்த சொத்துக்களும் நிலையான வைப்பிலுள்ள முதலீடு	36,326,397	66,114,301	36,326,397	66,114,301
விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள் பங்குகளிலுள்ள முதலீடு	2,000,000	2,000,000	2,000,000	2,000,000
	38,326,397	68,114,301	38,326,397	68,114,301
மானியத்திலுள்ள முதலீடு (குறிக்கப்படாத)	-	-	20	20
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்ற்ட்	-	-	20	20
	38,326,397	68,114,301	38,326,417	68,114,321
16.2 குறுங்கால முதலீடு				
ரெபோ	249,575,176	-	249,575,176	-
குறுங்கால முதலீடுகள்	1,519,684,244	1,572,852,406	1,479,006,721	1,572,852,406
	1,769,259,420	1,572,852,406	1,728,581,897	1,572,852,406
17 பொருட்பதிவேடுகள்				
பொருட்பதிவேடுகள்	4,463,632	94,197,005	1,717,673	-
நிகழும் பணி	742,358,684	573,086,285	412,613,836	473,612,890
	746,822,316	667,283,290	414,331,509	473,612,890
18 வர்த்தக மற்றும் ஏனைய கிடைப்பனவுகள்				
வர்த்தக சார் கிடைப்பனவுகள் (குறிப்பு 18.1)	11,987,057,414	9,451,783,300	8,431,588,535	7,369,549,568
ஏனைய கிடைப்பனவுகள் (குறிப்பு 18.2)	73,888,534	98,103,575	72,028,982	93,019,352
வைப்புகள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்கள் (குறிப்பு18.3)	973,327,775	1,210,156,739	961,829,297	1,123,989,881
	13,034,273,723	10,760,043,614	9,465,446,814	8,586,558,801
18.1 வர்த்தக சார் கிடைப்பனவுகள்				
பற்றுக்கள்	8,678,703,483	6,449,261,056	6,163,233,556	5,131,312,236
வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய தொகை	1,621,329,837	2,032,777,542	1,073,170,531	1,357,100,354
பிடித்துவைத்தல் கிடைப்பனவுகள்	2,512,560,140	1,524,454,179	2,020,720,494	1,435,846,455
கழிக்க:- நட்டத்திற்கான ஏற்பாடு (குறிப்பு18.1.1)	(825,536,046)	(554,709,477)	(825,536,046)	(554,709,477)
	11,987,057,414	9,451,783,300	8,431,588,535	7,369,549,568
18.1.1 நட்டத்திற்கான ஏற்பாடு				
வர்த்தக சார் கிடைப்பனவுகள்	825,536,046	554,709,477	825,536,046	554,709,477
	825,536,046	554,709,477	825,536,046	554,709,477
18.1.1.1 வர்த்தக சார் கிடைப்பனவுகள்				
ஆரம்ப நிலுவை	554,709,477	446,875,114	554,709,477	446,875,114
இனங்காணப்பட்ட நட்டம்	270,826,569	256,904,814	270,826,569	256,904,814
பதிவுபடுத்தப்பட்ட தொகை	-	(114,543,106)	-	(114,543,106)
இறுதி நிலுவை	-	(34,527,346)	-	(34,527,346)
	825,536,046	554,709,477	825,536,046	554,709,477
18.2 ஏனைய கிடைப்பனவுகள்				
ஊழியர் கடன்கள்	47,408,231	46,866,413	47,408,231	46,366,413
முன்செலுத்திய ஊழியர் ஆகுசெலவுகள்	6,131,394	6,560,208	6,131,394	6,560,208
பொதுத் தொங்கு கணக்கு	(1,675)	(320,414)	(1,675)	-
நானாவிதப் பற்றுக்கள்	19,378,557	42,241,359	17,519,005	37,943,045
கிடைக்கவேண்டிய நி.வை.வ.	972,027	2,756,009	972,027	2,149,686
	73,888,534	98,103,575	72,028,982	93,019,352
18.3 வைப்புகள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்கள்				
வைப்புகள்	7,469,980	19,668,343	7,330,820	15,568,343
முற்பணங்கள்	958,880,130	1,176,474,225	948,159,088	1,102,158,038
முற்கொடுப்பனவுகள்	6,977,665	14,014,171	6,339,389	6,263,500
	973,327,775	1,210,156,739	961,829,297	1,123,989,881
19 சம்பந்தப்பட்ட தரப்பு கம்பனிகளிலிருந்து				
வரவேண்டிய தொகை	-	-	1,083,035,301	234,753,626
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்ற்ட்	-	-	1,083,035,301	234,753,626

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
	2013 ரூ.	2012 மீளெடுத்துரைத்த ரூ.	2013 ரூ.	2012 மீளெடுத்துரைத்த ரூ.
20 காசும் காசு ஒப்புரவுகளும்				
அனுகூல நிலுவைகள்				
கையிலும் வங்கியிலுமுள்ள காசு	395,979,023	528,870,657	306,896,851	462,019,676
வங்கி வசக்கட்டுநிதி	269,607	60,000	269,607	60,000
பரிமாற்றலிலுள்ள காசு	3,187,221	5,830,814	3,187,221	2,231,650
	399,435,851	534,761,471	310,353,679	464,311,326
பிரதிகூல நிலுவைகள்				
வங்கி மேலதிகப் பற்று	-	-	-	-
காசுப் பாய்ச்சல் நோக்கத்திற்கான காசும் காசு ஒப்புரவுகளும்	399,435,851	534,761,471	310,353,679	464,311,326
21 குத்தகைக் கடன்கள்				
ஒரு வருடத்தினுள் செலுத்த வேண்டிய தொகை	23,368,376	36,544,774	11,650,020	18,740,207
ஒரு வருடத்தின் பின்னர் செலுத்த வேண்டிய தொகை	7,199,960	35,565,671	604,418	11,624,193
	30,568,336	72,110,445	12,254,438	30,364,400
22 ஓய்வூதிய நன்மைகள் கடப்பாடு				
சனவரி 01 இற்கான நிலுவை	228,787,990	203,004,443	228,787,990	203,004,443
குறித்த ஆண்டிற்கான ஏற்பாடு / (ஒதுக்கல்)	(1,331,068)	54,909,537	(1,331,068)	54,909,537
	227,456,922	257,913,980	227,456,922	257,913,980
குறித்த ஆண்டு காலப் பகுதியில் செலுத்திய கொடுப்பனவு	(23,452,024)	(29,125,990)	(23,452,024)	(29,125,990)
திசம்பர் 31 இற்கான நிலுவை	204,004,898	228,787,990	204,004,898	228,787,990

a) குழு 2013 சனவரி 01 ஆம் திகதியில் அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகுகின்ற நிதிக் கூற்றுக்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் பிரயோகிக்கப்பட்ட (அதாவது 2013 இல் முடிவடைந்த நிதியாண்டிற்கு ஏற்புடைய) LKAS 19 என்ற ஊழியர் நன்மைகள் நியமத்தைப் பின்பற்றியுள்ளது. அத்தகைய ஒத்தீட்டுப் புள்ளிவிபரங்கள் சீராக்கப்படவில்லை.

b) ம.பொ.உ.ப. மற்றும் அதன் குழு ஆகியவற்றினது திசம்பர் 31 இற்கான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாடுகள் தொழில் ரீதியில் தகுதி பெற்ற அக்ட்டுவரியல் பேர்ம் ஒப் மெசர்ஸ் மற்றும் அக்ட்டுவரியல் என்ட் மெனேஜ்மென்ட் கன்ஷல்டென்ட்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட் ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்மையான விலைமதிப்பீட்டின் அடிப்படையில் காணப்படுகின்றன. அதற்கு இணங்க, ம.பொ.உ.ப. மற்றும் அதன் குழு ஆகியவற்றின் 2013 திசம்பர் 31 இற்கான திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் கடப்பாடுகளின் நிதியளிக்காத தற்போதைய பெறுமானம் 204 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.

c) கணிப்பீட்டில் பிரயோகித்த முக்கியமான எடுகோள்கள் பின்வருமாறு காணப்படும்.

தள்ளுபடி வீதம்	10%
சம்ப ஏற்ற வீதங்கள்	12%
ஊழியர் புறழ்வுக் காரணி	0.01% - 0.15%
ஓய்வுபெறும் வயது	60 வருடங்கள்

d) இது பணிக்கொடைப் பொறுப்பின் முதலாவது ஆண்டின் உண்மையான விலைமதிப்பு என்பதால் வட்டி ஆகுசெலவு, நடைமுறை சேவை ஆகுசெலவு, உண்மையான இலாபம் / (நட்டம்) முதலியவற்றை மதிப்பிட முடியாது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

குறிப்பு	குடி		ம.பொ.உ.ப.	
	2013 ரூ.	2012 மீளெடுத்துரைத்த ரூ.	2013 ரூ.	2012 மீளெடுத்துரைத்த ரூ.
23 வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள்				
வர்த்தகக் கொடுமதிகள் (குறிப்பு 24.1)	12,648,867,766	10,926,391,737	10,857,531,858	9,033,249,017
ஏனைய கொடுமதிகள் (குறிப்பு 24.2)	1,802,826,295	1,402,184,163	475,760,096	986,093,778
	14,451,694,061	12,328,575,900	11,333,291,954	10,019,342,795
23.1 வர்த்தகக் கொடுமதிகள்				
கடன்கள்	3,768,792,440	951,095,780	3,768,792,440	756,638,966
வாடிக்கையாளர்களுக்கான கொடுமதிகள்	3,973,030,147	4,699,511,763	2,743,356,823	3,793,118,525
ஊக்குவிப்பு மற்றும் ஏனைய முற்பணங்கள்	4,209,970,258	4,833,237,386	3,657,367,563	4,041,787,838
ஒப்பந்தத் தரப்புகளுக்கான பிடித்துவைத்தல் சார்ந்த கொடுமதிகள்	697,074,921	442,546,808	688,015,032	441,703,688
	12,648,867,766	10,926,391,737	10,857,531,858	9,033,249,017
23.2 ஏனைய கொடுமதிகள்				
ஏனைய முற்பணங்கள்	915,677	2,194,902	915,678	2,194,903
செலுத்தப்படாத சம்பளங்கள்	7,417,852	-	7,417,852	-
நானாவிதக் கடன்கள்	29,408,835	303,832,483	26,721,535	204,744,811
மீளளிக்கக்கூடிய வைப்புகள்	375,532	228,700	375,532	105,000
அட்டுறு செலவுகள்	1,578,059,935	976,607,953	308,058,001	702,123,702
பெ.சே.வ. இற்கான ஏற்பாடுகள்	-	-	-	-
செலுத்துநர் வரி	2,203,247	8,174,708	2,203,247	8,174,708
நிறுத்திவைத்தல் வரிக்கான ஏற்பாடுகள்	-	5,598,635	-	5,073,635
ஏனைய வரிகள்	184,445,217	105,546,782	130,068,251	63,677,019
	1,802,826,295	1,402,184,163	475,760,096	986,093,778
24 செலுத்த வேண்டிய வருமான வரிகள்				
குறித்த ஆண்டு ஆரம்ப நிலுவை	382,092,902	452,561,417	374,116,600	450,453,362
குறித்த ஆண்டிற்கான வருமான வரி	267,791,716	259,871,110	256,524,029	254,002,864
கடந்த ஆண்டிற்கான ஏற்பாடுகள்	-	31,791,200	-	31,791,200
குறித்த ஆண்டில் செலுத்திய கொடுப்பனவுகள்	(94,859,808)	(362,130,826)	(92,000,000)	(362,130,826)
நிறுத்திவைத்தல் வரி	(8,051,923)	-	(7,529,200)	-
ஆண்டு இறுதி நிலுவை	546,972,887	382,092,902	531,111,429	374,116,600

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

25 சம்பந்தப்பட்ட தரப்புக் கொடுக்கல்வாங்கல்கள்

ம.பொ.உ.ப.

25.1 துணை நிறுவனங்கள் அடங்கிய கொடுக்கல்வாங்கல்

(a) சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரவட்) லிமிற்றட்

திரு நிகால் ரூபசிங்க ம.பொ.உ.ப. மற்றும் CESL துணை நிறுவனம் ஆகிய இரண்டினதும் தலைவராவார். 2013 திசம்பர் 31 ஆம் திகதியில் ம.பொ.உ.ப. பணிப்பாளர்களாகவிருந்த திரு எம்.ஏ.பி. ஹேமசந்திர, திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க, திரு எஸ்.எஸ். எதிரிவீர ஆகியோரே CESL துணை நிறுவனத்தினதும் பணிப்பாளர்களாகவிருந்தனர். குறித்த கம்பனி குறித்த ஆண்டு காலப் பகுதியில் கொடுக்கல்வாங்கல்களை செய்துள்ளது. அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், ம.பொ.உ.ப. முக்கியமான முகாமைத்துவ அதிகாரிகளான திரு ஜி.இ.ஏ. பியதிலக்க மற்றும் திரு கே.எல்.எஸ். சஹபந்து ஆகியோரும் CESL துணை நிறுவனத்தின் பணிப்பாளர்களாக விளங்குகின்றனர்.

கொடுக்கல்வாங்கல்களின் தன்மை	தொகை	
	2013 ரூ.	2012 ரூ.
உப நிர்மாண ஆகுசெலவுகள்	(5,155,549,499)	(3,935,925,846)
வாகன வாடகைச் செலவுகள்	(25,688,266)	(8,887,483)
CESL சார்பான பிட்யுமென்ட் கொள்வனவு	319,671,931	252,577,976
பிட்யுமென்ட் கொள்வனவுகளுக்காக கிடைத்த கொடுப்பனவு	(48,004,236)	(46,473,865)
இயந்திராதிகள் வாடகை வருமானம்	1,672,449	100,481,421
சம்பளக் கொடுப்பனவு மீளளிப்பு	55,739,420	
நிதி மாற்றல்	6,368,258	108,624,689
ஆய்வுகூடப் பரிசோதனை வருமானம்	2,070,545	
உசாதுணைக் கட்டணச் செலவு	(500,000)	
நிர்மாண செலவு மீளளிப்பு	320,245,239	
வாகனப் பராமரிப்பு வருமானம்		658,474

25.2 சம்பந்தப்பட்ட தரப்புடனான கொடுக்கல்வாங்கல்களின் நியதிகளும் நிபந்தனைகளும்

சம்பந்தப்பட்ட தரப்புகளிலிருந்து வரும் கொள்வனவுகள் அல்லது ஏற்பட்ட செலவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளிலிருந்து வரும் வருமானம் என்பன காணப்படுகின்ற நெருங்கிய கொடுக்கல்வாங்கல்களுக்குச் சமனான அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன. வருட இறுதியிலுள்ள நிலுவைகள் பாதுகாப்பற்றவையாகும். வட்டி நீக்கலும் தீர்ப்பனவும் காச அமைப்பில் நிகழ்கின்றன. ஏதாவது சம்பந்தப்பட்ட தரப்பு வருமதிகள் அல்லது கொடுமதிகள் தொடர்பில் எந்தவிதமான பிணையுத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை அல்லது கிடைக்கப்பெறவில்லை. இந்தக் குறிப்பு நிதிக் கூற்றுக்களுக்கான 19 மற்றும் 26 ஆம் குறிப்புகளுடன் சேர்த்து வாசிக்கப்படுதல் வேண்டும்.

முக்கிய முகாமைத்துவ அதிகாரிகளுடனான கொடுக்கல்வாங்கல்கள்

LKAS 26 'சம்பந்தப்பட்ட தரப்பு வெளிப்படுத்துகைகள்', முக்கியமான முகாமைத்துவ அதிகாரிகள் நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், பணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ளனர். அதற்கிணங்க, கம்பனியின்/குழுவின் சபைப் பணிப்பாளர்கள் (நிறைவேற்று மற்றும் நிறைவேற்று சாராத பணிப்பாளர்கள் அடங்கலாக) முக்கிய முகாமைத்துவ அதிகாரிகளாக வகுக்கப்பட்டுள்ளனர்.

	ம.பொ.உ.ப.		குழு	
	2013 ரூ.	2012 ரூ.	2013 ரூ.	2012 ரூ.
முக்கியமான முகாமைத்துவ அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட நஷ்டஈடு				
சம்பளங்களும் ஏனைய ஊதிய நன்மைகளும்	4,004,901	4,004,901	5,360,901.00	5,360,901.00

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

26 பொறுப்புக்களும் இடைநேர் பொறுப்புக்களும்

குழு

பின்வருவனவற்றுக்கானவை தவிர, அறிக்கையிடும் திகதியில் ம.பொ.உ.ப. பணியகத்தில் அல்லது அதன் குழுவில் எந்தவித பொருள்மையான பொறுப்புக்களும் இடைநேர் பொறுப்புக்களும் இருக்கவில்லை.

26.1 இடைநேர் பொறுப்புக்கள்

கம்பனிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுறையான வழக்குகள்

வழக்கு இலக்கம்	விவரம்	தற்போதைய நிலை
MR/ 8748 மாத்தளை மாவட்ட நீதிமன்றம்	எச்.ம. ஆர்.எஸ். தித்தனிய மற்றும் ஏ.ஜி.எ.பி. இந்திரசிறி ஆகிய நியாயர் தம்புள்ள-கண்ணை வீதிக்கு அருகிலுள்ள அவர்களின் வீட்டுக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக 8,000,000.00 ரூபா ததாகையை நஷ்டஈசைக்காக நகாருகின்றனர். வீதி நிர்மாணத்தின் காரணமாக குறித்த பாதிப்புகள் ஏற்பவைவில்லை என ஆய்வு தவளிப்படுத்தியுள்ளது.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
296/ பாதிப்புகள் அம்பாறை மாவட்ட நீதிமன்றம்	சி. சமந்த நந்தன சில்வா அவரது மகன் ம.தபா.உ.ப. வாகன விபத்தினால் இறந்ததற்காக 2,500,000.00 ரூபா ததாகையை நஷ்டஈசைக்காக நகாருகின்றார்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
155/பாதிப்புகள் கடுவளை மாவட்ட நீதிமன்றம்	ம.தபா.உ.ப. நிர்மாண ஸ்லத்திலிருந்து நிர்மாண மூலப் பதபாருட்கள் விழுந்ததால் மின்பிறப்பாக்கி இயந்திரத்திற்கு நட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டு தவளிநாட்டு நவலவைவாய்ப்புப் பணியகம் 1,664,677.00 ரூபா ததாகையை நஷ்டஈசைக்காக தசலுத்துமாறு நகாரியுள்ளது. எனினும், அத்தகைய மூலப் பதபாருட்களை ம.தபா.உ.ப. நிர்மாணப் பணிகளுக்காகப் பயன்படுத்தவில்லை. ம.தபா.உ.ப. வழக்கை எதிர்த்து வருகின்றது.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
956/M வேலிமட மாவட்ட நீதிமன்றம்	சுந்தர ராஜ் வருள் குமார் மற்றும் சுப்பையா அசரி சுந்தர ராஜ் ஆகிய நியாயர், விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 1,000,000/- ரூபா ததாகையை நஷ்டஈசைக்காக நகாரியுள்ளனர்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
524/ பாதிப்புகள் கடுவளை மாவட்ட நீதிமன்றம்	எம்.ஐ.எஸ். நயாமால் தபநரா, விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ம.தபா.உ.ப. பணியகத்திலிருந்து 10,000,000/- ரூபா நஷ்டஈசைக்காக நகாரியுள்ளார்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
கொக்காவில் 172 மீற்றர் உயரமான சுய ஆதார உருக்காலான ஒலிபரப்புக் கோபுரத்தின் நிர்மாணம் - தீர்ப்பு மூலமான தீர்மானம்	IGTL தசாலாவுள் லங்கா நிறுவனம் நகாபுரத்தை நிர்மாணித்தல் மற்றும் நிறுத்தீட்டுதல் ஆகிய பணிகளுக்கு ஏற்பட்ட அதிகரித்த 64,312,623.00 ரூபா தலசவை நகாரியுள்ளது. ம.தபா.உ.ப., IGTL நிறுவனத்துணை தசய்துதகாளளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க, குறித்த ஒப்பந்தம் தநகிழ்வற்ற அதிக ததாலைக்கு வழங்கப்பட்டதால், நலமதிகக் நகாரல்களுக்கான ஏற்பாடுகளில்லை எனக் கூறி வழக்கை எதிர்த்து வருகின்றது.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
370/M மல்லாகம் மாவட்ட நீதிமன்றம்	சின்னராசா சிவராசா (விதவை) ஹம்சவதனியும் மற்றும் ஏனைய ஆறு நபர்களும், ம.தபா.உ.ப. கவனயீனத்தால் அவரது கணவன் மரணித்தார் எனக் கூறி ம.தபா.உ.ப. பணியகத்திலிருந்து 70,000,000.00 ரூபா நஷ்டஈசைக்காக நகாருகின்றனர்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
1564/13 கொழும்பு மாவட்ட நீதிமன்றம்	தபாறியிலயாளர் பைளியூ.நக.பி.ஐ. தராடரிநகா மாண நஷ்டஈட்டு வழக்கைத் தாக்கல்தசய்து 500,000,000.00 ரூபா ததாகையை நஷ்டஈசைக்காக நகாருகின்றார்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது
1820/13 DMR கொழும்பு மாவட்ட நீதிமன்றம்	துவான் வம்ச காசிம் ம.தபா.உ.ப. பணியகத்திலிருந்து 1,000,000.00 ரூபா ததாகையை ததாழிலாளர் நஷ்டஈசைக்காக நகாருகின்றார்.	வழக்கு நிறைவுபெறாத நிலையிலுள்ளது

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

27 ம.பொ.உ.ப. நிதிக் கூற்றுக்களிலுள்ள ஒத்தீட்டு விபரங்கள் பின்வருமாறு மீளெடுத்துரைக்கப்பட்டுள்ளன.

முழுமையான வருமானக் கூற்று

	2012	குழு	மாற்றம்	2012	ம.பொ.உ.ப.	மாற்றம்
	மீளெடுத்துரை- த்த	2012		மீளெடுத்துரை- த்த	2012	
	ரூ.	வெள- யிடப்பட்ட	ரூ.	ரூ.	வெளியிடப்பட்ட	ரூ.
ஏனைய வருமானம்			-			
வாடகை வருமானம்	141,365,778	4,258,960	137,106,818	141,365,778	4,258,960	137,106,818
2012 இற்கான மொத்தத் தாக்கம்			<u>137,106,818</u>			<u>137,106,818</u>
குறித்த ஆண்டிற்காக மீளெடுத்துரைக்கப்பட்ட இலாபம்	404,175,705	266,991,682	137,184,023	396,282,499	259,098,476	137,184,023

குறிப்பு A

2012 திசம்பர் 31 இல் ஊடுநுடூ துணை நிறுவனத்திலிருந்து கிடைக்க வேண்டிய வாடகை வருமானத்திற்கான ம.பொ.உ.ப. கணக்கீடு.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
1. ஐந்தொகை			
ஏற்கெனவே காணப்படுகின்ற பௌதீகச் சொத்துக்களை (காணி, கட்டிடங்கள், 1.1 பொறித் தொகுதிகள், இயந்திராதிகள், களஞ்சியசாலைகள் முதலியன) பௌதீக ரீதியில் உறுதிசெய்துகொள்ளல்			
1 ஐந்தொகைத் திகதியிலுள்ளவாறு எல்லா வகையான பௌதீகச் சொத்துக்களும் பௌதீக ரீதியில் உறுதிசெய்யப்பட்டனவா?	ஆம்	-	எல்லா சொத்துக்களும் உறுதிசெய்யப் பட்டன.
2 ஐந்தொகைத் திகதியில் பௌதீக ரீதியில் சொத்துக்கள் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், அந்தப் பௌதீகச் சொத்துக்கள் திடீரென அல்லது தொடர் அடிப்படையொன்றில் உறுதிசெய்யப்பட்டனவா?	-	-	சில சொத்துக்கள் திடீரென உறுதி செய்யப் பட்டன.
3 சொத்துக்களை உறுதிசெய்து கொள்வது தொடர்பாக புத்தகப் பெறுமானங்களைக் காட்டுகின்ற அட்டவணைகள், பௌதீக ரீதியில் உறுதிசெய்யப்பட்ட பெறுமானங்கள், வித்தியாசங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பன கணக்காய்வு சார்ந்த பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ளனவா?	ஆம்	-	உறுதிசெய்யும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப் பட்டன.
4 உரிய முறையில் நிறைவு செய்யப்பட்டு இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னிணைப்பு 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு பௌதீக சொத்துக்களை உறுதிசெய்வது தொடர்பான நிலை பற்றிய சுருக்கமான விபரங்களைத் தருக.	-	-	பின்னிணைப்பு 1 ஐ பார்க்கவும்.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
1.2 நிதி சார்ந்த சொத்துக்களை உறுதிசெய்தல் (வங்கி நிலுவைகள், அன்றாடத் தேவைக்கான சில்லறைக் காசு நிலுவைகள், பற்று அறிக்கைகள், முற்பணங்கள், வைப்புகள், முதலீடுகள் முதலிய)			
1 ஐந்தொகைத் திகதியிலுள்ளவாறு நிதி சார்ந்த சொத்துக்களின் நிலுவைகளை உறுதிசெய்வதற்கு உத்தரவாதங்கள் தேவைப்பட்டனவா	ஆம்	-	
2 ஐந்தொகைத் திகதியில் உறுதிசெய்வதற்கான ஆதார ஆவணங்களை அழைத்துப் பெற்று கொள்ளவில்லை எனில், குறித்த ஆண்டு காலப் பகுதியில் வேறேதாவது ஒரு நாளில் அத்தகைய ஆதாரண ஆவணங்கள் அழைத்துப் பெறப்பட்டனவா?	-	-	ஏற்புடையதல்ல.
3 கிடைத்த அத்தகைய ஆதார ஆவணங்கள் கணக்காய்வு சார்ந்த பிரிசீலனைக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ளனவா?	ஆம்	-	அத்தகைய தேவையான ஆதார ஆவணங்கள் நேரடியாக கணக்காய் வாளர்களுக்கு அனுப்பப் படவுள்ளன.
1.3 பொறுப்புக்களை உறுதிசெய்தல் (மூலதன மற்றும் மீண்டெழும் பொறுப்புக்கள் அடங்கலாக எல்லா பொறுப்புக்களும்)			
1 ஐந்தொகைத் திகதியிலுள்ளவாறு பொறுப்புக்களை உறுதிசெய்யும் பொருட்டு அத்தகைய ஆதார ஆவணங்களைக் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டனவா?	ஆம்	-	
2 ஐந்தொகைத் திகதியிலுள்ளவாறு உறுதிசெய்ய அத்தகைய ஆதார ஆவணங்கள் கோரப்படவில்லை எனில், குறித்த ஆண்டு காலப் பகுதியில் வேறேதாவது ஒரு நாளில் அத்தகைய ஆதார ஆவணங்கள் கோரப்பட்டனவா?	-	-	ஏற்புடையதல்ல.
3 கிடைத்த அத்தகைய ஆதார ஆவணங்கள் கணக்காய்வு சார்ந்த பிரிசீலனைக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ளனவா?	ஆம்	-	அத்தகைய தேவையான ஆதார ஆவணங்கள் நேரடியாக கணக்காய் வாளர்களுக்கு அனுப்பப் படவுள்ளன.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
--	-----	-------	---------------------------

1.4 சொத்துக்களும் பொறுப்புக்களும் தொடர்பான சட்டமுறை அந்தஸ்து

1 ஐந்தொகைக் காட்டப்பட்டுள்ள சொத்துக்களும் கணக்கில் எல்லா நிறுவனத்திற்குச் சொந்தமானவையா?

ஆம் -

2 ஐந்தொகைக் காட்டப்பட்டுள்ள சொத்துக்களின் உடமை சட்டமுறை அந்தஸ்து இல்லை இணைக்கப்பட்டிருக்கின்ற அட்டவணையைத் தொளிவாக எனில், ஒரு தனியான அத்தகைய சொத்துக்கள் பற்றிய விபரங்களைக் குறிப்பிடவும்.

- - ஏற்புடையதல்ல.

3 ஐந்தொகைக் காட்டப்பட்டுள்ள தொடர்பிலும் பொறுப்பு இருக்கின்றதா?

ஆம் -

4 ஐந்தொகைக் காட்டப்பட்டுள்ள பொறுப்புக்களின் அந்தஸ்து தொளிவாக இல்லை எனில், இணைக்கப்பட்டிருக்கின்ற அட்டவணையைத் தொளிவாக ஒரு தனியான அத்தகைய பொறுப்புக்கள் பற்றிய விபரங்களைக் குறிப்பிடவும்.

- - ஏற்புடையதல்ல.

5 ஐந்தொகைக் வெளிப்படுத்தப்படாத சட்டபூர்வமாக சொத்துக்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற அவ்வாறெனில், இணைக்கப்பட்டிருக்கின்ற அட்டவணையைத் தொளிவாக ஒரு தனியான அத்தகைய சொத்துக்கள் பற்றிய விபரங்களைக் குறிப்பிடவும்.

இல்லை ஏற்புடையதல்ல.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
1.5 சொத்துக்களின் விலைமதிப்பு			
1 நிலையான சொத்துக்கள், இருப்புகள் முதலியவற்றின் விலைமதிப்பு விபரங்களை சுட்டிக் காட்டுகின்ற கூற்றுக்கள் பின்னிணைப்பு 2 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் தயாரிக்கப்படுதல் வேண்டும். பொருத்தமான கூற்றுக்கள் இத்துடன் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.	-	-	சொத்துக்களினதும் இருப்புகளினதும் அட்டவணைகள் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. கணக்காய்வு நேரத்தில் விபரங்களை வழங்க முடியும்.
2 முன்னைய ஆண்டில் பின்பற்றிய அடிப்படையுடன் ஒப்பிடும் போது குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஏதாவது ஒரு சொத்தின் விலைமதிப்பீட்டு அடிப்படையில் ஏதாவது மாற்றம் இருந்துள்ளதா?	இல்லை	-	
3 சொத்துக்களின் விலைமதிப்பீட்டு அடிப்படையில் அத்தகைய ஏதாவது மாற்றம் இருந்திருந்தால், அத்தகைய சொத்துக்களும் மற்றும் மாற்றங்களும் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 3 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட பின்னிணைப்பு 3 படிவம் இத்துடன் இணைக்கப் பட்டிருக்கின்றது.	-	-	ஏற்புடையதல்ல.
4 ஏதாவது ஒரு சொத்தின் விலைமதிப்பீட்டில் பின்வரும் மாற்றங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளனவா? (a) நிதி சார்ந்த கட்டணங்கள் (b) FEECs	-	-	ஏற்புடையதல்ல.
5 ஏதாவது ஒரு சொத்தின் விலைமதிப்பீட்டில், ஏதாவது ஒரு மறைமுகமான ஆகுசெலவு ஏதாவது ஒரு விகித அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதா?	-	இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
6			ஏற்புடையதல்ல.
6			ஏற்புடையதல்ல.
7	ஆம்	-	
8	-	இல்லை	
9	ஆம்	-	
1.6			
1	-	இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
<p>கணிப்பீட்டினதும் விலைமதிப்பீட்டினதும் அடிப்படையில் அத்தகைய பொறுப்புக்களின் ஏற்பாடுகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 4 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடவும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட பின்னிணைப்பு 4 இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.</p>	-	-	ஏற்புடையதல்ல.
<p>1.7 ஐந்தொகை</p>			
<p>ஐந்தொகை</p>			
<p>1 ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், இருக்கும் வித்தியாசம் என்ன?</p>			ஏற்றுக்கொள்ளப் படுகின்றது.
<p>1.8 கட்டுப்பாட்டுக் கணக்குகள்</p>			
<p>கட்டுப்பாட்டுக் கணக்கு நிலுவைகளுக்கும் விரிவான துணைப் பேரேட்டு நிலுவைகளுக்கும், இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்குமாயின், பேணப்படுகின்ற கட்டுப்பாட்டுக் கணக்குகளும் மற்றும் வித்தியாசமும் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 5 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடவும். உரிய படிவம் இணைக்கப்பட்டிருக்கின்றது.</p>			அட்டவணை இணைக்கப் பட்டுள்ளது.
<p>1.9 வங்கி இணக்கல் கூற்று</p>			
<p>1 ஐந்தொகைத் திகதிக்கு வங்கி இணக்கல் கூற்று தயாரிக்கப்பட்டுள்ளதா?</p>	ஆம்		
<p>2 வங்கியின் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பற்றுக்களும் வரவுகளும் காசப் புத்தகத்தில் கூட்டிணைக்கப்பட்டு, இணக்கக்கூற்றில் காட்டப்பட்டுள்ள காசப் புத்தக நிலுவையை அடைந்துள்ளனவா?</p>	ஆம்		
<p>3 வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் ஆறு மாதம் அல்லது அதற்கு அதிகமான காலம் நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகள் இருக்கின்றனவா?</p>		இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
4		இல்லை	
<p>வங்கிப் புத்தகத்தில் ஒரு வாரத்திற்கும் அதிக காலம் பதியப்பட்டு நிலுவையாக இருக்கின்ற ஆனால் வங்கியின் மூலம் வரவுவைக்கப்படாத ஏதாவது வரவுகள் இருக்கின்றனவா?</p>			
5	-	-	ஏற்புடையதல்ல.
<p>மேற்குறித்த விடயம் 2 இல் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பற்றுக்களும் மற்றும் வரவுகளும் பற்றிய விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடவும்.</p>			
1.10 தொங்கு கணக்குகள்			
1	இல்லை	-	
<p>ஐந்தொகையில் காணப்படுகின்ற இனங்காணப்படாத விடயங்களுக்கு வசதியாக அமைகின்றதும் இணக்கலையும் மற்றும் விளக்கத்தையும்</p> <p>தேவைப்படுத்துகின்றதுமான ஏதாவது பற்றுக் கணக்குகள் அல்லது வரவுக் கணக்குகள் இருக்கின்றனவா?</p>			
2			இணைக்கப் பட்டுள்ளது
<p>அத்தகைய கணக்குகளின் விபரங்களை பின்னிணைப்பு 5 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடவும். உரிய முறையில் பூரணப்படுத்திய பின்னிணைப்பு 5 இத்துடன் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது.</p>			
2 வியாபார, உற்பத்தி, இலாப நட்டக் கணக்குகள்			
2.1 கணக்கீட்டு அடிப்படை			
1	ஆம்	-	
<p>வருமதிகளும் வருமானமும் அட்டுறு அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றனவா?</p>			
2	ஆம்	-	
<p>எல்லா செலவினங்களும் ஒரு அட்டுறு அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றனவா?</p>			
3	-	-	ஏற்புடையதல்ல.
<p>ஏதாவது ஒரு வருமான அல்லது செலவின விடயம் ஒரு அட்டுறு அடிப்படையில் கணிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில், அத்தகைய விடயங்களும் மற்றும் அத்தகைய நடைமுறைக்கான காரணங்களும் தொடர்பான விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடவும். குறித்த அட்டவணை இணைக்கப் பட்டிருக்கின்றது.</p>			

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
4			ஏற்புடையதல்ல
<p>கணக்கீட்டு அடிப்படையில் ஒரு மாற்றும் நிகழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில், அத்தகைய மாற்றங்களும் மற்றும் குறித்த ஆண்டு நிதி சார்ந்த பெறுபேறுகளில் அத்தகைய மாற்றங்களின் தாக்கங்களும் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 8 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடவும்.</p>			
2.2	வருமானத்தை செலவினத்துடன் இணைத்தல்		
1	ஆம்	-	
<p>வருமான சம்பாத்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லா செலவினங்களும் வருமானத்திற்கு எதிராகப் பதியப்பட்டுள்ளனவா?</p>			
2	இல்லை	-	
<p>ஏதாவது ஒரு செலவின விடயம் பதியப்படாமல் விடுபட்டுள்ளதா?</p>			
3	இல்லை	-	
<p>ஏதாவது ஒரு வருமான விடயம் பதியப்படாமல் விடுபட்டுள்ளதா?</p>			
4	-	-	ஏற்புடையதல்ல
<p>ஏதாவது ஒரு வருமான அல்லது செலவின விடயம் பதியப்படாமல் விடுபட்டிருந்தால், அத்தகைய விடயங்களும் அவற்றுக்கான காரணங்களும் தொடர்பான விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடவும்.</p>			
2.3	விதிவிலக்கான விடயங்கள்		
1	-	இல்லை	
<p>மீண்டெழுந்து வராத தன்மையிலான அல்லது வழமைக்கு மாறான அல்லது விதிவிலக்கான ஏதாவது வருமான விடயங்கள் இருக்கின்றனவா?</p>			
	-	-	ஏற்புடையதல்ல
<p>அத்தகைய விடயங்களின் மொத்தம் எவ்வளவு?</p>			
2	-	இல்லை	
<p>மீண்டெழுந்து வராத தன்மையிலான அல்லது வழமைக்கு மாறான அல்லது விதிவிலக்கான ஏதாவது செலவின விடயங்கள் இருக்கின்றனவா?</p>			
	-	-	ஏற்புடையதல்ல
<p>அத்தகைய விடயங்களின் மொத்தம் எவ்வளவு?</p>			
3	-	-	ஏற்புடையதல்ல
<p>மேலே குறிப்பீடு செய்யப்பட்ட விதிவிலக்கான விடயங்கள் நீங்கலாக குறித்த மீளாய்வு ஆண்டு காலப் பகுதியில் இலாபம் அல்லது நட்டம் இருக்குமா?</p>			

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
2.4 மதிப்பீடுகளும் விகிதங்களும்			
1	ஏதாவது ஒரு வருமான அல்லது செலவின விடயம் அல்லது அதன் பாகம் ஒரு மதிப்பிடப்பட்ட அடிப்படையில் கணக்குகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனவா?	-	இல்லை
2	ஏதாவது ஒரு வருமான அல்லது செலவின விடயம் ஏதாவது ஒரு விகித அடிப்படையில் ஏனைய கணக்குகளிலிருந்து வரும் மாற்றல்களை உள்ளடக்குகின்றதா?	-	இல்லை
3	ஏதாவது மதிப்பீடுகள் அல்லது விகிதங்கள் எழுந்துள்ள சந்தர்ப்பத்தில், அத்தகைய மதிப்பீடுகளினதும், விகிதங்களும், அந்த மதிப்பீட்டுக்கும் விகிதத்திற்கான காரணங்கள் மற்றும் மதிப்பீடு, விகிதம் ஆகியவற்றின் அடிப்படை முதலியன தொடர்பான விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடவும்.	-	- ஏற்புடையதல்ல
2.5 மூலதன மற்றும் வருமான செலவினம்			
1	வருமானத்திற்கு எதிராகப் பதியப்பட்ட செலவினத்தில் கணக்குகளின் காலத்தை தாண்டிச் செல்லக்கூடிய ஏதாவது விடயங்கள், நன்மைகள் என்பன உள்ளடக்குகின்றனவா?	இல்லை	-
2	நிதி சார்ந்த கட்டணங்கள் அடங்கலாக இருப்புகள், களஞ்சியங்கள் அல்லது நிலையான சொத்துக்கள் என்பவற்றுடன் நேரடியாக இணைகின்ற ஏதாவது செலவினங்கள், சம்பந்தப்பட்ட அந்தச் சொத்துக்களின் ஆகுசெலவில் உள்ளடங்கியிருக்காத இலாப நட்டக் கணக்குகளில் தனித்தனியாகப் பதியப்பட்டுள்ளனவா?	இல்லை	-
3	நிலையான சொத்துக்களின் கொள்வனவு தொடர்பான வட்டி, தணிப்புகள், தள்ளுபடிகள் மற்றும் நிதி சார்ந்த கட்டணங்கள் என்பன இலாப நட்டக் கணக்கிலுள்ள கணக்ககளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனவா?	இல்லை	-

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
2.6 இலாப நட்டக் கணக்குகளிலுள்ள வித்தியாசங்கள்			
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டவாறு இலாப நட்டக் கணக்குகளில் காட்டப்பட்ட விடயங்களின் விபரங்களை பின்னிணைப்பு 9 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடவும். உரிய முறையில் பூரணப்படுத்திய பின்னிணைப்பு 9 இத்துடன் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது.	-	-	அட்டவணை இணைக்கப் பட்டுள்ளது.
2.7 ஒதுக்கீட்டுக் கணக்குகள்			
முன்னைய ஐந்தொகைக் கணக்குத் திகதி வரையான இலாபங்களின் ஒதுக்கீட்டுக் கணக்குகள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா?	-	-	ஏற்புடையதல்ல
முன்னைய ஆண்டினது இலாபங்களின் உத்தேச ஒதுக்கீட்டுக் கணக்குகள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா?	-	-	ஏற்புடையதல்ல
மிகை ஒதுக்கீட்டுக் கணக்குகளின் தேவையான அங்கீகாரத்தின் நிமித்தம், விடயத்திற்குப் பொறுப்புடைய அமைச்சுக்கு, 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதா?	-	-	ஏற்புடையதல்ல
திரட்டு நிதியத்திற்கான கட்டாய சகல பங்களிப்புகளும் ஒதுக்கீட்டுக் கணக்குகளுக்காக கிடைக்கக்கூடிய தேறிய மிகையை அடையும் வகையில் அறவிடப்பட்டுள்ளனவா?	ஆம்	-	
2.8 வரவுசெலவுத்திட்டத்துடன் ஒப்பிடப்பட்ட வித்தியாசங்கள்			
நடைமுறை ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்குரிய கணக்குகளிலுள்ள விடயங்களுக்கு இடையில் காணப்படும் எல்லா பெரும் வித்தியாசங்களுக்கும் பின்னிணைப்பு 10 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் விளக்கம் அளிக்கவும்.			எமது நிறுவனம் திறந்த சந்தையில் டேர்ன்-கீ கருத்திட்டங்களையும் மற்றும் உசாதுணைப் பணிகளையும் பொறுப்பேற்று நிறைவேற்றி வருகின்றது. வேலை கிடைத்தல் சந்தையிலுள்ள கிடைப்புத்தன்மையிலும் மற்றும் போட்டித் தன்மையிலும் தங்கியிருக்கும். ஆகையால், உண்மையான ஒரு வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பது சாத்தியமாகாது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

ஆம் இல்லை வேறு ஏதாவது குறுகிய பதில்

2 மதிப்பிடப்பட்ட வெளியீட்டுப் பெறுமானத்திற்கும் உண்மையான வெளியீட்டுப் பெறுமானத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களுக்கு பின்னிணைப்பு 10 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் விளக்கம் அளிக்கவும்.

3 நடைமுறைகள்

3.1 பின்வரும் விடயங்கள் தொடர்பில் எழுத்திலான அறிவுறுத்தல் ஆவணங்கள் அல்லது கைநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?

- | | | | |
|-----|---|-----|--------------|
| (a) | கொள்வனவு | ஆம் | |
| (b) | விற்பனை | - | ஏற்புடையதல்ல |
| (c) | பற்றுக்கள் | ஆம் | |
| (d) | கொடுப்பனவுகள் | ஆம் | |
| (e) | பொருட்கள் பதிவேட்டுக் கட்டுப்பாடு | ஆம் | |
| (f) | பாதீடு | ஆம் | |
| (g) | மூலதனச் செலவினக் கட்டுப்பாடு | ஆம் | |
| (h) | சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு | ஆம் | |
| (I) | சம்பளக் கொடுப்பனவுப் பட்டியல் | ஆம் | |
| (j) | வெளிநாட்டு நூணமாற்று ஒதுக்கீடுகள் | - | ஏற்புடையதல்ல |
| (k) | FEECs | - | ஏற்புடையதல்ல |

3.2 பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொதுப் பேரேட்டில் கட்டுப்பாட்டுக் கணக்குகள் பேணப்பட்டுள்ளனவா?

- | | | | |
|-----|----------------------------------|-----|---|
| (a) | நிலையான சொத்துக்கள் | ஆம் | |
| (b) | இருப்புகள் | ஆம் | |
| (c) | வியாபாரப் பற்றுக்கள் | | தனியாள் பற்றுக் கணக்குகள் பேணப்படுகின்றன. |
| (d) | ஊழியர் பற்றுக்கள் | ஆம் | |
| (e) | வியாபாரக் கடன்கள் | | தனியாள் பற்றுக் கணக்குகள் பேணப்படுகின்றன. |
| (f) | கிடைக்க வேண்டிய வைப்புத் தொகைகள் | ஆம் | |
| (g) | செலுத்த வேண்டிய வைப்புத் தொகைகள் | ஆம் | |
| (h) | ஏனையவை (விபரங்களுடன்) | ஆம் | |

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

			ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
3.3	உள்ளகக் கணக்காய்வு இயங்கி வந்துள்ளதா?		ஆம்	-	
3.4	கொள்வனவுக் கட்டளைகள், கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள், விற்பனைப் பற்றுச்சீட்டுக்கள், காசுப் பற்றுச்சீட்டுக்கள், பொருள் பற்றுச்சீட்டுக்கள், பொருள் விநியோகக் கட்டளைகள் போன்ற கணக்குகளில் உண்மையான பதிவுகளை ஆதாரப்படுத்தும் முக்கியமான சகல ஆவணங்கள் தொடர்பான எண்ரீதியான கட்டுப்பாட்டு முறை இருக்கின்றதா?		ஆம்	-	
4	சட்டங்கள், ஒழுங்குவிதிகள் முதலியவற்றை அனுசரித்து நடத்தல்				
1	வழங்கப்படுதல் வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படும் எல்லா வருமான வரிப் புறழ்வுகளும் வழங்கப்பட்டுள்ளனவா?		ஆம்		
2	வருமான வரிக் கொடுப்பனவு நிலுவையாக இருக்கின்றதா?		ஆம்		
3	பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பில் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளும் உடனடியாகச் செலுத்தப் பட்டுள்ளனவா?		ஆம்		
4	உள்நாட்டு இறைவரி வருமானக் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் ஏதாவது தண்டப் பணங்கள் விதிக்கப் பட்டுள்ளனவா?		ஆம்	-	
5	கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் அனுசரிக்கப்பட்டுள்ளனவா?		ஆம்	-	Wherever applicable
6	வெளிநாட்டு நாணயமாற்றத்தில் சம்பந்தப்படுகின்ற ஒப்பந்தங்களைப் பதிவழிப்பதில், மத்திய வங்கி, நாணமாற்றுக் கட்டுப்பாட்டுச் சபை, திட்டமிடல் அமைச்சு மற்றும் ஏனைய அதிகார சபைகள் என்பவற்றிலிருந்து தேவையான அங்கீகாரங்கள் பெறப்பட்டுள்ளனவா?		ஆம்	-	
7	நடைமுறைப்படுத்தப்படாத ஏதாவது சபைத் தீர்மானங்கள் இருக்கின்றனவா?			இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
8	அமைச்சரவை, திறைசேரி, அமைச்சு என்பன விடுத்த ஏதாவது கட்டளைகள் அனுசரிக்கப்படாதுள்ளனவா?	இல்லை	
9	1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் சகல ஏற்பாடுகளும் பின்பற்றப் பட்டுள்ளனவா? பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும்.	-	
5	நட்டங்கள்		
1	குறித்த ஆண்டு காலப் பகுதியில் அனுபவித்ததும், கண்டறியப் பட்டதுமான நட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 11 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.		ஏற்புடையதல்ல
6	பயனின்றி முடங்கிக் கிடக்கும் வளங்கள்		
1	இயங்குவதற்குத் தயாராகவிருக்கின்ற என்றாலும் இயங்காத ஏதாவது பொறித்தொகுதி, இயந்திராதிகள் அல்லது உபகரணங்கள் இருக்கின்றனவா?	-	இல்லை
2	ஏதாவது பொறித்தொகுதிகள், இயந்திராதிகள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றனவா?	-	இல்லை
3	ஏதாவது மிகையான, தணிந்த அல்லது பாவனைக்கொவ்வாத சொத்துக்கள் அகற்றப்படவுள்ளனவா?	-	இல்லை
4	ஏதாவது பொறித்தொகுதிகள், இயந்திராதிகள் முதலியன நிறுவப்படவிருக்கின்றனவா?	-	இல்லை
5	பயனின்றி முடங்கிக் கிடக்கும் வளங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 12 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்திய படிவம் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.		ஏற்புடையதல்ல

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
7 பொறுப்புக்களும் ஒப்பந்தங்களும்			
1 எவரேனும் பணிப்பாளர் ஒருவர் அல்லது கூட்டுத்தாபனம் தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் அக்கறை காணப்பட்டிருந்தா? அவ்வாறெனில், பணிப்பாளர்கள் அவர்களின் அக்கறையை வெளிப்படுத்திருந்தார்களா?	-	இல்லை	அத்தகைய ஒப்பந்தங்கள்
1A ஏதாவது சம்பந்தப்பட்ட தரப்பு கொடுக்கல்வாங்கல்கள் இருந்தனவா?			இந்தப் பணியகம் வ/ப தனியார் மத்திய பொறியியல் சேவைகள் சங்கத்தின் குறிப்புக்கும் உறுப்புரைகளுக்கும் அமைய (1 பங்கு 10/- வீதத்தில்) சந்தாதாரராக இருந்துள்ளது. எனினும், குறித்த சங்கம் இன்றும் வரை வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவில்லை.
2 வெளிநாட்டு விநியோகத் தரப்புகளுடன் அல்லது கொள்வனவுத் தரப்புகளுடன் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தனவா?	-	இல்லை	
3 கொள்வனவில் ஆகக்குறைந்ததை விடவும் மற்றும் விற்பனையில் ஆகக்கூடியதை விடவும் ஏனைய தரப்புகளுக்கு ஏதாவது ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தனவா?	-	இல்லை	
4 ஒப்பந்தங்கள் மதிப்பிடப்பட்ட நேரத்தில், பின்வரும் விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டனவா? (a) வெளிநாட்டு நாணயமாற்று ஆகுசெலவுகள் (b) கடன் காலங்கள்			ஏற்புடையதல்ல ஏற்புடையதல்ல
5 செய்யப்பட்ட வேலையின் இறுதி ஆகுசெலவு தொடர்பில் கொள்வனவுகள் அல்லது மூலதன செலவினங்கள் நிமித்தம் செய்யப்பட்ட ஏதாவது ஒப்பந்தங்கள் உண்மையான ஒப்பந்தப் பெறுமானங்களை விஞ்சியிருந்தனவா?	-	இல்லை	
6 உண்மையான வேலை ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர், கேள்வி விலை மனுக்கள் அல்லது விலை மதிப்பீடுகள் அழைக்கப்படாமல் ஏதாவது ஒரு மேலதிக வேலை ஏதாவது ஒப்பந்தத் தரப்புக்கு அல்லது விநியோகத் தரப்புக்கு வழங்கப்பட்டதா? அவ்வாறெனில், வழங்கப்பட்ட வேலையின் பெறுமானம் எவ்வளவு?	-	இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

	ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
7	கால வரையறை நிறைவு பெற்றிருந்த ஏதாவது ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் உண்மையான கால வரையறையை விடவும் அதிக காலம் நீடிக்கப்பட வேண்டியிருந்தனவா?	-	இல்லை
8	ஒப்பந்தத் தரப்பினால் கைவிடப்பட்ட ஏதாவது ஒப்பந்தங்கள் இருந்தனவா?	-	இல்லை
9	கேள்வி விலை மதிப்பீடுகளை அல்லது கேள்வி விலை மனுக்களை அழைக்காமல் ஏதாவது ஒப்பந்தங்கள் ஏதாவது ஒரு தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தனவா?	-	இல்லை
10	ஒப்பந்தப் பணிகளை உரிய நேரத்திற்கு நிவேற்றத் தவறிய ஏதாவது ஒப்பந்தத் தரப்புகள் அல்லது விநியோகத் தரப்புகள் இருந்தனவா?	-	இல்லை
11	குறித்த மீளாய்வு ஆண்டு காலப் பகுதியில், ஏதாவது ஒரு ஒப்பந்தத் தரப்புடன் ஏதாவது ஒரு பிணக்கு எழுந்ததா?	-	இல்லை
12	கேள்வி விலை மதிப்பீடுகளை அல்லது கேள்வி விலை மனுக்களை அழைக்காமல் ஏதாவது ஒப்பந்தங்கள் ஏதாவது ஒரு தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தனவா?	-	இல்லை
13	ஒப்பந்தத் தரப்புகளிடமிருந்து, விநியோகத் தரப்புகளிடமிருந்து, கொள்வனவுத் தரப்புகளிடமிருந்து ஏதாவது தண்டப் பணங்கள் அல்லது தண்டங்கள் அறவிடப்படவுள்ளனவா?	-	இல்லை
14	குறித்த ஆண்டு காலப் பகுதியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 13 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.	-	- ஏற்படையதல்ல
8	நிகழும் கருத்திட்டங்கள்		
1	நிகழும் மூலதனக் கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் பின்னிணைப்பு 14 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.	-	இல்லை

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

		ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
9	பதிவழிப்புகள்			
1	பின்வரும் விடயங்கள் தொடர்பில் குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஏதாவது தொகைகள் பதிவழிக்கப்பட்டிருக்கின்றனவா?			
(a)	விற்பனைகளுக்கான பற்றுக்கள்	-	ஆம்	
(b)	ஊழியர்களிடமிருந்து வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
(c)	ஒப்பந்தத் தரப்புகளிடமிருந்தும் விநியோகத் தரப்புகளிடமிருந்தும் வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
(d)	ஏனைய தரப்புகளிடமிருந்து வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
	பதிவழிக்கப்பட்ட தொகைகள் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 15 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது.	-	-	
10	சபைக்கான தகவல்கள்			
1	சபைக்கான தகவல்கள்			
(a)	சபைக்கான தகவல்கள்	-	-	வருடாந்தம்
(b)	சபைக்கான தகவல்கள்	-	-	மாதாந்தம்
(c)	சபைக்கான தகவல்கள்	-	-	ஏற்புடையதல்ல.
(d)	சபைக்கான தகவல்கள்	-	-	காலாண்டு ரீதியில்
(e)	வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிரான உண்மையான வித்தியாசங்கள்	-	-	காலாண்டு ரீதியில்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (6) ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை (தொடர்ச்சி)

		ஆம்	இல்லை	வேறு ஏதாவது குறுகிய பதில்
(f)	காசு தொடர்பான எதிர்வுகூறல்கள்	-	-	காலாண்டு ரீதியில்
	ஏனைய எத்தகைய தகவல்கள் வழமையாக சபைக்கு வழங்கப்படுகின்றன?			
	சபைக்கு வழமையாக வழங்கப்படுகின்ற தகவல்கள் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 16 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.	ஆம்		அட்டவணை இணைக்கப் பட்டுள்ளது.

பின்னிணைப்புகளில் குறிப்பிடப்படுதல் வேண்டும் எனும் தகவல்கள் குறித்த படிவத்திலுள்ள பின்வரும் தலைப்புகளின் கீழ் அட்டவணைப்படுத்தப்படுதல் வேண்டும்.

பின்னிணைப்பு 1

1. சொத்துக்களின் வகுதி
2. சொத்துக்களின் வகை
3. உறுதிசெய்யும் விதம்
4. உறுதிசெய்த மொத்தச் சொத்துக்களின் விகிதம்
5. பற்றாக்குறைகளின் பெறுமானம்
6. மிகைகளின் பெறுமானம்
7. புத்தகங்களில் சீராக்கப்பட்ட பற்றாக்குறைகள்
8. புத்தங்களில் சீராக்கப்பட்ட மிகைகள்
9. ஐந்தொகைத் திகதியில் சீராக்க எதிர்பார்க்கும் பற்றாக்குறைகள்
10. ஐந்தொகைத் திகதியில் சீராக்க எதிர்பார்க்கும் மிகைகள்

அதனை வழங்க முடியும்

பின்னிணைப்பு 2

1. சொத்துக்களின் தேய்மானம்
2. நேரடி ஆகுசெலவுக்கும் பாகமான ஆகுசெலவுக்கும் வித்தியாசப்படுகின்ற ஆகுசெலவு சார்ந்த கூறுகள்

அதனை வழங்க முடியும்
கொள்வனவு ஆகுசெலவு

பின்னிணைப்பு 3

1. பொறுப்பும் ஏற்பாடும் பற்றிய விவரம்
2. உண்மையான அடிப்படை விலைமதிப்பு அல்லது கணிப்பீடு
பற்றிய விவரம்
3. உண்மையான அடிப்படையிலான பெறுமானம்
4. விலைமதிப்பீட்டு புதிய அடிப்படை பற்றிய விவரம்
5. புதிய அடிப்படையிலான பெறுமானம்
6. சொத்துக்கள் மீதான விளைவு மாற்றம்
7. சொத்துக்கள் மீதான விளைவு மாற்றம்
8. ஏனைய பொறுப்புக்களும் ஒதுக்கங்களும் மீதான விளைவு மாற்றம்

ஏற்புடையதல்ல



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No. }

අග/எவ/சீஎசீபீ/01/13/07
உமது இல.
Your No. }

දිනය
திகதி
Date } 2015 நவம்பர் 12

தலைவர்,
மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம்

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் (சீஎசீபீ), மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் திரண்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் (சீஎசீபீ), மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் திரண்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் (வரையறுத்த மத்திய பொறியியல் சேவைகள் - சீஎஎஸ்எல்) என்பவற்றின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 29(2) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் பணியகத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. துணைநிலைக் கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் உரிய துணைக் கம்பனியின் பணிப்பாளர் சபையால் நியமிக்கப்பட்ட பொதுத் துறையிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றினால் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம், ஒரு விபரமான அறிக்கை பணியகத்தின் தலைவருக்கு காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

අංක 306/72, පොල්දූව පාර, බත්තරමුල්ල, ශ්‍රී ලංකාව, . - இல. 306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்லை, இலங்கை. - No. 306/72, Polduwa Road, Battaramulla, Sri Lanka

+94-11-2887028-34



+94-11-2887223



oaggov@slt.net.lk



www.auditorgeneral.gov.lk

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் பணியகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி பணியகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.



எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 மற்றும் 2.3 ஆம் பந்திகளில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

(அ) முனைப்பழியுள்ள அபிப்பிராயம்- தொகுதி

இந்த அறிக்கையின் 2.2 மற்றும் 2.3 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிதிக் கூற்றுக்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தவிர, திரண்ட நிதிக்கூற்றுக்களானவை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

(ஆ) முனைப்பழியுள்ள அபிப்பிராயம்- சீஈசீபீ

இந்த அறிக்கையின் 2.3 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிதிக் கூற்றுக்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தவிர, திரண்ட நிதிக்கூற்றுக்களானவை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.



1.2 தொகுதி நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு தனிப்பட்ட நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் இணைந்த கம்பனியின் கொடுக்கல் வாங்கல்கள் ஒவ்வொன்றும் ஏனையவற்றுடன் சமப்படுத்தப்பட்டிருக்காததுடன் இதன் விளைவால் அந்த கொடுக்கல் வாங்கலின் உண்மைத்தன்மை தனிப்பட்ட மற்றும் தொகுதி நிதிக்கூற்றுக்களிற்கு அவற்றினுடைய தாக்கம் கணக்காய்வில் மதிப்பிட முடியாதிருந்தது.

விடயம்	துணைக் கம்பனியின் நிதிக்கூற்றின் பிரகாரம் தொகை	சீசீபீ இன் நிதிக்கூற்றின் பிரகாரம் தொகை	வித்தியாசம்
	ரூபா	ரூபா	ரூபா
நிர்மாண வருமானம் / (செலவினம்)	5,142,391,103	(5,155,549,499)	13,158,396
வாகனங்களின் வாடகைக்கான வருமானம் / (செலவினம்)	25,588,266	(25,688,266)	100,000
கட்டிட வாடகை வருமானம் / (செலவினம்)	(132,000)	-	(132,000)
சீசீபீ இடமிருந்து சீசீஎஸ்எல் இற்கு நிதி மாற்றம்	-	6,368,258	6,368,258
மீள்நிதியிட வேண்டிய செலுத்த வேண்டிய நிர்மாணச் செலவினம்	-	320,545,239	320,545,239
ஆலோசனைக் கட்டணம்	-	500,000	500,000

- (ஆ) கணக்காய்வில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம், தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சீசீஎஸ்எல் இன் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுதி நிதிக்கூற்றுக்களில் அதிகரித்துக்காட்டல்கள் அவதானிக்கப்பட்டன.



நிதிக்கூற்றுக்களிலுள்ள விடயம்	கணக்காய்வில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் தொகுதி	தொகுதி நிதிக்கூற்றின் பிரகாரம் மீதி தொகுதி	கூட்டினைக்கப்பட்ட தொகை
	ரூபா	ரூபா	ரூபா
செலுத்த வேண்டிய தொழிலாரம்பிப்பு முற்பணம்	3,657,367,563	4,209,970,258	552,602,695
பெற வேண்டிய தொழிலாரம்பிப்பு முற்பணம்	406,277,435	958,880,130	556,130,666
பெறவேண்டிய பிடி காசு	2,020,720,494	2,512,560,140	491,839,646
செலுத்த வேண்டிய பிடி காசு	196,175,386	697,074,921	500,899,535
கடன்பட்டோர்	6,164,693,501	8,678,703,483	2,514,009,982
கடன்கொடுத்தோர்	2,519,573,670	3,768,792,440	1,249,208,770

2.3. சீ.சீபீ இன் நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.3.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (எல்கேஏஎஸ்)

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (எல்கேஏஎஸ் 01) – நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்- சீசீபீ இன் பிரதான ஆளணிக்கு சீஎஸ்எல் ஆல் செலுத்தப்பட்ட ரூபா 1,356,000 ஆன தொகை நிதிக்கூற்றுக்களில் தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்களின் கீழ் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (எல்கேஏஎஸ் 24)- தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல் வாங்கல்கள்- துணைக் கம்பனிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் சீசீபீ இன் முகாமைத்துத்தில் ஈடுபடல் அதாவது, துணைக் கம்பனியின் நிதி முகாமையாளராக செயற்பட்ட சீசீபீ இன் பிரதி பொது முகாமையாளர் (நிதி) மற்றும் துணைக் கம்பனியின் அடிமட்ட அலுவலகங்களின் செயற்பாட்டு முகாமையாளராக செயற்பட்ட சீசீபீ இன்



அடிமட்ட அலுவலகத்தின் மேலதிக பொது முகாமையாளர்கள் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.3.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (ஆ) 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட வாடிக்கையாளர் கணக்கு மீதியிலிருந்து பெறவேண்டிய ரூபா 1,073,170,531 ஆன தொகை கண்டி தள அலுவலகத்தில் டி 1512 ஆம் இலக்கம் கொண்ட செயற்திட்ட கடன் மீதி தீர்க்கப்பட்டமை காரணமாக ரூபா 63,942,627 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஆ) பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது பணியகத்தால் கையேற்கப்பட்ட வீதி நிர்மாண செயற்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு 2012 இல் பணியத்திற்கு ரூபா 3,601 மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், அமைச்சானது இது தொடர்பில் பணியகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்த கொடுப்பனவுகளிலிருந்து ரூபா 250 மில்லியன் தொகை அறவிடப்பட்டிருந்தது. மேலும், அந்த சொத்துக்களின் ஏதாவது தொழில் ரீதியான மதிப்பாய்வு மற்றும் ரூபா 3,351 மில்லியன் மானியப் பகுதியை தவிர்த்தல் என்பன மேற்கொள்ளாமல் அவற்றினை பணியகம் ரூபா 250 மில்லியனில் கணக்கிடப்பட்டிருந்தது.
- (இ) 1481 மற்றும் 1496 ஆம் இலக்கங்கள் கொண்ட இரண்டு பூர்த்தியாக்கப்பட்ட நிர்மாண செயற்திட்டங்களின் சீராக்கப்பட்ட ஒப்பந்த தொகை 2013 ஆம் ஆண்டின் ஒப்பந்த வருமானத்தை மதிப்பிடுகையில் கணக்கிற்குள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக, நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள நிர்மாண வருமானம் ரூபா 658,567 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஈ) ஆலோசனை கட்டணங்கள் தொடர்பில் தொழிலாரம்பிப்பு முற்பண மீதியில் உள்ளடக்கப்பட வரிப் பகுதி புறம்பாக கணக்கிடப்பட்டிருக்காததுடன் இதன்விளைவால், 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரி (வற்) மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் வரி (என்பீர்) மற்றும் பெறப்பட்ட தொழிலாரம்பிப்பு முற்பணங்கள் முறையே ரூபா 2,346,603 மற்றும் ரூபா 1,091,208 ஆல் குறைத்தும் ரூபா 3,437,811 ஆல் அதிகரித்தும் காட்டப்பட்டிருந்தது.



- (உ) 2013 இல் வழங்கப்பட்ட சீ 990, 991, 993 மற்றும் 921 ஆம் இலக்கங்கள் கொண்ட செயற்திட்டங்கள் தொடர்பான நான்கு விலைப் பட்டியல்கள் கணக்குகளிற்கு கொண்டுவரப்பட்டிருக்காதுடன் இதன்விளைவால், நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட கடன்பட்டோர் மீதி மற்றும் ஒப்பந்த வருமானம் ரூபா 9,384,637 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஊ) வாடிக்கையாளர் சான்றுபடுத்திய பட்டியல்களின் பிரகாரம், 1597 ஆம் இலக்க செயற்திட்டத்தின் பிடி காசு மீதி ரூபா 6,011,979 ஆக இருந்தது. இருந்தபோதிலும், நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், இது ரூபா 1,602,337 ஆக காட்டப்பட்டது. எனவே, 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட பிடி காசு மீதி மற்றும் வாடிக்கையாளரிடமிருந்து பெறவேண்டிய கணக்கு மீதி முறையே ரூபா 4,409,642 ஆல் குறைத்தும் அதிகரித்தும் காட்டப்பட்டிருந்தது.
- (எ) 2013 இல் பெறப்பட்ட ரூபா 5,276,430 பெறுமதியான பொருட்கள் மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களிற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட ரூபா 18,972,443 தொகையான காசு மற்றும் காசிற்கு சமமானவைகள் ரூபா 1,399,843 ஆன வைப்பு முற்பணங்களிலும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
- (ஐ) நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பதுளை அடிப்படை அலுவலகத்தின் ஒன்பது செயற்திட்டங்கள் தொடர்பான பெறவேண்டிய பிடி காசு மீதி ரூபா 9,217,282 ஆக இருந்தது. எவ்வாறாயினும், கடன் பத்திரத்தின் பிரகாரம், இது ரூபா 245,266,449 ஆக காட்டப்பட்டது. எனவே, 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட பெறவேண்டிய பிடி காசு மீதி ரூபா 236,049,167 ஆல் குறைத்துக்காட்டப்பட்டிருந்தது.
- (ஓ) பணியகமானது ஆறு செயற்திட்டங்கள் தொடர்பில் ஆண்டு இறுதி கடன்பட்டோர் மீதியை மதிப்பிடுகையில் கொடுப்பனவு சான்றிதழ் / சான்றுபடுத்திய பட்டியலிலுள்ள தொகைகளை கருத்திற்கொண்டிருக்காததுடன் இதன் விளைவால், 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட கடன்பட்டோர் மீதிகள் ரூபா 20,766,409 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஔ) 2013 ஆம் ஆண்டு இறுதிவரை வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்காத 2012 இல் வழங்கப்பட்ட இரண்டு காசோலைகள் தொடர்பில் ரூபா 321,793 ஆன கூட்டு மொத்த தொகை சீராக்கப்படாமல் கணக்குகளில் இருந்தது. நிதிக்கூற்றில்



காட்டப்பட்ட அதாவது இரண்டு காசு மீதிகள் மற்றும் வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகள் அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

- (ஒள) 2013 ஆம் ஆண்டிற்காக பணியகத்தின் நிர்மாணப் பிரிவிற்கு ஆலோசனைப் பிரிவால் சாட்டுதல் செய்யப்பட்ட ரூபா 85,374,137 தொகையான கட்டணங்கள் திரண்ட நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கின்ற போது நீக்கப்பட்டிருந்ததுடன் இதன் விளைவால் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக்கூற்றில் காட்டப்பட்ட அத்தகைய இரண்டு ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் நிர்மாணக் கிரயம் ரூபா 85,374,137 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- (க) 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான 1397 மற்றும் 1540 ஆம் இலக்கங்கள் கொண்ட செயற்திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்த முரணும் இருக்கவில்லை. எவ்வாறாயினும், ரூபா 10,980,249 இற்கான நிகழ்த்தக்க ஏற்பாடு பூர்த்தியாக்கப்பட்ட சதவீத முறை அடிப்படையில் 2013 ஆம் ஆண்டிற்காக அந்த செயற்திட்டங்களின் இலாபங்களின் கணிப்பீட்டில் கணக்குகளில் செய்யப்பட்டிருந்தது. இதன் விளைவால், நிதிக்கூற்றில் காட்டப்பட்ட வருமானம் ரூபா 4,888,575 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- (கா) கட்டுப்பத்தை அடிப்படை அலுவலகம் தொடர்பான நிதிக்கூற்றுக்களிலுள்ள நடைமுறைச் சொத்துக்களின் கீழ் தொழிலாரம்பிப்பு முற்பணங்கள் மற்றும் பெறவேண்டிய பிடி காசு மீதிகள் உரிய செயற்திட்டங்களின் சான்றுபடுத்திய விலை பட்டியல்களில் மீதியை எடுக்காமை காரணமாக முறையே ரூபா 30,707,363 மற்றும் ரூபா 240,482 ஆல் அதிகரித்தும் குறைத்தும் காட்டப்பட்டிருந்தது.
- (கி) நியம தொழில்நுட்ப குழுவால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம், 1339 ஆம் இலக்க செயற்திட்டத்தின் ஒப்பந்த தொகை ரூபா 22,786,975 ஆக இருந்தது. அதேநேரம், நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், இது ரூபா 23,524,219 ஆக இருந்தது. இதன்படி, வருமானம் ரூபா 737,244 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. மேலும், வருமானம் மற்றும் ரூபா 24,359,361 ஆன மொத்தக் கிரயத்தை ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டிற்காக அந்த செயற்திட்டத்திலிருந்து பணியகத்தில் நிலைத்திருந்தும் நட்டம் ரூபா 1,572,786 ஆகும்.
- (கீ) வியாபார கடன்பட்டோருக்கு இழப்பீட்டு மதிப்பீடு செய்யப்பட்டிருக்காததுடன் ரூபா 400,024,049 கூட்டு மொத்தத் தொகையான பெறவேண்டிய பிடி காசு மீதி சப்ரகமுவ மற்றும் பத்தரமுல்ல தள அலுவலத்தில் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஐந்து ஆண்டுகளிற்கு மேல் நிலுவையாக இருந்தது.



2.3.3 இனங்காணப்படாத வித்தியாசங்கள்

மீளாய்வாண்டிற்கான தொகுதி மற்றும் பணியகத்தின் காசுப் பாய்ச்சல் கூற்றில் காட்டப்பட்ட பின்வரும் விடயங்கள் இலாப கணிப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்ட தொகையிலிருந்து வேறுபட்டிருந்தது.

விபரங்கள்	காசுப்பாய்ச்சல் கூற்றின்படி தொகை	வருமான கூற்றின்படி தொகை	வித்தியாசம்
	ரூபா	ரூபா	ரூபா
நட்ட மற்றும் ஐயக்கடன் கடன்பட்டோர்	270,826,569	314,363,617	43,537,048
ஆதனம், பொறி மற்றும் உபகரண கைதவிர்ப்பு மீதான நட்டம்	1,319,392	18,907	1,300,485

2.3.4 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) டி 542, 609, 210 மற்றும் 566 ஆம் இலக்கங்கள் கொண்ட செயற்திட்டங்கள் தொடர்பில் ரூபா 3,213,047 கடன்பட்டோர் மீதி 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஐந்து ஆண்டுகளிற்கு மேலாக நிலுவையாக இருந்தது. அந்த மீதிகள் அறவீட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் 2015 மார்ச் மாதத்தில் உள்ளவாறு இருந்தது என அவதானிக்கப்பட்டது.
- (ஆ) ரூபா 415,769,642 ஆன நிலுவையாகவிருக்கின்ற கடன்பட்டோர் அறவீட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் 2013 திசெம்பர் 31 இல் நான்கு ஆண்டுகளிற்கு மேலாக அறவிடப்படாது இருந்தது
- (இ) பதுளை மற்றும் வட மத்திய தள அலுவலகத்தால் அமுலாக்கப்பட்ட 16 செயற்திட்டங்கள் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு முழுமையாக பூர்த்தியாக்கப்பட்டிருந்த போதிலும், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டியவை மற்றும் அவர்களிற்கு செலுத்த வேண்டியவை முறையே ரூபா



68,229,420 மற்றும் ரூபா 12,306,686 என்பன தெளிவு படுத்தப்படாது 2013 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றில் அந்த செயற்திட்டங்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுக்கான தொடர்பு	இணங்காமை
(அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(1) ஆம் பிரிவு	மீளாய்வாண்டிற்கான வரைவு வருடாந்த அறிக்கையின் பிரதி நிதிக்கூற்றுக்களுடன் சேர்த்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
(ஆ) 1994 யூன் 04 ஆந் திகதிய 95 ஆம் இலக்க பொது முயற்சிகள் திணைக்கள சுற்றறிக்கை	ஓய்வுபெறல் படி, வேதனப் படிகள் மற்றும் தொழில்சார் படிகள் போன்ற பல்வேறு படிகள் பொது திறைசேரியின் அனுமதி இல்லாமல் பணியகத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படை ஊழியர்களிற்கு செலுத்தப்பட்டிருந்தது. 2013 இல் செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூபா 26,323,659 ஆக இருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் படி, மீளாய்வாண்டிற்கான சீசீபீ மற்றும் தொகுதிகளின் தொழிற்பாடுகள் முன்னைய ஆண்டிற்கான முறையே ரூபா 682,076,563 மற்றும் ரூபா 695,853,050 ஆன நேரொத்த வரிக்கு முந்திய தேறிய இலாபங்களுடன் ஒப்பிடும் போது முறையே ரூபா 584,746,149 மற்றும் ரூபா 610,013,445 வரிக்கு முந்திய தேறிய இலாபத்தை விளைவித்திருந்தமையால் மீளாய்வாண்டிற்கான நிதிசார் விளைவுகளில் முறையே ரூபா 97,330,414 மற்றும் ரூபா 85,839,605 அல்லது 14.27 சதவீதம் மற்றும் 12.34 சதவீதமான வீழ்ச்சியைக் காட்டுகின்றது. முன்னைய ஆண்டுடன்



ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் ரூபா 90,945,307 ஆல் செயற்பாட்டு செலவினங்கள் அதிகரித்தமை இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணமாக உள்ளன.

3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகமானது அதன் 1471 உத்தியோகத்தர் வலு மற்றும் ரூபா 16,179 மில்லியன் கொண்ட மொத்த சொத்துக்கள் என்வற்றினைப் பயன்படுத்துவதன் மூலம் மீளாய்வாண்டின் போது ரூபா 584 மில்லியன் வரிக்கு மந்திய தேறிய இலாபத்தை உழைத்திருந்தது. மேலும், அது பணியகத்தின் மொத்த சொத்துக்களின் 3.6 சதவீத இலாபத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.

(ஆ) பணியகத்தின் கூறுபடுத்தப்பட்ட இலாபத்தை பகுப்பாய்வு செய்கின்ற போது, நிர்மாணப் பிரிவு மற்றும் ஆலோசனைப் பிரிவு முறையே இலாப எல்லை 118.6 சதவீதம் மற்றும் 55.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதேநேரம் ஏனைய வளங்களிலிருந்தாக எதிர்மறை இலாப எல்லை 74.1 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. பெறுமானத்தேய்வு, பதவியணியினர் கிரயம், மேலதிக நேரப்படி, பதவியணியினருக்கான ஊக்குவிப்பு மற்றும் தலைமை அலுவலக கட்டணம் போன்ற நிர்மாண செயற்திட்டங்கள் தொடர்பான உறிஞ்சப்பட்டிருக்காத நேரில் செலவினத்தை கருதிய எல்கேஏஎஸ் 11 இன் பிரகாரம், இலாப கணிப்பீட்டிற்கான கிரய இனங்காணலை பிரயோகிக்காமை காரணமாக வெளிப்படுத்திய நிர்மாணப் பிரிவினுடைய இலாபத்தில் அசாதாரண அதிகரிப்பு காணப்பட்டது.

(இ) மீளாய்வாண்டின் செயற்பாட்டு இலாப எல்லை மற்றும் தேறிய இலாப எல்லை முறையே 2.56 சதவீதம் மற்றும் 2.17 சதவீதமாக இருந்ததுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்த இலாப எல்லைகள் முறையே 1.29 சதவீதம் மற்றும் 0.86 சதவீதமாக குறைவடைந்திருந்தது.

3.3.1 செயலாற்றல் மீளாய்வு

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் ஆலோசனைப் பிரிவு பொறியியல் ஆலோசனையாளர்களின் சகல வகைகளில் தேசத்தை பாதுகாப்பதற்கு சகல அவசியமான பௌதீக மற்றும் மனித வளங்களும் முழுமையாக வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது மத்திய பொறியியல் உசாத்துணை பணியகமானது



பணியகம் உருவாக்குகின்ற நோக்கங்களிற்கு முரணாக ஆலோசனை சேவையை தவிர்நிர்மாண வேலைகளில் பிரதானமாக கவனம் செலுத்தியிருந்தது.

பணியகத்தின் தலைவர் இது தொடர்பின் பின்வருமாறு குறிப்பிட்டார்

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகமானது மகாவலி பகுதியின் இறுதியில் மரபு ரீதியாக இருந்த நிலைமையில் ஆலோசனை வேலை கிடைக்காதிருந்த 1990 இற்கு முன்னிருந்து நிர்மாணத்தில் ஈடுபாட்டை பெறுவதற்கு காரணமாக இருந்தது.

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கான இந்த நெருக்கமான தெரிவு நிர்மாண வேலைகளில் ஈடுபாட்டை பெறுவதற்காக இருந்தது. நினைவூட்டுவதற்கு எது முக்கியமாகவுள்ளது என மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் எந்தவொரு ஒப்பந்தகாரரும் செய்யவேண்டிய நிர்மாண வேலைகளில் ஈடுபாட்டை பெற்றிருக்கவில்லை. அதன் ஆலோசனை சேவைகளின் அணுசரணையை பயன்படுத்தி பொறியியல் -கொள்வனவு - நிர்மாண முறையை அறிமுகப்படுத்தி புதிதாக தொடங்கியிருந்தது. எவ்வாறாயினும், பயங்கரவாதத்தின் முடிவிலிருந்த நிலையை முன்னேற்றுவதற்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் ஆலோசனை வேலையை படிப்படியாக திரும்ப பெறுகின்றதாக உள்ள அதேநேரம் விசேடமாக வரையறுத்த மத்திய பொறியியல் சேவை (தனியார்) என்ற பெயருடன் அறிமுகப்படுத்தி நிர்மாண வேலைகளை செய்கின்றன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) பணியகத்தின் பணிப்பாளர் சபை பொதுத் திறைசேரியின் முன்னங்கீகாரம் இல்லாமல் பணியகத்தின் ஊழியர்களிற்கு ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை அனுமதித்திருந்தது. 2013 இல் செலுத்தப்பட்ட அத்தகைய ஊக்குவிப்புகளின் மொத்த தொகை ரூபா 100,140,316 ஆக இருந்தது.

(ஆ) மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தால் கையேற்கப்பட்ட நிர்மாண ஒப்பந்தங்களின் 90 சதவீதம் போட்டித் தன்மை ஊடாக ஒப்பந்தங்களை பெறுவதை அனுமதிக்காமல் சீஎஸ்எல் இற்கு அந்த கம்பனி ஸ்தாபிப்பின் பிரதான நோக்கமாக உள்ளவற்றிற்கு உப ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு சொந்தமான மனித, பௌதீக மற்றும் ஏனைய வளங்களை பயன்படுத்தி கம்பனியால் மேற்குறிப்பிட்ட வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது. மேலும், இரண்டு அமைப்புக்களிற்காகவும் அளவீட்டு பட்டியல், மதிப்பீடுகள் மற்றும் விலைப்பட்டியல்கள் தயாரித்தல் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் ஒரே ஆளணியால் செய்யப்பட்டன.

4.2 இனங்காணப்பட்ட நடடங்கள்

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ஒப்பந்த நிர்மாணத்தின் குறைவான செயலாற்றல் காரணமாக கையேற்கப்பட்ட 24 நிர்மாண ஒப்பந்த வேலைகள் தொடர்பில் மீளாய்வாண்டின் போது பணியகத்தால் ரூபா 60,369,218 ஆன நடடம் ஏற்பட்டிருந்தது.

(ஆ) நியம தொழில்நுட்ப குழுவால் அனுமதிக்கப்பட்ட 1353 எண்ணிக்கையான செயற்திட்டங்களின் ஒப்பந்த தொகை ரூபா 27,112,144 ஆக இருந்தது. ஆனால், அந்த செயற்திட்டத்திற்காக ஏற்பட்ட உள்ளபடியான கிரயம் ரூபா 37,523,409 ஆக இருந்தது. எனவே, அந்த செயற்திட்டம் மீது பணியகத்திற்கு விளைந்த நடடம் ரூபா 10,410,665 ஆக இருந்தது.

4.3 மனிதவள முகாமைத்துவம்

2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பணியகத்தின் அனுமதித்த மற்றும் உள்ளபடியான பதவியணி முறையே 1,132 மற்றும் 1,471 ஆக இருந்தது. சகல ஊழியர் வகுதிகளிலும் 339 ஆல் அனுமதிக்கப்பட்ட பதவியணியை விஞ்சி ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டன. முறைமையான பதவியணி முகாமைத்துவம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

5. பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதிடப்பட்டவற்றிற்கும் உள்ளபடியானவற்றிற்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது சிறந்த முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை குறிக்கின்றது.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் அவ்வப்போது பணியகத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) சொத்துக்கள் முகாமைத்துவம்
- (ஆ) பொருளிருப்பு கட்டுப்பாடு மற்றும் இருப்பு முகாமைத்துவம்
- (இ) நிர்மாண பொருட்களின் கொள்வனவு
- (ஈ) நிதி முகாமைத்துவம்
- (உ) ஒப்பந்த வருமானத்தின் பட்டியலிடல்
- (ஊ) கடன்பட்டோர் மற்றும் பெறவேண்டியவை மீதான கட்டுப்பாடு
- (எ) கடன்கொடுத்தோர், முற்பணங்கள் மற்றும் செலுத்த வேண்டியவை மீதான கட்டுப்பாடு
- (ஏ) செயலாற்றல் மதிப்பாய்வு
- (ஐ) ஒப்பந்த நிர்வாகம்
- (ஓ) முதலீடு மற்றும் துணைக்கம்பனி மீதான கட்டுப்பாடு
- (ஔ) மனிதவள முகாமைத்துவம்

ஒப்பம்: டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன
பதில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி

M

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் (ம.பொ.உ.ப.) நீர் வளங்கள் அபிவிருத்திக் கருத் திட்டத்திற்கு பல துறை பொறியியல் சார்ந்த சேவைகளை வழங்கும் பொருட்டு 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இது 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட நியதிச்சட்ட சபையாகும்.

இந்தப் பணியகம் இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு முதன்நிலை ஸ்தலமாக விளங்கியது. இந்தப் பணியகமே இலங்கையிலுள்ள பிரபல முதன்மை உசாதுணை நிறுவனமாகும். இதில் வித்தியாசமான பொறியியல் பிரிவுகளைப் பிரதிநிதிப் படுத்துகின்ற பல நிபுணர்கள் இருக்கின்றனர். ம.பொ.உ.ப. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் (இலங்கையில் காணப்படும் பாரிய ஆற்று நீர்வீழ்ச்சி அபிவிருத்தி) செயற்படுத்துகையில் ஈடுபட்டு வந்த முக்கியமான நிறுவனங்களிலும் ஒரு நிறுவனமாக பணியாற்றியது. இந்த பல கோடி ரூபாய்கள் பெறுமதியான கருத்திட்டங்களின் செயற்படுத்துகைப் பணியில் இந்த பணியகம் பல சர்வதேச உசாதுணைத் தரப்புகளுடன் இணைந்து தொழிற்பட்டது. இந்த சர்வதேச உசாதுணைத் தரப்புகளுடன் இணைந்ததன் மூலம் பணியகம் வலிமையான பொறியியல் திறனையும் மற்றும் நிபுணத்துவத்தையும் விருத்தி செய்திருந்தது. இந்தப் பணியகம் பாரிய நீர்வலு மற்றும் நீர்ப்பாசனக் கருத்திட்டங்களுடன் இணைந்த உட்கட்டமைப்பு சம்பந்தமான (அணுகு வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் நீர் விநியோகம்) சகல கருத்திட்டங்களினதும் வடிவமைப்பு, மேற்பார்வை ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவிருந்தது. சமூகம் சார்ந்த பொருளாதார அம்சங்கள் (மீள் குடியேற்றம், சமுதாய அபிவிருத்தி) மற்றும் சுற்றாடல் ஆய்வுகள் என்பன இந்த சகல பாரிய கருத்திட்டங்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்கின.



இந்தப் பணியகம் பொறியியல் உசாதுணை சார்ந்த சேவைகளை வழங்கும் நிமித்தம் 1973 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இது பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பில் பங்களித்து வருகின்றது. விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகலை, ரன்டம்பே, மாதருடியா, கன்யொன், போவதென்ன, சமனலவெவ, குக்குலேகங்கை மற்றும் கொத்மலை அணைக்கட்டுகள் முதலியன போன்ற கருத் திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது.

எமது பணியகம் அதன் ஆரம்பத்திலிருந்து சுயமாக நிதியீட்டும் ஒரு நிறுவனமாக விளங்கி வருகின்றது. வெற்றிகரமான முறையில் இயங்கி அரசாங்கத்தின் வருமானங்களுக்குப் பங்களிப்பு செய்துள்ளது.

இதற்கு தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் அதிகளவு ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஊழியர்ப்படை காணப்படுகின்றது. இதில் 450 இற்கும் அதிகமான பொறியியலாளர்கள், 50 இற்கும் அதிகமான கட்டடக்கலைஞர்கள் மற்றும் 500 இற்கும் அதிகமான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

1995 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப் பிரிவு (EPC) மேலும் வியாபிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், சுதந்திர வர்த்தக வலயங்கள், பொருளாதார நிலையங்கள், வைத்தியசாலைகள், கைத்தொழில் பேட்டைகள் முதலியவற்றின் நிர்மாணப் பணிகளிலும் இது சம்பந்தப்பட்டு நிறைவேற்றியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பன்னிரெண்டு பிராந்திய அலுவலகங்களைக் கொண்டு இயங்குகின்றது. திகன, அனுராதுபுரம், காலி, இரத்தினபுரி, பதுளை, கந்தளாய், அம்பாறை, ஜாவத்தை, பத்தரமுல்ல, கம்பஹா, மஹரகம மற்றும் கிளிநொச்சி என்பன அந்தப் பிராந்திய அலுவலகங்களாகும்.

யுத்தத்திற்குப் பின்-அபிவிருத்திற்கான அரசாங்கத்தின் பங்காளியாக விளங்குகின்றது.

- உத்துரு வசந்தய
- நகனஹிர நவோதய
- வட பிராந்திய வீதி புனரமைப்புக் கருத்திட்டம்
- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்திய அவசரநிலைக் கருத்திட்டம் (CARE)

எமது பணியகம் 2007 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் பிரவேசித்தது. மாலைதீவு, இந்தியா, ஐக்கிய இராச்சியம், தன்சானியா, ருவண்டா, கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியம் முதலியன.

சாதகமான நிதி செயலாற்றுகைகளைக் காண்பித்திருந்த வெற்றிகரமான 20 அரச உடமைக் கம்பனிகள் (அ.உ.க.) பட்டியலில் சிறந்த நிறுவனமாக இடம்பிடித்தல்.

ம.பொ.உ.ப. 2005 ஆம் ஆண்டு முதல் புறழ்விலும் சந்தைப் பங்கிலும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. LMD என்பது ஒரு முதன்நிலை வர்த்தக சஞ்சிகையாகும். இதில் நடைமுறை வர்த்தக விடயங்கள், முகாமைத்துவம் தொடர்பான கருத்துக்கள் முதலிய முக்கிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த சஞ்சிகை தனியார் துறைக் கம்பனிகளுக்கும் மற்றும் அரச உடமை நிறுவனங்களுக்கும் செயலாற்றுகை தொடர்பான தகவல்களை வழங்கக் கூடியதாகவுள்ளது. இந்த LMD சஞ்சிகை ஒவ்வொரு ஆண்டும் நிதி மற்றும் பௌதீக சார் செயலாற்றுகை அடிப்படையில் சிறந்த வெற்றிகரமான 20 அரச உடமைக் கம்பனிகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றது. ம.பொ.உ.ப. 2011/12 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த 20 அரச உடமைக் கம்பனிகளுக்கு மத்தியில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ம.பொ.உ.ப. 2011 ஆம் ஆண்டில் தனக்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனத்தை (சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் (ப்ரைவட்) லிமிற்றட் (CESL) நிறுவனத்தைத் தாபித்து தனது நிர்மாணத் துறையை நெறிப்படுத்தி வருகின்றது. இந்த CESL நிறுவனம் தற்பொழுது ம.பொ.உ.ப. ஒரு நிர்மாண உதவிக் கரமாகத் தொழிற் பட்டு வருகின்றது.

2013 ஆம் ஆண்டு அடைந்த குறிப்பிடத்தக்க சாதனைகள்

பொறியியல் சேவைகளில் அடைந்த தனது பிரத்தியேக சாதனைகளுக்காக மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் 2013 ஆம் ஆண்டிற்கு மதிப்புமிகு 'பொறியியல் சிறப்பு விருதை' பெற்றது. தேசிய பொறியியல் துறையில் சிறந்த நிறுவனங்களாக விளங்கும் தனியாட்களையும் மற்றும் நிறுவனங்களையும் மதித்து இந்த வருடாந்த பொறியியல் சிறப்பு விருது இலங்கையில் தேர்ச்சி வாய்ந்த பொறியியலாளர்கள் அமைப்பாக முதன்மை வகிக்கின்ற இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவகத்தினால் (IESL) வழங்கப்பட்டது.



2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி சினமென் க்ரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற வைபத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பெசில் ராஜபக்ச அவர்களிடமிருந்து மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் பொது முகாமையாளரான பொறியியலாளர் கே.எல்.எஸ். சஹபந்து அவர்கள் சிறப்பு விருதைப் பெறும் காட்சி

நிர்மாணக் கருத்திட்டங்கள்

➤ கொழும்பு 07 இல் அமைந்துள்ள பணியக வளாகத்திலுள்ள தலைமை அலுவலகக் கட்டிடத்தில் 'மகாவலி விங்' என்ற ம.பொ.உ.ப. தலைமை அலுவலகத்தின் II ஆம் கட்டப் புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் பிரத்தியேக சாதனைகளை அடைந்தமைக்காக மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் மதிப்புமிகு '2013 பசுமை நிர்மாண சிறப்பு விருதை' பெற்றது.



ம.பொ.உ.ப. தலைமை அலுவலகம் - கட்டம் II



- CHOGM 2013 சம்பந்தப்பட்ட பத்தரமுல்ல ஜனகலா கேந்திர வளாகத்தில் ஏற்கெனவேயிருக்கின்ற பணிப்பாளர்கள் கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் புதிய வசதிகள் கட்டிடம்.

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த ஆகசெலவு 185 மில்லியன் ரூபாவாகவிருந்தது. இது இரண்டு மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

- மத்திய வங்கிக்கான ராஜகிரிய வங்கியியல் கற்கைகள் நிலையத்திற்கான பல மாடிகள் உத்தேச கட்டிடம்

இந்தக் கருத்திட்டத்தின் பெறுமானம் 145 மில்லியன் ரூபாவாகவிருந்தது. இது, தனியார் துறையுடன் போட்டியிட்டதனூடாக வெற்றிகரமான முறையில் கிடைத்தது.



மத்திய வங்கிக்கான வங்கியியல் கற்றை நிலையம் - ராஜகிரிய

- பீ க்ளினிகெல் திணைக்களங்கள், நூலகம், சிற்றுண்டிச்சாலை, கற்பித்தல் வசதிகள் என்பவற்றுக்கான கட்டிடத்தொகுதி, கொழும்புப் பல்கலைக்கழ மருத்துவ பீடம், கட்டம் II-1-வது மாடி ஸ்லெப் வரையான பணிகள் (கேட்போர்கூடம் நீங்கலாக)

இந்தக் கருத்திட்டத்தின் பெறுமானம் 810 மில்லியன் ரூபாவாகவிருந்தது. இது, தனியார் துறையுடன் போட்டியிட்டதனூடாக வெற்றிகரமான முறையில் கிடைத்தது.

- அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலை நிர்மாணம்

இந்தக் கருத்திட்டம் தனியார் துறை நிறுவனங்களுடன் போட்டியிட்டதனூடாக வெற்றிகரமான முறையில் கிடைத்தது. அம்பாந்தோட்டை பத்து மாடி வைத்திய சாலைக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது நிகழ்ந்து வருகின்றன. மொத்த ஒப்பந்தத் தொகை 1,399 மில்லியன் ரூபாவாகவிருந்தது.



அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலை நிர்மாணம்

உசாதுணைக் கருத்திட்டங்கள்

- செத்சிரிபாய கட்டம் II கருத்திட்டத்திற்கு 'ICTAD' சிறந்த உசாதுணை விருது கிடைத்தது.

பத்தரமுல்ல நிருவாகக் கட்டிடத்தொகுதி
- செத்சிரிபாய கட்டம் II
2013 இல் சிறப்பு விருது பெற்றது



கருத்திட்ட ஆகுசெலவு: இ.ரூ. 3,960
மில்லியன், சதுரப் பரப்பளவு: 42,000 சதுர
மீற்றர்

- வட பிராந்திய வீதிகள் புனர்நிர்மாணக் கருத்திட்டம்

அனுராதபுரத்திலிருந்து கண்டி - யாழ்ப்பாணம் வரை செல்லும் (A009) என்ற வீதி அடங்கலாக நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள 11 எண்ணிக்கையான A மற்றும் B வகுதி வீதிகளின் புனர்நிர்மாணப் பணிகள் இந்தக் கருத்திட்டத்தில் அடங்குகின்றன. 2013 ஆம் ஆண்டு இறுதியளவில், ஐந்து ஒப்பந்தப் பொதிகள் 100% வீதப் பெளதீகப் பணி நிறைவை அடைந்துள்ளன.

இது, திட்டமிடப்பட்ட நிறைவு இலக்குக்கு (ஏறக்குறைய 80%) முந்திய நிறைவாகும். கருத்திட்டத்தில் அடங்கியுள்ள எஞ்சிய வீதிகளின் புனர்நிர்மாணப் பணிகள் மேலும் நிகழ்ந்து வந்தன.

சீன அரசாங்கம் நிதியளித்த வட பிராந்திய வீதிகள் புனர்நிர்மாணக் கருத்திட்டத்தின் 91.5% வீதமான பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இது 2013 ஆம் ஆண்டு இறுதியளவில், திட்டமிடப்பட்ட இலக்குக்கு முந்திய நிறைவாகும், அதாவது ஏறக்குறைய 86% வீத இலக்காகும்.



கண்டி - யாழ்ப்பாண வீதி (A009)

- வட பிராந்தியப் புகையிரதப் பாதைகள் புனர்நிர்மாணம்

- மதவாச்சி - மது வீதிப் புகையிரதப் பாதை - 2013.05.14 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டது.
- ஓமந்தை - பலாலிப் புகையிரதப் பாதை - 100% வீதம் நிறைவடைந்துள்ளது.
- பலாலி - காங்கேசந்துறைப் புகையிரதப் பாதை - 60% வீதம் நிறைவு பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்யப்படும்.
- மது - தலைமன்னார் புகையிரதப் பாதை - 75% வீதம் நிறைவடைந்துள்ளது.
- தொலைத்தொடர்பு மற்றும் சிக்னலிங் கருத்திட்டம் - 75% வீதம் நிறைவு அடைந்துள்ளது. மேற்குறித்த கருத்திட்டத்தின் கீழ், 2013 ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணியின் மொத்தப் பெறுமானம் அண்ணளவாக 64 பில்லியன் ரூபாவாகவிருந்தது.



ஓமந்தை பலாலி புகையிரதப் பாதை



மதவாச்சி - மது வீதிப் புகையிரதப் பாதை



மது - தலைமன்னார் புகையிரத வீதி

2013 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்ற பாரிய கருத்திட்டங்கள்

நிர்மாணக் கருத்திட்டங்கள்

- பத்தரமுல்லவிலுள்ள அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கான அலுவலக மற்றும் ஆய்வுகூடக் கட்டிடத்தொகுதி வடிவமைப்பும் நிர்மாணமும்

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த ஒப்பந்தப் பெறுமானம் 1043 மில்லியன் ரூபாவாகவிருந்தது.

- பெலிகுல் ஓயா சபரகமுவ பல்கலைக்கழகம்

633 மில்லியன் ரூபா மொத்த ஆகசெலவில் பிரயோக விஞ்ஞான பீடக் கட்டிடம், புவி விஞ்ஞானக் கட்டிடம், மாணவர் விடுதி, விளையாட்டு மைதானம் என்பவற்றின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.



சபரகமுவ பல்கலைக்கழகம்



பத்தரமுல்லவிலுள்ள அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கான அலுவலக மற்றும் ஆய்வுகூடக் கட்டிடத்தொகுதி

உசாதுணைக் கருத்திட்டங்கள்


- கொழும்பு 07, ரேஸ் கோட்டு க்ராண்ட் ஸ்டான்ட் மற்றும் சிறு விளையாட்டுப் பார்வையாளர் அரங்கு ஆகியவற்றின் புனர்நிர்மாணம்




ம.பொ.உ.ப. நிதி சார்ந்த செயலாற்றுகை

ம.பொ.உ.ப. தனது ஆரம்பத்திலிருந்து வளர்ந்து வந்து இலங்கையில் மிகப் பெரிய ஒரு பொறியியல் உசாதுணை நிறுவனமாக மாறும் அளவுக்குப் பரிணாமம் அடைந்துள்ளது. பொறியியல் உசாதுணை இந்தப் பணியகத்தின் பிரதான அக்கறையுடைய விடயமாக விளங்கியது. இந்தப் பொறியியல் பணியினால் எமது பணியகத்தின் புறழ்வுக்கு 1994 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 80% வீதமான பங்களிப்பு கிடைத்து வந்தது. எனினும், நிர்மாணப் பிரிவு (EPC பிரிவு) ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒரு சில ஆண்டுகளில், புறழ்வில் ஒரு துரித அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. தற்பொழுது, EPC பிரிவிலிருந்து எமது பணியகத்தின் புறழ்வுக் கிடைக்கும் பங்களிப்பு 95% வீதம் என்ற அளவு மட்டத்தை அடைந்துள்ளது. எமது பணியகத்தின் இயக்கச்செயற்பாடுகள் உசாதுணைப் பிரிவு மட்டம் வரை வியாபிக்கப்பட்டுள்ளது.


வருமான வித்தியாசம்



இலாப வித்தியாசம்




ம.பொ.உ.ப. சர்வதேச கருத்திட்டங்கள்



ம.பொ.உ.ப. பிராந்திய மற்றும் கருத்திட்ட அலுவலகங்கள்

- Base Offices
- Project Offices



விஷேடமயப்படுத்தப்பட்ட பிரிவுகளும் சேவைகளும்


- கட்டிட சேவைகள்
- வைத்தியசாலைகள் அபிவிருத்தி
- கட்டடக்கலை சார்ந்த சேவைகள்
- நிர்மாண வடிவமைப்புகள்
- கணிய அளவை
- வீதிகள் மற்றும் பாலங்கள்
- புகையிரத வீதி வேலைகள்
- துறைமுகம்/ கடல் பகுதி வேலைகள்
- விமானநிலைய அபிவிருத்தி
- நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு
- நீர்வலு மற்றும் மின்சாரம்
- மின்சார செலுத்துகை மற்றும் பகிர்ந்தளிப்பு
- நீர் வளங்கள் அபிவிருத்தி
- தொழில்நுட்ப மதிப்பாய்வு / அணைக்கட்டுப் பாதுகாப்பு
- மின்சார மற்றும் எந்திர வேலைகள்
- நில அளவை
- தகவல் தொழில்நுட்பம் (IT)
- சுற்றாடல் ஆய்வுகள்
- கருத்திட்ட முகாமைத்துவம்
- புவித்-தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் ஆய்வுகூட சேவைகள்

மனித வளங்கள்

பொறியியல் உசாதுணை, நிர்மாணம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான அதிளவான சேவைகளை வழங்கும் நிமித்தம் ம.பொ.உ.ப. வித்தியாசமான பல வகைப் பிரிவுகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற பல துறைத் தொழில்தேர்ச்சியாளர்களையும் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களையும் உள்ளடக்கிய ஒரு வலிமையான மனித வள தளத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய பிரிவுகள் பின்வருமாறு:

- சிவில் பொறியியலாளர்கள்
- மின் பொறியியலாளர்கள்
- எந்திரப் பொறியியலாளர்கள்
- கட்டடக்கலைஞர்கள்
- கணிய அளவையாளர்கள்
- த.தொ. தொழில்தேர்ச்சியாளர்கள்
- நிதி சார்ந்த தொழில்தேர்ச்சியாளர்கள்
- தொழில்நுட்ப உதவியாளர்கள்
- பின்னணிக்குறிப்பு வரையுநர் முதலியோர்

Staff Information



இந்தப் பணியகம், பொதுத் துறையின் பல பிரிவுப் பொறியியலில் மாறி வரும் ஒரு முகவர்நிலையம் என்பதும் அரசாங்கத்தின் சார்பாக துரித அடிப்படையில் எந்த ஒரு ஆபத்தான நிலைமையையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலுடைய ஒரு அரசு துறை நிறுவனமாகப் புகழ் பெற்றுள்ளமையும் தெளிவான ஒரு விடயமாகும். மறுவகையில் கூறுவதாக இருந்தால், இதுவே பல வகையான பொறியியல் பிரிவுகளைப் பிரதிநிதிப் படுத்தும் பல துறைகளையும் சார்ந்த தொழில் தேர்ச்சியாளர்களையும் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்களையும் கொண்டுள்ள வலிமையான மனித வள அப்படைத் தளமுடைய ஒரேயொரு அரசு துறைப் பொறியியல் நிறுவனமாகும். எமது பணியகம், 'பொறியியல் தீர்வுகளுக்கு' அப்பால்பட்டு சிந்திக்கும் வகையில் பயிற்றப்பட்டது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நிறுவனம் என்ற ரீதியில், ம.பொ.உ.ப. பணிக் குழுவினது அர்ப்பணிப்பின் பயனாக சேவையின் நிமித்தம் தொழிற்படுகின்றது. பணிக் குழுவில் இரண்டு பிரதான பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அதாவது தொழில் நுட்ப / பொறியியல் பதவியணி மற்றும் தொழில் நுட்பம் சாராத பதவியணி என்பனவாகும். தத்தமது துறைகளில் பரந்த அறிவும் தேர்ச்சியும் உடைய பரா தொழில் நுட்ப, தொழில் நுட்ப மற்றும் செயலக ஊழியர்கள் எமது பணியகத்தின் ஒட்டுமொத்தப் பதவியணிக்கு உதவுகின்றனர்.

சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் (ப்ரைவட்) லிமிற்றட் (CESL)

எமது திறமுறைத்திட்டம்:

ம.பொ.உ.ப. அதனது குறிக்கோள்களை அடைந்து நியாயமான பணிகளை நிறைவேற்றும் வகையில் அதற்கு உதவுதல்



நாம் இதனை ஆரம்பித்ததன் நோக்கம்

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, மொனராகலை, பதுளை, கண்டி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அவசர அடிப்படையில் வீதிகளின் புனர்நிர்மாண பணிகளுக்கான கருத்திட்டத்தை ஏற்று நிறைவேற்றுவதற்கு ம.பொ.உ.ப. தேவைப்படுத்தப்படுகின்றது. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்தும் முகமாக அரசாங்கம் ஏற்கெனவே வீதி நிர்மாண சார் பணிகளில் பயன் படுத்துவதற்காக 4.6 பில்லியன் ரூபா பெறுமதியான இயந்திராதிகளையும் உபகரணங்களையும் ம.பொ.உ.ப. பணியகத்திற்கு வழங்கி உதவி செய்துள்ளது. குறித்த பணிகளை நெறிப்படுத்தி துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு இந்தப் பணிகள் எமது CESL லிமிற்றட் நிறுவனத்திற்கு ம.பொ.உ.ப. பணியகத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொறித் தொகுதிகள் மற்றும் இயந்திராதிகள் என்பவற்றின் முழுமொத்த இயக்கச் செயற்பாட்டுப் பொறுப்புக்கள் எமது CESL கம்பனியினால் ஏற்கப்பட்டுள்ளன.

எமது கம்பனியின் ஸ்தாபிப்பு:

சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் (ப்ரைவட்) (CESL) லிமிற்றட் நிறுவனம் முற்றிலும் ம.பொ.உ.ப. பணியகத்திற்கு உரித்தான ஒரு துணைக் கம்பனி. இந்தக் கம்பனி 1982 இன் 17 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் திகதி ம.பொ.உ.ப. பணியகத்தின் வரையறுக்கப்பட்ட கம்பனியாகக் கூட்டிணைக்கப்பட்டது.

CESL கம்பனி கவனம் செலுத்தி வருகின்ற முக்கியமான குறிக்கோள்கள்

- இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் எந்த இடத்திலாவது தனக்கு உரித்தான அல்லது ஒரு கூட்டு ஸ்தாபன உறுப்புரிமைத் தரப்பு அல்லது ஒரு கூட்டாதிக்க உறுப்புரிமைத் தரப்பு என்ற ரீதியில் சிவில், மின்சாரம் மற்றும் எந்திரப் பொறியியல் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்படும் அல்லது இணைந்த அல்லது இவற்றுக்கு இடைநேரான சகல அம்சங்கள் மற்றும் பிரிவுகள் என்பவற்றில் வடிவமைப்பு நிர்மாணம், சுழற்சிச்சாவி நிர்மாணம் மற்றும் ஏனைய வகையான நிர்மாணப் பணிகள் என்பவற்றைப் பொறுப்பேற்று, மேற்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
- இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் எந்த இடத்திலாவது தனக்கு உரித்தான அல்லது ஒரு கூட்டு ஸ்தாபன உறுப்புரிமைத் தரப்பு அல்லது ஒரு கூட்டாதிக்க உறுப்புரிமைத் தரப்பு என்ற ரீதியில் சிவில், மின்சாரம், எந்திரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் சார்ந்த பொறியியல் பிரிவுகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு, மற்றும் அத்தகைய பொறியியல் துறைகளினது அல்லது இவற்றுடன் சம்பந்தப்படும் அல்லது இணைந்த அல்லது இவற்றுக்கு இடைநேரான சகல பிரிவுகளினதும் திட்டமிடல், வடிவமைப்பு, நிர்மாண மேற்பார்வை மற்றும் இயக்கச்செயற்பாட்டுப் பணிகள் என்பவற்றுக்கான ஒப்பந்த விடயங்களை ஏற்று நிறைவேற்றுதல்.
- இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் எந்த இடத்திலாவது தனக்கு உரித்தான அல்லது ஒரு கூட்டு ஸ்தாபன உறுப்புரிமைத் தரப்பு அல்லது ஒரு கூட்டாதிக்க உறுப்புரிமைத் தரப்பு என்ற ரீதியில் சிவில், மின்சாரம், எந்திரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் சார் பொறியியல் என்பன சார்ந்த பிரிவுகளிலும், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வளங்கள் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்படும் அல்லது இணைந்த அல்லது இவற்றுக்கு இடைநேரான சகல பிரிவுகளிலும் கருத்திட்ட முகாமை சார்ந்த பணிகளை ஏற்று நிறைவேற்றுதல்.

CESL நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை பற்றிய விபரங்கள்:



பொறியியலாளர் நிகால் ரூபசிங்க

பீஎஸ்சி (ஆனஸ்ட்ஸ்), PG டிப்ளோமா. (நீர் வலு) நோர்வே, சிவில் பொறியியல், MIE (SL), MICE (லண்டன்), உத்தரவுபெற்ற நில அளவையாளர், CESL நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர்.



பொறியியலாளர் எம்.ஏ.பி. ஹேமசந்திர

F.I.E.D. (SL), M.I.E.E., M.I. உற்பத்தி. E, CESL நிறுவனத்தின் பணிப்பாளர்.



திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க

பீஎஸ்சி டிப்ளோமா. முகாமைத்துவம், FCA, இலக்கம் 103 1/3, டி மெல் மாவத்தை, சந்தனம் வீதி, கொழும்பு 01 என்ற முகவரியில் அமைந்துள்ள டியூடெர் வி. பெரேரா என்ட் கம்பனியின் (பட்டயக் கணக்காளர்கள்) பட்டயக் கணக்காளர், CESL நிறுவனத்தின் பணிப்பாளர்.



பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர

பீஎஸ்சி பொறியியல் MIE (SL), சிவில் பொறியியல். CESL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்.



பொறியியலாளர் கே.எல்.எஸ். சஹபந்து

பீஎஸ்சி. பொறியியல். (ஆனஸ்ட்ஸ்), எம்எஸ்சி பொறியியல், PG டிப்ளோமா (நீரியியல்), எம்எஸ்சி (நிர்மாணப் பொறியியல்), சிவில் பொறியியல் (பொருளியல்), MIE (SL), MICE (லண்டன்), M நிர்மாணம் E (SL), MSSE (SL), CESL நிறுவனத்தின் பணிப்பாளர்.



பொறியியலாளர் பீ.டப்ளியூ.என். ரூபசிங்க

பீஎஸ்சி பொறியியல், எம்எஸ்சி பொறியியல், PG டிப்ளோமா, (பொருளியல்), MA (பொருளியல்), IE(SL), MIEE,M நிர்மாணம் E (SL) CESL நிறுவனத்தின் பணிப்பாளர்.



பொறியியலாளர் ஜி.இ.ஏ. பியதிலக்க

பீஎஸ்சி பொறியியல், PG டிப்ளோமா (நிர்மாண முகாமைத்துவம்), PG டிப்ளோமா (நோர்வே), சிவில் பொறியியல், MIE (SL), MASCE, CESL நிறுவனத்தின் பணிப்பாளர்.